

சீக்கிரம் வெளிவரும்.

வேலையின் கலையின் ஆசிரியர் எழுதியனா,

1 அன்பின் வலிமை.

2 காணுமற்போன மரணசாஸனம்.

இரண்டும் துப்பறியும் நாவல்கள்.

துப்பறியும் சுந்தரமய்யருடைய அழபுத செய்கைகள்
எழுதப்பட்டிருக்கின்றன.

The first four forms of வேலையின் கலை (pages 1—32) printed at the Krishna Vilas Press, and the rest at the Wednesday Review Press.

வேலையின் கூலி

அல்லது

கள்வர் கவர் ந்த கல்யாணம் பட்டினம்

M. S. கிருஷ்ணஸ்வாமி அய்யர்,

இயற்றியது.



முநுக்கள் துணை.

முதல் பாட.

கடலாடை குழிந்தக்க காசினியென் வூம் கன்னிமைகயின் கெற்றியிற்
நீந்திய திலகம்தோல் விளங்காரின் ந காவிரிகி பாயப்பெற்று தென்னை
வாழை, கமுகு, மா முதலிய பலவளாக்குஞ் சிறைந்து அன்னதான முத
வியவைகள் செய்யப்பெற்று தமிழ்ச்சாட்டு முதலைக்குஞ் சொலான சோழ
அரசனால் ஆனப்பட்டிலாக்க சோழ சாட்டின் ஒரு நூதார்
என்னும் தில்வியதாக்கது அந்தனார் குலத்தவாதரித் திருப்பெணை. திரு
ஷ்ணஹாமி அய்யர், அருந்தமிழ்க்கற்கு
காலத்திருந்த புலவர்களின் பெருமையையும் அ அக்
ருமையையும் இக்காலத்தவர் இகழ்கின்றனனே! ர இகழ்வாசற்கு
இவர்கள் புத்திக்குறைவோ அல்லது கற்றுக்கொண்பாரின்மையோ அது
வீமல்லாமல் முன்னுள்ளவர்கள் பிழ்காலத்துவாக்கும் சாதகமாக வசன்
நடையில் எழுநாமல்ருக்கு விட்டனர்; அதுவே பெருங்குறைவாக விருக்க
கலாமென்பதை உட்கேசித்து இக்காலத்துக் கல்வியில்தேர்ந்த சில வித்
துவான்கள் எழுதியச்சிட்டு வருகின்றனர். அவ்வாறே காழும் ஆடவர்
ஸ்துரீகள் சிறுவர் சிறுமியர் யாவரும் விளையாட்டாகப் படித்து வருமாறு
ஒருசிறு கதை எனிய நடையில் எழுதியுள்ளார். அதைப்படித்துப்
பார்த்தேன்.

அதில் சாம்பசிவயிருடைய நரமசிந்தனையைக் குறித்தலால் அறமும்
அதனால் பொருள் விருத்தியானதால் பொருளும் அவர் இல்லாள் கணவன்
வழியொழுகி அவருக்கு இன்பம் கொடுத்தலால் இன்பமும் இவ்வுலகில்
இல்லவனவும் பொருந்தியிருப்பதே மோக்கம் என்று ஆன்றேர் கூறியபடி
சதூரவிதபுருஷார்த்தத்தையும் தரவள்ள இந்துவான து யாவருக்கும் பயன்
படுமென்பதற்கு யாதொரு ஜயமுயில்லை.

மகாதானபுரம்,

குண்ம—1911.

B. B. சுப்பராம்யன்,

தமிழ் பண்டிட,
மதுரை காலேஜ்.

முறைகள் துணை.

பல்லாவு ரூய்த்து விடி னுய் குழக்கன் று
வல்லதாந் தாய்தாடிக் கோடலைத்—தொல்லைப்
பழவினையு மன்ன தகைத்தே தற்செய்த
கிழவின நாடிக்கொளற்கு. நாலடி.

ஊழிற்பெருவலியாவுள் மற்றும் து
குழி னுழ்தான் முத்துறும். துவா



கு[ா]ரி^{க்} கு[ா]ரி^{க்} கு[ா]ரி^{க்} கு[ா]ரி^{க்} கு[ா]ரி^{க்} கு[ா]ரி^{க்} கு[ா]ரி^{க்}

ஸாப்ரமண்யாயகம்:

வேவியின் கூலி



1. ஒரு பெண்ணின் எண்ணங்கள்.

மாலைப்பொழுது சமீபித்துக்கொண்டிருந்தது. குரியன் மலைவாயில் இறங்கும் தருவாயிலிருந்தான். வீட்டிலுள்ள ஸ்திரீகள் இரவிற் குரிய காரியங்களைச் செய்யத் தொடங்கினார்கள். வாயிற்றின்னையில் சிட்டாடிக்கொண்டு இருங்கவர்கள் எவ்வோரும் ஆட்டத்தை கிறுத்தித் தின்னையினின்றும் இறங்கி வம்பு பேசிக்கொண்டே தெருக்கோடியிலுள்ள வாய்க்காலுக்குப் போய்க்கொண்டிருந்தார்கள். உள்ளிலுள்ள சிறு பள்ளிக்கூடத்தில் வாசித்துக்கொண்டிருந்த கபயன்கள் கோலியாட ஆரம்பித்து அரைமணிநேரத்துக்கு மேலாயிற்று. வீட்டின் கூடத்தில் கதைப்புஸ்தகம் வாசித்துக்கொண்டிருந்த இரண்டு பெண்களும் நேர மாயிற்றென்றே கதையை வாசித்தலுத்தோ கதைப்புஸ்தகத்தைக் கிழே வைத்துவீட்டிருந்தார்கள்.

கதைப்புஸ்தகத்தைப் பக்கத்திலிருந்த அலமாரியில் ஜாக்கிரதையாக வைத்துவைட்டு இருவரும் மாடிக்குச் சென்றார்கள். மாடியில் ஒரு பெரிய அறையும் அதன் எதிரில் திறந்த வெளியும் இருந்தன. அவர்கள் அவ்வறைக்குட் சென்று ஓர் “பெஞ்சு” ஒன்றை எடுத்து வெளியில் போட்டு அதில் உட்கார்ந்தார்கள்.

அவர்கள் இருவரும் சுத்தமான உடையைத் தரித்தவர்கள். இரு வரும் பார்ப்பதற்கு இலக்ஷணமுள்ளவர்கள். ஒருத்தி மற்றவரை காட்டி இம் பேரியவன். பெரியவளுக்குச் சுமார் 14 அல்லது 15 வயது இருக்கலாம். சிறியவளுக்கோ 13 வயதுதான் இருக்கும். பெரியவன்

உண்மையில் பெரியவளே. காலைத் துறைகளுக்குமுன்னால் தன்னை மணந்த கணவன் தன்னைச் சிகிச்சை அடையுமாறு நவம்புரி ரத்து நிற்பவள். சிறியவள் சிறியவளே. அயன் தனக்கு ஒரு கணவனை வேண்டி நிற்பவன். அவன் கழுத்தில் மற்ற நூகத்தொகுதியுடன் ஸ்ரீமங்கலையும் என்னும் ஓர் நூக்கையைச் சேர்த்து தனக்கன் உரிமையானவன் என்று பலர் முன்னிலையில் அவன் கையைப் பிடித்தக் கொள்ள ஏற்கனவே ஒருவன் இப்பெண் பிறப்பதற்குமுன் பிரந்திருப்பிலூம் இன்னம் அவன் வரவில்லையே என்று வருந்தி நிற்பவன்களும் ஆம், ஒருந்தி நிற்பவள் தான். தன் வீட்டிற் கருகிலுள்ள பல பெண்களும் கலியாணமாகி தங்கள் கணவருடன் உட்கார்ந்து கலங்கு முதலிய வைப் பங்களை அலுவலிப்பதையும் இன்னம் அதிகவயதான பெண்கள் தங்கள் கணவருடன் சந்தோஷமாயிருப்பதையும் கண்டு தான் அவ்விதம் இருக்க இன்னம் நேரவில்லையேயென்று வருந்திநிற்பவன்.

அவையாகிலும்போன்றன. அவற்றைப்பற்றி அவர்களுக்கு அப்போழுது அவ்வளவாகக்கவலையில்லை. விஷயங்களை உண்மையாகக்கற்றி மனச்திற்கு இன்பத்தை விளைவிக்கும்க்கதைகள் என் எழுதப்படுகின்றன? இப்பெண்மணிகள் போன்றவர்களின் மனேவிசாரத்தையும் ஆகையையும் ஒருங்காலச் செய்கைகள் தம் மெண்ணம்போன்றிராவாவென்னும் ஆலையும் அதிகரிக்கச் செய்கின்ற கதைப் புஸ்தகங்கள் என் எழுதப்படுகின்றன? கதையாசிரியர்கள் குற்றம் சாட்டப்படுவார்களா? அல்லது வாசிப்பவர்கள் குற்றம் சாட்டப்படுவார்களா? ஒருவரும் இல்லை. ஆசிரியர்கள் வாசிப்பவர்கள் மனத்தைக் களிப்பிக்கக் கதை எழுதுகிறார்கள். வாசிப்பவர்கள் கதைகளை வாசித்து இன்பம் அடைகிறார்கள். இப்பெண்மணிகள் கதைகளை வாசித்து அவைகளில் நாள்மையாக நடந்தவைபோல் தம்முடைய வாழ்நாட்களிலும் நடக்க வேண்டும் என்று எண்ணம் கொண்டிருந்தால் அது அவர்கள் எண்மைக்காகவே. ஆம், அவர்கள் அவ்விதமே எண்ணியிருந்தார்கள்.

நாம் அவர்கள் எண்ணக்களையும் சம்பாஷ்னையையும் வெளியிடுமுன் அவர்கள் பெயரை வெளியிடுவோம். பெரியவள் பெயர் மீனாக்ஷி. சிறியவள் பெயர் ஞானும்பான். அவர்கள் இருவரும் சிறிது நேரம் மௌனமாயிருந்தார்கள். பிரகாசமான நீல ஆகாயம் கனக்கமற்றிருந்தது. தூரத்தில் கோலியாடுவர்களிலுடைய சத்தம் மெதுவாய்க் கேட்டது. காற்று மெதுவாய் வீசிக்கொண்டிருந்தது. அவர்களைச்சுற்றி எல்லாம் சிச்சப்தமாய் இருந்தது, சிறிது நேரம் பேசாமலிருந்துவிட்டு

ஞானுப்பாள்; “மீனு, கணத வாசிக்க வாசிக்க நேர்த்தியாயிருக்கிறது. உண்ணமையில் இது டட்டிருக்குமா? அதே மானிரி நமது வாழ்நாளிலும் கடந்தால் எவ்வளவு இன்பமாயிருக்கும். ஆனால் கணதயில் சொல்லப்பட்ட கெடுதல்கள் கமக்கு சம்பவிக்கவேண்டாம். சக்தோழிமான செய்கைகள் கமக்கும் கேர்ந்தால் எப்படியிருக்கும்?” என்றார்.

“ஆம், அப்பிதம் கேர்ந்தால் நேர்த்தியாகவே இருக்கும். என்கணவருக்கு நான் எழுதப் படிக்கத் தெரியும் என்றாக்கடத் தெரியாது; நான் பாட்டுவேன் என்று நினைக்கவேமாட்டார்; என்று என்னுடையிரேன். என்னை ஒருதடவையாவது நன்றாய்ப் பார்த்தவரால், இரண்டொரு மாதத்திற்குப் பிறகு இங்கு வந்தாலும் வரலாம். அப்பொழுது ஒரு சமயம் பேசலாம் என்று தோன்றுகிறது. ஆனால் எப்படிப் பேசுகிறது? வெட்கம் மானத்தை விட்டு விட்டா பேசுகிறது?”

“என் அகமுடையான் படித்தவராயிற்றே. ஸி பார்த்தால், பார்க்கவேண்டுமென்று பார்த்தால் உன்னையவர் பார்க்கமுடியாதா? அல்லது அவருடன் பேசுவேண்டுமென்று பேசினால் பேசமுடியாதா? அவர்தான் கல்லா? இரும்பா? உன்னைத்தனை தடவை பார்த்திருக்கி ரூபோ. “லக்ஷ்மி” கூப்பிட்டதுபோல் ஒருதடவை தின்னையில் உட்கார்த்திருக்கும்போது கூப்பிட்டுவிடுகிறதுதானே.”

“ஆம். ஏதாவது ஒன்று செய்யத்தான் வேண்டும். என்னவோ அவரைப்பார்க்க வேண்டுமென்று ஓர் ஆஸை தோன்றுகின்றது.”

“அகமுடையான் பெண்சாதி யென்றால் அவர்களைப் போன் இருக்கவேண்டும். நித்தியம் தன் புருஷனாலேயும் சண்டைப்படுகிறான் காமாக்கி, அவளைப்பார். புருஷன் படித்தவன்; கெட்டிக்காரன்; அவள் மிருத்யுவாய் வந்திருக்கிறான். என்ன செய்கிறது?”

“அவாத்து வர்த்தையைப் பார். அழகுள்ளவள்; படித்தவள்; பாடுவாள்; அவள் புருஷன் நித்தியம் ஏற்றுமை மாடுபோல காலையில் முழுகி தருப்பையை எடுத்துக்கொண்டு சூர் ஊராய்த் திரிகிறான். எவ்வளவு குப்பையாயிருந்தாலும் பாதகமில்லை. மேல் வேந்தியைக்கூட கீழே போட்டுக்கொள்ளாமல் குப்பையின் மேல் படுத்துக்கொள்கிறான். அவன் மேல்ஒரு அங்குலம் அழுக்குப்படிக்கிறது.” என்றார் மீனாக்கி.

“என்னுடைய ஆஸைவேறு. எனக்கு புருஷராக வருபவரை நான் முதலில் பார்த்து எனக்குப் பிடித்தவரா என்று யோசித்துத்தான் கலி யாணம். செய்யவேண்டும். நமக்குப் பிடிக்காதவர்களை நாம் எப்படி விரும்புகிறது.”

“அப்படிச் சொல்லாதே. நல்லவர், பொல்லாதவர், என்று கூற எப்படிச்சொல்லுகிறது. அழகுள்ளவர், விகாரமானவர் என்று எப்படிச்சீர்மாணிக்கிறது. என் அகச்துக்கார்—” ஒருதரம் பீஞ்சிக்கு மயிர்க்குச்சவிட்டது. சிறிதுளின்றுள். “என்னக்ததுக்காரர் எவக்குக்கவியானம் ஆகும்போது சிறுபையனுகவிருக்கார். அப்பொழுது என்ன அழகு என்று சொல்லுகிறது. சிறுவராவிருந்தார். இப்பொழுது, சீரனங்கும் பராத்தேன். சிவப்பாம் வாட்டசாட்டமாம் உயர்க்கிழுக்கிழுர். பார்க்கப் பார்க்க ஆசையாவிருக்க—”

ஞானம்பாள் சிறிது நேரம் யோசனையாயிருக்கான். மீண்டும், தன் கணவரை மனத்தில் வரவழைத்து அவருடன் பேசிக்கொண்டிருந்தானா, அல்லது பேசமுயன்றுள்ளா, என்ன வோடு?

“எப்படியும் புருஷனைப் பார்த்தபிற்குதான் கவியாணம் செய்ய வேண்டும். ‘அவாத்து’ சீதாவுக்கு போன வருஷம் கவியாணமாயிற்று. அவள் அகமுடையானுக்கு 20 வயது இருக்குமென்று என் அம்மா சொன்னார். உன் அகச்துக்காரருக்கு இப்பொழுது அக்வாவுதானே இருக்கும். அப்படி ஏரு புருஷனைக் கவியாணம் செய்து கொள்வதானால் அவரை என்னாம் பார்த்து இப்படிப்பட்டுக் கவியாணம் செய்யக்கூடாது.”

“நல்லவர் பொல்லாதவர் என்று நமக்கு எப்படித் தெரியும்?”

“அது தாயார் தகப்பனார் பாடு. அவர்கள் கவனித்துக்கொள்ள இருக்கன்.”

“எனக்கு ஆணைப்பற்றிக் கவலையில்லை.”

“எனக்குல்லைதான். எனக்குண்டல்லவா?”

“சிறுவேம்பூர் சாஸ்திரிகள் பின்னைக்கு உண்ணைக் கொடுப்பதாகப் பேசிக்கொண்டிருந்தார்களே அது என்ன வாயிற்று?”

“ஆவரைப் பார்க்கக்கூடப் பிடிக்கவில்லை. அவருக்கு ஜானகியகமுடையான் நலம். நான் வேண்டாமென்று அம்மாவிடம் சொல்லி விட்டேன். நின்றுபோயிற்று.”

அவர்கள் எழுந்து கடங்கதொண்டே கண்ணில் புருஷனும் ஸ்திரீயும் எப்படியிருந்தார்கள் என்பதைப்பற்றிப் பேசிக்கொண்டிருந்தார்கள். எவ்வளவு கீஞ்சியான சம்பாத்தை! மனத்திலுள்ளவையைனைத்தும் வெளிப்படுத்தப்பட்டன. தாயாரிடமும் தீட்டையிடமும் தழையனிடமும் நீங்வளவு வெளிப்படையாகக் கூறப்படுவதில்லை. சிடைத்தின் அற்புதான சக்கி இதுவே. இருவர் மனத்தையும் ஒன்றுக்கட்டும் மனத்திற்கட்டரசும் உயிரு.

மீனுக்கிழவு பக்கத்து வீட்டிப்பெண். நினைவு தெரிச்தது முதல் ஞானம் பாள் ஒருத்தியிடமே உண்ணமொன் ஸ்கேகங்கொண்டவள். அவளிடமீடு தன் எண்ணங்களை ஒளிக்காமல் வெளிப்படுத்தியவள். ஞானம்பாளும் அவ்விதமே மீனுக்கிழவினிடம் உண்ணமொன் அன்பு முண்டவள். அவனும் தன் எண்ணங்களை மீனுக்கிழவினிடம் கூறுவாள். இன்று இருவரும் தங்கள் எண்ணங்களை வெளியிட்டனரன்றே?

இரண்டொரு நிமிடம் பேசிப் பின்பு மென்னமாய் இருந்தார்கள். மீனுக்கிழவில் உட்கார்க்கு யோழுளையாய் இருந்தாள். ஞானம் பாள் மாடியின் சுவர்மேல் சாய்ந்து தன் கையைக் கண்ணத்தில் வலத்துக் கொண்டிருந்தாள். ஒரு கைதேர்ந்த சிற்குரிசீலைக்காரன் அவளோப் பார்த்தால் அங்கிலையில் அவள் படம் ஒன்று முழுமலிரான். அவள் அவ்வளவு அழகுடன் சாய்ந்து கொண்டிருந்தாள். சிவந்த உதடு, நன்றாய் அமைந்த நெற்றி, நடுவில் ஒரு சிறு சாந்துப்பொட்டு, எல்லா வற்றையும் கூறி வாசிப்பவர்களுக்குச் சிரமத்தைக் கொடுப்பானேன், மனத்தில் பாவியுங்கள். ஒர் அழகுள் பெண் — அழகு, எவ்வளவு அதிக அழகாயிருந்தாலும் உங்கள் மனத்திற்கு இன்பம் கொடுக்கக் கூடியதே.— ஒர் அழகுள் பெண் மாடியின் சுவரில் சாய்ந்து ஒரு கையை மழித்து தன் உடம்புடன் சேர்ந்து மற்றொரு கையால் தன் கண்ணத்தைத் தாங்கித்தொண்டு உங்களோப் பார்ப்பதுமிடை தோன்றி விடுவான்,—

கீழ்க்கண்ட போய்க்கொண்டிருந்த ஒரு வாயிலான் — கெட்ட வாயிலான — (அங்குமிகும் பார்ப்பானேன். நித்தப்பக்களையும் உட்காங்கிருப்பவர்களையும் பேசுகிறவர்களையும் பார்ப்பானேன்) அவளோப் பார்த்தான். அழகுள்ளவள் என்று எண்ணினாலே? வன் அவ்விதம் பார்ப்பவரெல்லாம் அவளோப் பார்த்து விரும்ப நின்று கொண்டிருந்தாள் என்று எண்ணினாலே? அல்லது தானே அவளை விரும்பிவிடுவே? ஆவ ஆலும் எதையும் பார்ப்பது போலவே அவளையும் பார்த்துவிட்டு தன் பாட்டில் போய்விட்டான்.

அவள் சாய்ந்துகொண்டிருந்தாள். அவள் தன்னை யாவரே ஒன்றும் பார்த்து தன்னையனம் செய்ய விருப்பம் கொண்டு தன் கரத்தை — இன்னம் விவாகமாகவில்லையன்றே) —— அடைய முயல்லாம் என்றே, அவ்வது போவார் வருவாரை வீணில் பார்த்து நிற்பவரைப் போலவோ, அவ்வது (உண்ணமையைக் கூறுமிடத்து) தான் நிற்பது இத்தனை அபிப்பிராயிர்களுக்கு இடமாகும் என்பதை யுணராமல் யோசனையில் ஆதந்த வளர்க்கோ, நின்றுகொண்டிருந்தாள்.

கீழே வீட்டிற்குன் ஒருபலத்தசத்தம் உண்டாயிற்று. உடனே அவன் திரும்பினான். “அதென்ன சத்தம்.” அவனுடைய எண்ணமேல் வாம் பறந்து போயினா. என்ன நேர்த்தியான எண்ணங்களோ? என்ன ஸாகமான விழிப்புச் சொப்பனத்திலிருந்தானோ? “ஏதேனும் ஒரு சத்தம் எப்பொழுதும் உண்டாகிறது.” அவன் முகக்குறிப்பினால் இச்சத்தம் அவன் யோசனையை,— சந்தோஷமான யோஜனையைக் கெட்டது விட்டது என்றியலாம். மீனாஷியும் நன் யோஜனையை—அவனுக்கும் இன்பகரமாயிருந்திருக்கும்,— யோஜனையைவிட்டு ஞானும்பாளுடன் அச்சத்தம் என்னவென்று அறியக்கீழே உச்சங்குள்.

ஏதோ ஒரு பாத்திரம் உயர் இருந்தால் பலகையின் ஓரத்தில் வைக்கப்பட்டிருந்ததால் எவ்யால் தள்ளப்பட்டு அப்பாத்திரமும் பலகையும் அதன் யேலிருந்த சாமான்களும் தரையில் விழுந்ததால் உண்டான ஒரு சத்தம். எப்படியும் அது நல்ல சத்தமல்ல. இருவருடைய சந்தோஷமான மதைஞ்சௌலையைக் கெடுத்துவிட்டது. அதே நிலைமையில்— சத்தத்தால் தலை—பகிழுன் இருந்த நிலைமையில் தம்மனத்தைக் கொண்டிருந்து நிறுத்த எவ்வளவு கிராமம் உண்டாகும்?

மீனாஷி தன் அருமைத்தோழியிடம் விடைபெற்றுத்தன் வீட்டுக்குச் சென்றான். ஞானும்பாள் தன் வீட்டில் தான் செய்யவேண்டிய க. ரியங் களைச் செய்யலானான்.

II. பேண்ணைப் பேற்றேர் படமே துன்பம்.

வெள்ளிக்குடி என்னும் கிராமம் காவேரிப் பாய்ச்சலூன்னது. அது காவேரியினின்றும் பிரிந்து ஒடும் தூர் சிற்றுற்றுக்கும் காவேரிக்கும் இடையில் இருக்கிறது. கண்ணாக்கெட்டியவரை பசுமையான வயல்களும் தென்னாங் சோலைகளும் மா-பலா முதலிய கனிமரங்கள் நிரம்பிய தோப்புகளும் சூழ்நிலைகளின்றன. நல்ல கோடையிலும் வெயிலின் தொபம் அங்கூரில் வசிக்கும் ஜனங்கள் அறியாதபடி குளிர்க்கியுள்ள கிராமம். அது ஒரு சிறிய கிராமம். இரண்டு வரிசையிலும் 50 அல்லது 60 பிராமண வீடுகள் கொண்டது. பிராமணர்களன்றி ஏனைய வகுப்பாளர்களையும் சேர்த்தால் அது பெரிய கிராமம் என்றே கொல்லலாம். ஆயினும் வைகியர்களும் சுத்திரர்களும் அதிக பிரபலமான பணக்காரர்களாகவது அல்லது பிரபலமான காரியங்களில் தலையிட்டுக் கொள்ளுபவர்களாகவாகவது இராமையால் அலுர்கள் இருப்பதும் இல்லாததும் ஒன்றுக் கிருக்கிறது. காலைக்கு எண்ணை வாணி

பர்கள் மாறங்களால் குழப்பட்ட ஓர் தோட்டத்தின் கல்வில் ஒசிக்கு வருகிறார்கள். சில தட்டாரர்கள் ஊரின் கல்வில் வசிப்பதையிட்டுப் பக்கத்தூர்க் கருசில் வசிக்கு அவ்ஆரியையே தமது தொழிலை கடத்தி வருகிறார்கள். இன்னம் சில வருப்பார் இவர்கீராலையை தனித்து வசிக்கு வருகிறார்கள். ஆகவே பெரிய கிராமம் சிறியதாகவே தோன்றுகிறது.

அடிகை கிராமங்கள் இவ்வுரைச்சுற்றி இருக்கின்றன. ஆனால் மிகவும் கெருக்கமாயிருப்பதால் இவை யளைத்தையும் ஒருாக மதித்து அவ்விதமே பெயரிட்டு பெரிய பட்டணம்போலாக்கி பட்டணத்துக் குள்ள. சௌகரியங்களை இவ்வூர்க்காகுதிக்குக் கொடுக்கவேண்டும் மென்று ஒரு பெரிய குடித்தனக்காரர் ஒரு முறை சொன்னாம், ஆயினும், அது கடைபோல் கூறப்படுவதேயன்றி அவ்வபிப்பிராயத்தைச் சிர்தூக்கி அதன் என்கை தீக்கையைக் கவனிப்பவர் ஒருவருமில்லை.

அக்கிராரத்தின் கல்வில் ஓர் பெரிய யீடு. அதன் முன்புறத்தில் ஒரு பந்தல் போடப்பட்டிருக்குத்து. சுவர்கள் எல்லாம் ஏண் ஞாக்கிளிமை யான நீல நிறம் கலங்க கண்ணும்பு பூசப்பட்டிருக்குத்து. அவ்வீடு அதன் பக்கத்தில் ஸ்ரீ மற்ற வீடுகளைக்காட்டிலும் ஆதிக உயர்வாய் எடுத்துக் காட்டியது. வீடுபார்ப்பவர்களுக்கு நல்ல யீடாகத் தோன்றுவதுபோலவே அவ்வட்டிக்குலமையாரும் அவ்வூரால் நல்லவரென்கீற மதிக்கப்பட்டு வந்தார். 45 வயதுள்ளவரும் காம்ரீமான நடையுடையவருமான சாம்பசிவம்யர் என்பவர் தான் தருமம் செய்வதிலும் அகாலத்தில் பசு மென்று வக்கீதாருக்கும் அன்னம் போடுவதிலும் யாவரிடத்திலும் முகம் கடுக்காமல் பேசுவதிலும் பெயர் பெற்றிருந்தார்!

இவர் மிகவும் அதிருஷ்டமுன்னவர் என்று எல்லோரும் சொல்லி கொண்டிருந்தார்கள். இவர் உண்கைமயில் தமது நிலங்களில் பாசிப்பட்ட போதிலும் அவ்விதம் பாசிப்பட்டும் பலர் பயன்தையாது கஷ்டமடைந்த மையால் இவர் அடைந்த அதிக விளைச்சல் இவரது அதிருஷ்டத்தா வென்றும் இவர் செய்யும் தானதருமங்களாலென்றும் ஜூனங்கள் கூறி வந்தார்கள். இவர் செய்யும் அன்னதானமே இவரைக் காப்பாற்ற வல்லது என்று புகழ்ந்தார்கள். இவருடைய செல்வம் நாளுக்கு னான் வளர்ந்து வந்தது. ஆயினும் அவ்விதம் அவர் செல்வம் வளருவதைக் கண்கி ஒருவரும் பொறுமைப்பட்டாரில்லை. ஏனெனின் சாம்பசிவம்யர் ஊராரெல்லாருக்கும் கல்லவராயும், அவர்களுக்கு உபகாரம் செய்பவராயும் அவர்களுடைய நன்கையை நாடுவராயும் இருந்தார். அவர்களும் இளைஞர்களை மேலான குணத்தைப்பற்றிப் பேசி அவரை வாழ்த்திக் கொண்டிருந்தார்கள்.

அவர் செல்வாவுக்கு என்றுதாரளமாய்க் கொல்லலாம். செல்வமுடைமையும் செல்வமின்மையும் ஆகிய இவ்விரண்டு நிலைமையும், “இவ்வளவு, பொருளுடையவன் செல்வன்” “இவ்வளவு பெருளுடையவன் தரித்திரண்” என்று ஒர் வரையறையால் கூறப்படுவதில்லை. சிறினுசெல்வமுடையவன் அதிக செல்வமுடையவன் முன் ஏழையெனவும் அவ்வதிக செல்வமுடையவன் அவனிலும் அதிக பணக்காரனுன மற்ற வன் முன் ஏழையெனவும் உலகம் கூறுகின்றது. சாம்பிசிலம்யரும் இலங்கீக்கணக்கான சொத்துடையவரில்லையெனினும் அவர் தம்சொத்து பதினுயிரத்தால் எண்ணக்கூடியவர். அவர் இருக்கும் ஊரிலும் பக்கத்தூர்களிலும் அவரிலும் பணக்காரர் ஒருவருமில்லை.

செல்வப்பொருள்போலவே கல்விப்பொருளிலும் குறைவற்றவர், தமிழ்நிலில் சாரினுகையரில்லையெனினும் “ஆலையில்லாதுருக்கு இலுப்பைப்பட்டு சர்க்கரையென அவ்வுருக்கு அவர் தமிழ்ப்பண்டிதர்தான். அவர் இராஜாஸாஸ்திரிகளின் அவதாரம் இல்லையெனினும் அவ்வுரில் அவரே பண்டிதர்.

அவருக்கு ஒரு பையலும் பெண்ணும் உண்டு. பையன் பெயர் சங்கரன். அவனுக்கு வயது சுமார் 19 இருக்கும். சென்னையில் ஒர் கலாசாலையில் வாசித்தத்தோக்கொண்டிருந்தான். அவன் மிகவும் புத்தியும் அழகும் வாய்ந்தவன். நூற்றெசாற்றவாத சுற்றியுடையவன். பெண் ணின் பெயர் ஞானும்பாள். அவளைப்பற்றியே முதலத்தியாயத்தில் கூறினேறாம்.

ஞானும்பாள் பிறக்கு ஆதீர்த்தி வருஷமானவுடன் அவன் தாயார் தன் பெண் சிறியவளாயிருந்தும்போதே கல்வாணாம் செய்துபார்க்க வேண்டுமென்று விரும்பினவளாய் தன்கணவனைப் பல்காலும் வேண்டி நின்றனாள். ஞானும்பாள் தாயார் ஏனைய பிடிவாதமுள்ள ஸ்திரீகள் போல மூடத்தன்முடையவளாகவிருந்தால் தன் காரியத்தைச் சாதித்தி ருப்பாள். காலாகாலம் தெரியாமல் கணவன் கோபாமனவேளை சங்தோஷமானவேளை என்று வேற்றுமை பாராட்டாமல் சதா தொந்தரை செய்து என்ன சமாதானம் சொன்னாலும்கேளாமல் ஒரே மூர்க்கத்தன மாயிருந்து தன் கணவன் மனத்துக்கு விரோதமாகத் தன் காரியத்தைச் சாதித்திருப்பாள். ஒருசமயம் இருவருக்கும் மனஸ்தாபத்தையும் புருஷத்துக்கு அதிருப்தியும் வீரக்தியும் உண்டாக்கியிருப்பாள். ஆனால் அவன் அந்தகையள் அல்லன். பொதுவாய் அவன் தன் கணவன்சொல் ஒருக்கு மாருகவாவது அவர் மனத்துக்கு விரோதமாகவாவது ஒன்றும்

சொல்லுவதும் செய்வதும் இல்லை. இரண்டொருதடவை தன்னைவன் சங்கேதாஷமாயிருந்தபோது நன் பெண்ணுக்குச் சிறுவயதிலேயே கலி யாணம் செய்தபர்க்கவேண்டுமென்று தனக்காகசெயிருப்பசாகச்சொன்னான். சாம்பசிவயம்யர் அதில் இஷ்டந்தகொள்ளாமல் தன்னால் உடிய வரையில் தகுதியான சமாதானங்களைச்சொன்னார். அவர் மனைவியும் அவரும் எக்காரியங்களிலும் ஏகோபித்த மனமுடையவராதவின் அவர் மனைவி சமாதானமடைத்துவிட்டாள்.

இவ்வளவு சிறுவயதில் கலியாணம் செய்வது அவ்வளவு உடிதமல்ல என்று எண்ணீயிருந்து. —ஆசார சீர்திருத்த சபையைச் சேர்ந்தவரால்ல — சாம்பசிவயம்யர் இரண்டு வருஷம் கழித்து யிக் சிரமப்பட்டு கால வழக்கத்திற்குக் தக்கபடி ‘நங்குதயில் மாடு பிடிப்பது போல்’ ஒவ்வொரு ஊராய்ச் சென்று தமக்கு பிடிக்காத வரண்களையெல்லாம் தன்னிலிட்டு தமக்கேற்றான ஒர் நல்லவரனைத்தேடி அவ்வாறுக்கு உயர்ந்த விலை யைப் பேசித் திட்டம் செய்து கலியாணத்துக்கு நாளும் சிக்கிரம் பார்க்கும்படி ஏற்பாடு செய்து வரன் தேடுதலாகிய பெரிய கஷ்டமான ஒர் யரத்திகரமைய முடித்து தமது ஊருக்கு வந்து சேர்ந்தார்.

ஊரெல்லாம் கலியாண விஷயமாய்ப் பேச்சு நடக்கலாயிற்று. ஒவ்வொரு பெண்ணைப் பற்றியும் வரனைப் பற்றியும் தமக்குத் தோன்றிய அபிப்பிராயங்களைக் கூறலானார்கள். ஏழைகள் பூமியில் தோன்றினாலும் சாம்பசிவயரைப் போன்று பணக்காரராய்ப் பிறக்கவேண்டுமென்று எண்ணி வருக்கின்றார்கள். பணக்காரர்களும் — இரண்டொரு வீட்டார் சாம்பசிவயரைப்போல் அவ்வளவு பணக்காரரில்லாவிடினும் அவருடைய சொத்தில் முக்கால் பங்காவது அவர்களுக்கு இருக்கும் — தம்முடைய படியாத முட்டாள் பிள்ளைகளைக் கண்டித்துக்கொண்டு வந்தார்கள். ஏனெனின் தம்முடைய பிள்ளைகள் நன்றாய்ப் படித்திருந்தால் ஒரு வேளை சாம்பசிவயம்யர் பெண்ணை யடைய முயன்றிருக்கலாமாதலால்.

உலகத்தில் ஏவரும் தம் வாழ்காளில் எப்பொழுதும் நன்மையையேயடைவதில்லை. தீமை கலவாத நன்மையை நாம் கண்டதில்லை. சாம்பசிவயருடைய ஒரு தூர பந்து வெகுகாலம் வேறு தேசங்களுக்குப் போயிருந்து திரும்பும்போது தற்செயலரய் அவ்வூரின் வழியாய்ப் போக நேரிட்டது. சாம்பசிவயம்யர் தமக்கும் அவருக்கும் உள்ள பந்துத்துவத்தைத் தெரிந்துகொண்டு இரண்டொரு ணன் தம் வீட்டில் நங்கியிருக்கச்

செய்தார். பின்பு அவர் போனதும் யாரோ ஒருவர் அந்த பக்த கடல் யாத்திரை செய்தவரென்று ஒரு வகுக்கியைக் கட்டி விட்டார். கெட்டவதந்திக்குக் கேட்பானேன். எங்கும் பரவிவிட்டது. வலரும் சாம்ப சிவப்பியரைப் பற்றித் தூற்றலானார். கடல் யாத்திரையின் தோழும் அக்காலத்தில் மிகவும் கடிஷையான தென்று கருக்பட்டிருக்கது. ஐங்கள் ஜாதிப்பிரஸ்டம் செய்யப்படுவார்கள் எனப் பயமுறுக்கப் பட்டார்கள். சாம்பசிவப்பியரும் ஜாதி பிரஷ்டம் என்னும் கொட்டுக் கோலுக்குட்பட்டவரே. என்ன செய்வார். அவர் செப்த தான் தரும் களின் புண்ணியம் இப்பொழுது தெரியாமல் செப்த ஓர் பார்த்தல் போக்கக் கூடியதாயில்லை. அகந்தென்று வேலேர் பிராயச்சித்தம் என்ற சடங்கு செய்யவேண்டியிருக்கிறது. உடனே தமது கூர எங்களைப் பற்றி விசாரிக்கலானார். அவர் கப்பலேறிப் பிரயாணம் செப்ப வில்லை யென்று தெரிக்கது. ஆயினும் உலகம் பொல்லாதது அல்லவா, என்ன சொல்லியும் அது கேட்கவில்லை. பிராயச்சித்தம் செய்யவேண்டியதே என்று சிரமானித்தப்பட்டது. ஆகவே அவர் தமது செஸ்வாக்காலும் பண்த்தாலும் தக்க வைத்திருக்களோட் கொண்டு பிராயச்சித்தம் செய்வதிலும் தவறுதல் உண்டாகாதபடி ஜாக்கிரஹையாக அச்சடங்கைச் செய்து முடித்தார்.

அவர் கப்பலேறிச் சென்றவருடன் கூட உட்கார்க்கு சாப்பிட்ட குற்றத்தை பிராயச்சித்தத்தால் போக்கடித்தார். அவ்வித பக்து ஒருவரும் உண்டென்பதை எப்படி மாற்ற முடியும்? ஆகவே மிகக்கிரமப்பட்டு தேடியவரன் ‘கைக்கெட்டியது, வாய்க்கெட்டாது’ என்றபடிஇவருக்குக் கொடுக்கு வைக்காமல் போயிற்று.

நாட்கள் கழித்தன. மாதங்கள் வந்து போயின. எவரும் பெண் செனக் கலியாணம் செய்து கொள்வதாய் வரவில்லை. பசுராதப்பிரயத்தனம் செய்தும் ஒருவரும் சம்சப்படவில்லை. கடல் யாத்திரை செய்தவர் களும் ஆசாரறினர்களென்று சாமானிய ஐங்களால் மதிக்கப்படுவோரு மேசம்மக்கம் செய்ய ஒப்புக்கொண்டார்கள். அப்பிருக்கு அது விருப்ப வில்லை. தாம் யாதொருகுற்றமும் செப்யாதிருக்க தம்முடைய தூர பக்துயாரோ ஒருவர் ‘செய்த’ குற்றத்திற்காகத் தாம் கஷ்டப்படுவது அவருக்கு இஷ்டமில்லை. வருஷங்கள் கழித்தன. கலி புருஷன் இரக்க கங்கொண்டான். பிறக்க ஊரில் காலங்கள் முடியாமல். வயிற் துப் பிழூப்புக்காக வேறு காட்டுக்குக் கப்பல் யாத்திரை செய்து வந்த ஒருவனுல் அவனுடைய தூர பக்து — எத்தனைகாத தூரமிருந்தாலும்

சரி — உலகத்தில் நிக்திக்கப்படுவது அப்புருஷலுக்குப் பிடிக்கவில்லை வைத்திகர்கள் பணத்தைச் சொன்னுடையத் தகாதனங்ம் செய்து வைக்கிறார்கள். அவர்கள் பணங் கொடுத்தவருக்கு ஒருவிதமாகவும் கொடாதவருக் கொருவிதமாகவும் நடக்கிறார்கள். ஆகையால் அவர்களோ நீக்கி மற்றவர்களுக்காக ஒரு சட்டம் செப்யலானான். கடன் யாத் திரை செப்தவர்கள் போனவிடத்திலும் கப்பலிலும் சந்தியாவங்களை மாலுது அனுஷ்டித்து மாமிசம் சாராயம் ஆகிய இரண்டையும் பகிரங்க மாக உபயோகப்படுத்துவதை ஒழித்திருக்கால் அவர்கள், வைத்திகர்கள் ஒப்புக்கொண்டாலும் ஒப்புக்கொள்ளாவிட்டாலும், வைத்திகர்களுடைய அப்பிராயத்தைக் கேளாமலே, அதாவது பிராயச்சித்தம் செய்யாமலே பிறருடன் சாப்பிடுவது, சம்பந்தம் செய்வது தகுமென்று ஸ்விதி ஏற்றுத்துவிருதியில் ஓர் சுலைக்கமும் சேர்த்துவிட்டான்.

இதன் சாரணமாக பலவிவாகங்கள் நின்றிருந்தவை நடைபெற வாயின. முகவில் சம்மதப்படாத வைத்திகர்களும் சாரானமாய் கலியான வீட்டில் போய் சாப்பிடலானார்கள். வைத்திகர்களும் காலத்திற் கேந்த நடக்கவேண்டுமென்றும் இல்லாவிட்டால் உலகம் நடைபெறுதென்றும் ஆபத்துக்காலத்தில் தோஷமில்லை என்றும் சமாதானம் பிறகு சொல்ல வானார்கள். ஆம், மீறிவிட்டால் பிறகு கெஞ்சவேண்டியது தானே மறுபடியும் சாம்பசிவம்யர் தம் பெண் கலியான விஷயமாய் பிரயத்தினும் செய்யலாதார். மிகசிரமப்பட்டுக் கடைசியில் ஒருவரைன சிசயம் செய்தார். கலியானம் நடை பெறுவதற்கு வேண்டிய ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

III. ஓய்வு நாட்கள்.



சென்னை கரில் ஜனகெளுக்கமுள்ள ஓர் பாகத்தில் சந்தரமய்யர் குடியிருந்தார். வீடு மிகச் சிறியது. அதன் முன்புறத்தில் ஒரு சிறிய அறையும் அதற்குப் பக்கத்தில் ஒரு கடமும் வீட்டின் உட்புறத்தில் இரண்டு அறையுமே இருந்தன. கோடை காலத்துக்காக வென்று மாடியில் ஓர் கொட்டகை போடப்பட்டிருந்தது. சந்தரமய்யர் மிக சிரமத்துடன் மாலைப்பொழுதில் வீட்டிற்கு வந்தார். இவர் வந்த அரவும் கேட்டிடுன் அவர் மனைவி அவர் முன் வந்து அவரையிட்டுக்கொண்டு காற்கல்லில் உட்காலவைத்து விசிறலானான்.

“அப்பா, ரொம்ப சிரமாயிருக்கிறது. இன்னறை அலைச்சைப் போல் ஒருாளும் அனுபவிக்கவேயில்லை. ரொம்ப அலைச்சல், ரொம்ப வந்தம்.”

“பேரன காரியம் முடிந்ததோ?”

“முடிந்தது. நான் பட்ட சிரமத்துக்காக இருநூறு ரூபாய் கொடுத்தார்கள். அதிக தாகம். கொஞ்சம் தீர்த்தம் கொண்டுவா.”

உடனே விசிறியைக் கீழே வைத்துவிட்டு ஓர் தட்டில் சிறிது தின் பண்டக்களும் ஒரு செம்பில் குளிர்க்க தீர்த்தமும் ஒரு பஞ்ச பாத்திரமும் கோண்டுவந்து அவர் முன் வைத்து நின்றான்.

“பண்ணம் வேண்டாம். தீர்த்தம் போதும்”

சிறிது தீர்த்தம் பஞ்சபாத்திரத்தில் ஊற்றி அவர் கையில் கொடுத்தான். தீர்த்தம் குடித்துவிட்டு பாத்திரத்தைக் கீழே வைத்துவிட்டு, “கோபாலன் எங்கே?” என்றார்.

“வெளியில் போய் வருவதாய் கொண்டுன்.”

“எப்பொழுது போனான்?”

“காலையில் பத்துமணியிருக்கும்.”

“இன்னாம் வரவில்லை! என்னவேலை, சனியன்; உனக்கு இது பிடித்திருக்கிறதா?”

“எனக்கு என்ன தெரியும்? நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்றே எனக்குத்தெரியாது. வேலை இப்படிப்பட்டது என்று எப்படிச்சொல்ல முடியும்?”

“நான் அடிக்கடி இன்னின்ன செய்கிறேன் என்று உன்னிடம் சொன்னதில்லையா? என் ஒன்றும் தெரியாதென்று சாதிக்கிறேய்? நீயும் சாமானிய ஸ்திரியாய் விட்டாயோ?”

“ஸ்திரீ எப்பொழுதும் ஸ்திரீதானே. ஆனால் நான் ஒன்றும் பொய் சொல்லவில்லையோ.”

“ஆனால் என் வேலை இன்னதென்று தெரியாதென்றிருயல்லவா?”

“ஆம், தெரியாதுதான். துப்பறியும் வேலை யென்று சொன்னால் தெரிந்தவளாய்விடுவேனு? துப்பறிவது என்றால் என்ன என்று எனக்குத் தெரியுமா? தெரிந்தால்லவா உங்கள் வேலை இன்னதென்றும் எப்படிப்பட்டதென்றும் தெரியும்?”

“ஆனால் ஒவ்வொரு ஸ்திரீயும் தன் புருஷனிடத்தில் பக்தி, சிரத்தை, அன்பு, விசுவாசம், கீழ்ப்படிதல், அன்புடன் பணிவிழடை தெய்தல், முதலிய நற்குணை நற்செய்கைகள் உடையவளாயிருந்தால் தன்

புருஷனுடைய வேலை இன்னதென்றும் எப்படிப்பட்டதென்றும் அறிய வாம் என்றும் ஆதனேடு அவன் மனத்தைக் கவரலாமென்றும் சுந்தரஸ் மிருதியில் சொல்லப்பட்டிருக்கிறது. ஆகவே என் வேலையின் நடைன் றும் என் வேலை இப்படிப்பட்டதென்றும் உடைக்குத் தெரியாவிட்டால் நான் என்ன சொல்லுவது?"

"சொல்லுவதென்ன? நல்ல குணமும் நல்ல செய்கையும் எனக்கு இல்லையென்று சொல்லவேண்டியதுதான்."

"அப்படி நான் சொல்லவில்லையே?"

"அப்படி அடீத வார்த்தைளைச் சொன்னால் தானே? இல்லா விட்டால் தெரியாதா?"

"அவ்வளவு தூரம் தெரிவதாயிருந்தால் என் உத்தியோகம் ஏன் தெரியவில்லை?"

"அதெப்படித் தெரியும்"

"நான் பேசும்பொது தவறிக் குற்றமிருந்தால் அதைமாத்திரம் கண்டுமிக்கத் தெரியும்."

"ஆமாம், உங்களிடம் கற்றுக்கொண்டது தானே."

"நான் சொல்லிக் கொடுத்தேனே அந்த வித்தையை?"

"இல்லை"

"ஆயின்?"

மனைவி பேசாமல் நின்றுகொண்டிருந்தான். சுந்தரமய்யர் நியிர்ந்து உட்கார்ந்து அவன் இரண்டு கையையும் பிடித்துக்கொண்டு "எப்படித் தெரிந்துகொண்டாய்" என்று கேட்டார். பதில் சொல்லவில்லை யவர் மனைவி. சிரித்த முகத்துடன் நின்றான் "என்னிடம் பொய்யா சொல்லு கிறேய். முதலில் தெரியாதென்றாய். இப்பொழுது தெரிகிறதென்கிறேய் உண்ணை நம்பக்கூடாது உண்ணைத் தண்டிக்கிறேன் பார்." என்று சொல்லிக்கொண்டே அவளை வலியத்தழுவி முத்தமிட்டார்.

"நித்தியம் ஒரு பொய் சொல்லலாம். இவ்வித தண்டனையை அந்த ஸ்திரியும் தன் புருஷரிடம் தினம்தோறும் அடைய முயலவேண்டும் என்று ஸாந்தரஸ்மிருதியில் எழுதியிருக்கிறதல்லவா?"

மறுபடியும் தீர்த்திம் சாப்பிட எண்ணினதில் இதற்குப் பதில் சொல்ல மறந்தார்.

"என்கு ஒரு யோஜுளை தோன்றுகிறது."

"என்ன யோஜுளை?"

“இந்த வேலை எனக்குக் கடினமாயிருக்கிறது. ஆகையால் இரண் பொரு மாதம் ஊருக்குப் போய் இந்த விசாரங்களை மனத்திலிருஷ்ட நக்கவிட்டு இருக்கவேண்டும் என்று எண்ணுகிறேன்.”

“என்னைப்பற்றிய விசாரமா? உத்தியோகத்தைப் பற்றிய விசாரமா?”

“எப்படிப்பட்ட விசாரம் என்று வேண்டுமென்றாலும் வைத்துச் சொல்.”

“சொல்லுவது தெரியவில்லையே.”

“உத்தியோகத்தைப்பற்றிய விசாரம் வேலை கஷ்டமாக விருக்கிற தென்பது. உன்னைப் பற்றியவிசாரம் உன்னை அடிக்கடி பிரிந்திருக்க வேண்டியது என்பதே. சரி. இனி விளையாட்டு வேண்டாம். உனக்கு என்னுடன் வர இஷ்டமா? அல்லது பிறங்க—.”

“அதென்ன அப்படிக் கேட்கிறீர்கள். என்னைக் கஷ்டப்படுத்துவது தருமமானால் பிறங்கத்துக்குப் போகச் சொல்லுங்கள்.”

“இல்லை கேட்டேன். ஒருசமயம் அபிப்பிராயமிருக்குமோ என்று”

மறுஙளே மூலங்கும் தமது ஊருக்குப் போகிறதென்று தீர்மானித்தார்கள். கோபாலன் தன் மாமனிடம் வேலை கந்த ஆரம்பித்து இரண்டு மூன்று வருடங்களுக்கும். அநேக சமயங்களில் சாதாரியமாகவும் அற்புதமாகவும் வேலை செய்ததாக சந்தரமய்யரே ஒப்புக்கொண்டிருக்கிறார். அவன் தன் மாமனுக்கு உதவும் நேரம் போக மற்ற வேலைகளில் ஊரில் சுற்றித்திருந்து ஊர் விவரங்களை யறிந்து கொண்டிருப்பான். சில சமயங்களில் யாதொரு பிரதி பிரயோஜனமின்றி சில குற்றங்களையும் திருட்டுக்கொண்டிருக்கிறார். அன்றியவன் தன் மாமனை பற்பல சந்தர்ப்பங்களில் யோஜனை கேட்டும் தன் வேலையில் ஊக்கமுள்ளவாக இருந்தான்.

கோபாலன் தாம் அவனைச் சிறுவயதிலேயே விட்டுப் பிரிந்து விண்ணுவகேகினான். அவன் தங்கையும் சீக்கிரம் தாயில்லாப் பிள்ளையென்னும் பெயரை மாற்றி பெற்றோரில்லாப் பிள்ளையென்னும் நாமம் கொடுத்து விண்ணுவகடைந்தார். பிதிரார்ச்சிதத்திய சொத்து மிகவும் சொற்பம். அதைக்கொண்டு பையன் காலகூபம் செய்ய முடியாது. அவன் மாமனுகை சந்தரமய்யர் அவனுடைய சொத்தை வைத்துக்கொண்டு அவனைப் படிப்பித்து விருத்திக்குக் கொண்டு வர பிரயத்தனப்பட்டார். கடைசியில் பையனும் தனது மாமன் தொழிலை

வீரும்பினால் அதிலேயே யவளைத் தேர்ச்சி பெறச்செய்ய கேண்டிய முயற்சிகளைச் செய்து வந்தார்.

இப்பொழுது அதாவது சுந்தரமய்யரும் அவர் மனைவியும் தங்கள் சொந்த ஊருச்குப் போகவேண்டும் என்று யோசித்துக் கொண்டிருந்த காலத்தில் அவன் வெளியே போயிருந்தான். தன்து மாமனேடு கூட வேலை செய்ய வேண்டிய நேரம் போக மற்றைய நேரங்களில் தனிமையாய் வெளியே சென்று அங்கு மிக்கும் பார்த்துக் கொண்டிருப்பான் இவ்விதமாய் உற்றுப் பார்க்கும் சுக்கிழையையும் மிகவும் வீருத்தி செய்து வந்தான்.

அவன் வீட்டிக்கு திரும்பிவந்ததும் இவர்கள் செய்த ஏற்பாடு இவனிடம் சொல்லப்பட்டது. உண்மையில் இவர்கள் செய்யும் ஏற்பாட்டைப்பற்றிதான் கொள்ளும் அபிப்பிராயத்தைச் சொல்ல இவனுக்கு அதிகாரம் இல்லை. எங்கு ஒரு சமயம் நன்று அபிப்பிராயம் அவர்கள் எண்ணாத்துக்கு விரோதமாய் ஏற்படுமோ என்று மிகவும் சாதுரியமாய் பதில் சொல்லுவான். ஆகவே தன்னிடத்தில் இவ்விதமாய் சொல்லப் பட்டவுடன் “எங்கிருந்தால் எனக்கென்ன. தங்கள் பக்கத்தில் இருக்க வேண்டியது என் கடமை” என்றார்.

நல்லான்கோட்டை யென்ற ஒரு சிறு கிராமமே சுந்தரமய்யர் பிறக்கு வளர்ந்த ஊர். அது வெள்ளிக்குடியைச் சூழ்ந்து நிற்கும் கிராமங்களில் ஒன்று. அவர் வீட்டு அவ்வூர் அக்காரத்தின் ஒரத்தில் இருக்கிறது. அது அதிக பெரியதும் சிறியதுமில்லாத நடுந்தரமான வீடு இரண்டொரு நாட்களுக்குப் பிறகு சுந்தரமய்யரும் அவர் மனைவியும் கோபாலனும் அவ்வூர்க்கு வந்தார்கள். அவர்கள் அவ்வூர்க்கு வந்த காரணம் வாழப்பவர் யாவருக்கும் தெரியலாம். சுந்தரமய்யர் தமது தூப்பறியும் வேலையின் கடுமையால் மிகவும் சிரமம் அடைந்து மறுபடியும் சிறிது காலம் தம்மை, யொருவரும் தொந்தரவு செய்யாமலிருக்க வேண்டித் தமது கிராமத்துக்குப் போய் அங்கு காலம் கழிக்க எண்ணி வந்தார்.

சும்மா உட்காரந்திருக்க வந்தார்கள் என்றாலும் இருவரும் காலை மாலைபில் தனிமையாகவேனும் சேர்ந்தேனும் ஊர் முழுவதும் சுற்று வர்கள். சுந்தரமய்யர் தமது எண்ணாக்களை யெல்லாம் நாட்டுவளப்பத்திலும் இயற்கையழகிலும் செலுத்திக் கொண்டிருந்தார். அவர்க்குத்

துப்பறியும் செயல்களைப்பற்றிய எண்ணங்களைவாம் பறந்து போய்ன. அவற்றைப்பற்றி அவர் விளைப்பதேயில்லை.

தமிழ் அருமைமான கண்பர்களுடன் சிட்டாடுவதும் பேசுவதும் தமது பின்னால்யினிடம் கொஞ்ச விளையாடுவதும் தமது மருமானிடம் சாமானிய விஷயங்களைப்பற்றி பேசுவதுநான் இவர் வேலை. முழுச் சோம்பீறிகளில் இவர் முதன்மையானவர் என்னலாம்.

கோபாலன் சிலைமையோ வேறு. அவனுக்கு ஒய்வு என்பதே கிடையாது. எப்பொழுதும் அவன் எதையேனும் வாசித்துக்கொண்டாவது, பார்ச்துக்கொண்டாவது, சிந்தித்துக்கொண்டாவது இருப்பான். அவன் சிறித நேரமாவது சோம்பலாய் உட்கார்ந்துகொண்டிருக்க விரும்பாட்டான். மாலை நேரங்களில் அவன் அடிக்கடி தனிமையாய்க் கொண்டு தன் கண்ணிதிரில் தோன்றுவன் வெல்லாவற்றையும் ஆய்ந்தறிந்து கொண்டே செல்வான். ஏதேனும் ஒரு திருட்டு, ஒரு கொலை, ஏதேனும் ஒரு அற்புதமான விஷயம் தனக்கு அகப்படாதா என்று எண்ணளி அருந்துவான். குப்படி யொருநாள் அவன் போய்க்கொண்டிருக்கும்போதுதான் மாடியில் நின்றுகொண்டிருந்த ஞானும்பாளைப் பார்ச்து தன்றூரை விட்டுப் பக்கத்துர்களுக்குப் போக எண்ணி வெள்ளிக்குடிக்குள் துழுந்து போகும்போது அவன் தற்செயலை ஞானும் பரளைப் பரச்க நேரிட்டது. அவன் யார், அவளைப்பற்றி என்ன விஷயகள் அறியலாம் என்று எண்ணிக்கொண்டே தன்பாட்டில் போய்க்கொண்டிருந்தான்.

IV. “அவர் உன் மனத்திற்குப் பிடித்தவரா?”

மீனுக்கி பெரியவளான பெண் என்று முன்னமே சொன்னோம். அவள் கணவன் கூடிய கீக்கிரத்தில் வந்து அவளை அழைத்துச் செல்வதாக ஏற்பாடாயிருந்தது. அவள் பெரியவளானது முதல் வேறு வீட்டுக்குப் போவதில்லை. அவ்வித கண்டிப்பான உத்திரவு அவன் தாயாரிடமிருந்து கிடைத்திருந்தது. ஆயினும் மீனுக்கியும் ஞானும் பாளும் உயிர்தோழிகளானதாலும், ஞானும்பாள் வீட்டில் அவன் தகப்பனாரத் தவிர வேறு ஆண்பிள்ளைகள் இல்லாமையாலும், அவன் வீட்டு சங்கரன் என்னும் பையன் சென்னையில் வாசிக்கச் சென்றிருந்த மையாலும், ஞானும்பாள் வீட்டுக்கு மாத்திரம் போய் வாசித்தும், விளையாடியும், பேசியும், பொழுது போக்கக் கூத்திரவு பெற்றிருந்தான்.

ஈராமபாநு அடிக்கடி வீட்டுக்குப் போய்வருவதன்து.

சங்கரன் பணக்காரன் வீட்டுப்பிள்ளையாதலால் அதிக ஆடம்பாங் களுடன் சென்னையில் வசித்துக்கொண்டிருந்தான். அவன் பேரிய அறையொன்று குடிக் கல்க்குக் கொண்டு தனக்கெட்டமான படங்களை வாங்கி சுவரை அலங்கரித்தும் இவ்தமான புஸ்தகங்களை வாங்கி அலையா ஸ்யை நிரப்பியும் விகுபும் சுட்டோடுத்தைக் தாத்தக்க வஸ்துக்களை வேண்டிய மட்டிம் வாங்கியும் காலங்கழித்து வந்தான்.

ஒருங்கள் அவன் தன் அறையில் உட்கார்ந்து கொண்டிருந்தபோது அவன் நண்பன் இராமகிருஷ்ணன் என்பவன் வந்து அவருடன் பேசித் கொண்டிருந்தான். அறை நீளமான அறை. அதன் கடிவில் ஒரு மேஜையும் அசன் பங்கத்தில் இரண்டு நாற்காலிகளும் ஒரு ‘பெஞ்சா’ போடப்பட்டிருந்தன. சிறிது ரேம் பன்ளிக்கூட விஷயங்களைப் பற்றியும் ஊர் விஷயங்களைப் பற்றியும் பேசிக்கொண்டிருந்தார்கள்.

மேஜையின்மேல் இரண்டொரு புஸ்தகங்களும் அநேக படங்களும் இருந்தன.

இராம: “எது படம்? வாங்கிறோயா? இத்தனை படம்!”

சங்க: “இல்லை. இருந்த படங்கள்தான்: மஹபடியும் சட்டம் போடுவேண்டும்.”

இராம: “நல்ல படங்கள். இவையெல்லாம் ஏப்பொடுது வாங்கி னாய்?”

சங்க: “வாங்கி வெகுங்கால மாகிறது.”

இராம: “போடுகிறாபும் இருக்கிறதே. இது வாருடைய படம்?”

அது சங்கரனுடைய சகோதரி ஞானம்பாளுண்டையது. சில மாதங்களுக்குமுன் சங்கரனுடைய வேண்டுகோளால் எடுக்கப்பட்ட புகைப் படம். சங்கரன் அதைச் சுன் அறையில் நல்ல சட்டமெரன்று போட்டுத் தொங்கவிட வேண்டுமென்று எண்ணிட உட்துவைத்திருந்தான். இராம கிருஷ்ணன் அதை ஒற்றுப்பார்ப்பதையும் அதை மற்ற படங்களைப் போல் பாராமல் அதிக கவனம் வைத்துப் பார்ப்பதையும் கண்டான்.

சங்க: “என் தங்கையின் படம்?”

இராம: “உன் தங்கையின் படமா! உனக்குத் தங்கை யுண்டென்று கூட எனக்குத் தெரியாதே?”

சங்க: “உன்னிடம் சொல்ல மறந்திருப்பேன்.”

இராம: “கலியானம் ஆயிற்று? என்ன வயதிருக்கும்?”

சங்க: அவன் முகத்தைப் பார்த்துக்கொண்டே, ‘இல்லை; 12 வயது இருக்கும்.’ என்றார்.

இராம: “அவன் உன் இளைப்போலைவு அத்தாயிருக்கிறான்.”

அவன் இன்னம் படத்தையே பார்த்துக்கொண்டிருக்கான்.

சங்க: “நான் அழகா? என் தங்கையைக் கலியாணா மன்றத்துக்கொன்ன உனக்கு விருப்பமா?” (சிரித்துக்கொண்டு சொன்னான்.) இசற்குப் பதில் ஒன்றுமில்லை. சம்பாஷ்டீனே வேறு விவாதங்களில் சென்றது.

சில நாட்கள் சென்றதும் இராமகிருஷ்ண் சங்கரன் சுகோதரி வைக் கலியாணம் செய்துகொன்ன சம்மத்தான். பெண் வீட்டாருடைய சம்மதியையும் தண்ணுடைய பெற்றீருக்கஞ்சையை சம்மதியையும் பெற்றார். ஆயினும் ஒரு முறை பெண்ணே நீர்ஸி பார்க்கிறேன் டியனு இட்காலத்திய தருமானதால் சங்கரனும் இராமகிருஷ்ணாலும் நூர் விடுமுறை நாளில் புறப்பட்டு வெள்ளிக்குடிக்கு வந்தார்கள். மாப் பின்னோயாகப்போகிறவனுக்குச் செப்பியவேற்றிய உபசாரமினைத்தும் செய்யப்பட்டன. இராமகிருஷ்ணன் சங்கரன் வீட்டாருடைய உபசாரங்களைக் கண்டு திருப்திபடைக்காலும் பெண்ணேப் பார்த்த ஏன்றும் சொல்லவில்லை. பெண்ணும் நாளிக்கோணி அவன் முன்னிலையில் நில்லாது ஒடிவிட்டார். அவன் அவர்கள் வீட்டிற்குந் துறைமுறைத்தும் வெளியேபோவதையும் வீட்டில் உட்கார்க்கிறுப்பதையும் மறைக்கிறுக்க பார்த்திருக்கான். மிக சிரமத்துடன் சங்கரன் அவனைக் கொண்டிவுத்து இராமகிருஷ்ணன் முன்னிலையில் நிறுத்தினான். அவன் அரசிப்புது தான் வேறு புருஷரிடத்திலும் பெரியோர்களிடத்தும் பெண்பால் நடக்குதுகொள்ளும் முறையை அறிக்கு அனுஷ்டிப்பவள் போல் தலை குளிக்கு கட்டைவிரலை கோக்கின பார்வையுடன் அகசயாது சித்திரப் பதுமை போல் அழகுடன் நின்றுகொண்டிருக்கான். அவனை நேரில் பார்த்ததும் திருப்தியைடாக்கவனும் கலியாணம் செய்துகொள்ள தனது சம்மதத்தைக் கொடுத்தான் இராமகிருஷ்ணன்.

கலியாணம் நிச்சியமாப் விட்டது. (பெண் சம்மதத்தையாக கேட்கிறார்கள். புருஷத்துடைய சம்மதம் வேண்டும். பெண் சம்மதம் அவசியமான விடத்யமா?)

அன்று டீஞ்சுவியும் ஞானம்பாராகும் தலைமையாக மீனாஷியின் வீட்டில் தங்கள் சொந்த இராஜாங்க விவதியங்களைப்பற்றிப் பேசிக்கொண்டிருக்கார்கள். தங்கள் மனமே ஒரு பெரிய இராஜ்யமல்லவா? அதை யட்கி

யானுவது ஒரு பெரிய கட்டமயல்லவா? தங்கள் மனத்தையும் தங்கள் மனத்தால் கட்டுப்பட்டவர்களையும் தங்கள் மனத்தைக் கொண்டு கொண்டவர்களையும் பற்றிப் பேசலாண்டன்.

“ஆகதேவ இன்று அவரைப் பார்த்தாய்!”

“உங்கத முதல் பார்த்துக்கொண்டுதானிருக்கிறேன்.”

“இதுவையில் ஒனிக்கு பார்த்தாய். இன்றையினம் பேரில் பார்த்தாய்.”

“முன்னாவது நன்றாய் பார்த்தேன். இப்பொழுது அவர் முன் தலைதுளிக்கு முரியைப் பார்த்துக் கொண்டிருக்க வேண்டியிருக்கது. வீதோ சிறிது கண்டுக்கண்ணுப் பார்க்க முடிந்து.”

“அவர் என்ன வாசிக்கிறார்?”

“பி. ஏ வரசிக்கிறார்.”

“சொல்லு எவ்வளவு ஸ்ரீரக்கும்?”

“நிறைய உண்டாம்: அரை எக்ஷ்ட்ரக்குக்குறைவில்லையாம்.”

“பாக்காலிலை. நிரம்ப புத்திசாலியாயிருக்கிறார் என்று தோன்றுகிறது. உன் மேல் அவருக்குக்குப்பிரியமா?”

“என்ன வோ? இருக்கும். என் படத்தை சுங்கரன் வைத்துக் கொண்டிருக்கானாம். அதைப்பார்த்துத்தான் பிறகு கலியாணப்பேச்சு கடந்தாய்.”

“அப்பொழுது உன் மேல் பிரியமிருக்கும்?”

அுங்பாள் ஒன்றும் பதில் சொல்லவில்லை. இரண்டொரு நிமிடத்தும் சம்மா இருக்கார்கள்.

“அவர் உன் மனத்திற்குப் பிடித்தவரா?”

“எனக்கு என்னவோ ஒன்றும் தெரியவில்லை.”

“ஒன்றும் தெரியவில்லை யென்றால்? அழகுள்ளவர்தானே?”

“அழகுள்ளவரென்றுதான் சொல்லவேண்டும்”

“பின்னென்ன? அவர்மே அனாக்காண்டியுண்டா?”

“உண்டு என்பதும் இல்லை யென்பதும் எனக்கே தெரியவில்லை.”

“என்ன ஒரு மாதிரியாய்ப் பேசுகிறேயே. அவரைச் சொல்ல வில்லையே.”

“இல்லை. வெறுப்பு உண்டாகவில்லை. ஆசையுண்டா இல்லையா என்ற காள் எனக்கே தெரியவில்லை. பிராப்தமிருந்தால் நடக்கிறது. அதிருஷ்டம் போல் உட்கிறது. என்மேல் அவருக்குப் பிரியம் இருக்கி

ரதால் ஆசையைபற்றிக் கவலைப்படவேண்டாம் புகுஷலூடைய பிரியம் ஒன்றுதான் ஸ்திரிகளுக்கு வேண்டும். காம் எத்தனையோ புஸ்தக கங்களில் வாசித்திருக்கிறோம். அதை சம்பாதிக்க நாம் பிரயத்தினப் படவேண்டும். அதிருக்கட்டும். உன் அதழுடையான் இன்றைபதினம் வரப்போகிறாமே.”

“ஆம் கடிதம் வந்தது” சொல்லும் போதே மீணுஷ்க்கு மயிர்க் கூச்சல்லட்டது. முகம் மாறுபட்டது. “இன்று சாபந்திரம் வருவா ராம்.”

“இவ்வி உனக்கென்ன குறைவு. உன் அசமுடையான் வந்து விடவார். அப்பறம் என்னை கவனிப்பாயா?”

ஆம். அவனுக்கு என்ன குறைவு. நமக்குத் தெரிச்சவறையில் ஒன்றுமில்லைதான். அவன் மனத்தைச் சோதித்துப் பார்க்கவில்லை. பார்த்தால்லவோ தெரியும். அதுவும் ஸ்திரியின் மனமன்றே. கல்யாணம் செய்தது முதற்கொண்டு ஒரு ஸ்திரியுடன் பழகும் ரூர் புகுஷன் வெகு காலமாயும் அவன் மனத்தை ஆராய்க்கிறிய முடிவுதில்லை. ஒருகால் மீணுஷி தன் புகுஷன் தன்னிடம் அன்புடனிருப்பாரோ இல்லையோ என்றும் ஐயும் கொண்டு ஏக்கம் பிழித்திருக்கலாம், அல்லது தன்னிடம் ஆன்புடன் இருப்பார் என்று மனக் கோட்டைக் கட்டிக்கொண்டிருக்கலாம், அல்லது பார்க்க என்னியிருக்கலாம், தன் புகுஷனைக் கண்ட விடன் என்ன செய்வது என்று யோஜனையிலாய்த் திருக்கலாம். அல்லது இன்ன செய்வது என்று நீர்மானித்தவனாய் தன் புகுஷனிடம் பேசப் போகிறோம் என்ற எண்ணம் மேலிட்டாளாய் மனப்பால் குடித்துக் கொண்டிருக்கலாம்.

V. தூரவெளிச்சம். ஒட்டுக்கேட்டது.

சந்தரம்பியர் விடுமுறை யெடுத்துக் கொண்டு ஜிராம வாசம் செய்ய ஆரம்பித்து சுமார் மூன்று வாரமாயின. அவர் தமது ஒழிவு நாளை மிக ஏம் சுக்தீநாதமாகக் கழித்து வந்தார். அவருடைய மருமான் கோபா வலைஞாலையில் மிகவும் அதிருப்பியோடிருக்கதான். இந்திய பட்டணங்களிடையே இனிமையான மாறுபாடுகளில்லை. மனத்திற்குச் சோம் பலையும் அதுவிலுப்பையும் கொடுக்கும்படியாக எல்லாக் காரியங்களும்

ஒரே மாதிரியாக நடந்துகொண்டே யிருக்கும்' கிராமத்தில் தேட்ட வேண்டுமா? உழவன் விடியற்காலையில் எழுங்கு சனது கலப்பையை தோளில் சார்த்தி மாட்டை யோட்டிக்கொண்டு ஏதையும் கவனியாமல் வயலுக்குச் செல்லுகிறான். சிறு பையன் காலையில் பழையதுணை உள்ளிலுள்ள மாடுகளை யோட்டிப்போய்ப் பக்கத்திலுள்ள தோப்பில் மறித்துப் போடு அருகிலுள்ள மரத்துடியில் தண்ணேடு வயலில் ஒத்த பையன்களுடன் வழக்கம் போல் கோல்கீயா கட்டானே ஏதோ ஒரு விளையாட்டு விளையாடுகிறான்.

வைதீகப் பிராமணர் விடியற்காலையில் எழுந்து செய்து ஸ்தாவி மடி சஞ்சி முதலியவைகளை எடுத்துக்கொண்டு ஆற்றுக்குச் சென்று ஸ்நானம் செய்து ஸந்தியாவந்தனம் றபம் முதலியவை அலூஷ்டித்துவிட்டு ஒள்பாஸனம், அக்னிரோத்திரம் பூஜை ஸவகவுடேவம் முதலியவை களோச் செய்து விட்டு போஜனம் செய்து பிறது சத்விஷயமாகக் காலங் கழிக்கிறார். வைதீக மில்லாதவர் காலையில் தின்னை தின்னையாய் உட்கார்ந்து வம்பளங்குவிட்டோ அல்லது காலையில் எழுந்து வயல் தோட்டம் முதலியவைகளோச் சுற்றிப் பார்த்துவிட்டு வந்தோ ஸ்நானம் செய்து சாப்பாட்டை முடித்து விட்டு சிட்டாட உட்கார்ந்தவிடுகிறார். இன்னம் மற்ற சாதியாரும் தொழிலாளரும் இயலித்தமே முதனான் செய்த படிடிய ஒவ்வொருங்களும் செய்க்குர்கள். இவர்களுக்கு ஒருங்கள் செய்ததையே மறுகாள் செய்கிறோம் என்ற மனவருத்தம் உண்டாவ வில்லை. அவர்கள் பழக்கப்பட்டு விட்டார்கள். பட்டணத்தில் வசித்த வர்களுக்கு இது உருசியற்ற வாழ்க்கை யென்று படுமென்றா? சந்தோ ஷத்துதைக் கொடுக்கத்தக்க மாறுபாடுகள் ஒன்றுமில்லையே. ஒரே காரி யத்தை மறுபடியும் மறுபடியும் அதே மாதிரியாகச் செய்வதென்றால் மனம் புனித்துப்போகாதா? தினங்கோதும் வற்றல் குழம்பும் கீரையுமே உபயோகப் படுத்தி என்றால் எவ்வளவு கடனாமாயிருக்கும்?

கோபாலன் தனது கிராம வாசத்தைத் திருப்தியோடு நினைக்க வில்லை. தனது பழைய இருப்பிடமாகிய சென்னைக்கு எப்பொழுது போக கோடிமோ என்று என்னியிருக்தான்.

ஆனால் அவன் அவ்விருக்கு வேறு காரியங்களோச் செய்யவந்திருந்தான். அக்காரியத்தைச் செய்து முடிக்க அவன்றியாமல் ஒரு சக்கி அவளைக் கொண்டுவந்து விட்டிருந்து. அவன் உலகமாகிய காட்டில்

ஒரு ராதக்ஷி வழியாகப் போய்க்கொண்டிருந்தான். மேலிருந்து வரும் ஒரு வெளிச்சத்தால் தான் போகும் வழியை ஒருவாறு அடிந்து கொண்டு போய்க்கொண்டிருந்தான். அவனுவது அல்லது வேறு யாராவது அங்குமில்லை என்று முடியுமென்று அறியார். அவன் போய்க்கொண்டே இருந்தான்.

அதீத காலத்தில் வேறொருவர் அவரணியத்தில் வேறொரு பாதையில் போய்க்கொண்டிருந்தார். அவரும் மேலிருந்து வரும் ஓர் வெளிச்சத்தால் தான் செல்லும் வழி யின்ன தென் அறிந்துகொண்டு கடக்குத் தொண்டிருந்தார். அவரணியத்தில் இவ்விரண்டு பாதைகளும் ஏனைய பாதைகள் போலவீது ஒன்றத்தை கான்று காத்திக்கின்றன.

அவ்விரண்டு பிரபாணிகளும் மேற்கூறிய இரண்டு பாதைகளும் சங்கிக்கு மிட்டத்தில் ஒரே போதத்தில் வந்து சேராமல் அவ்விருவரின் எவ்வேற்றும் காமசிக்க நு யந்தால் ஒருவரை மொருவர் அறிபாமலீல அவரவர் தம் பாட்டில் போய்விடவார். அப்படிக்கின்றி இவ்விருவரும் நமது மனத்திற் கெட்டாத ஒரு சக்தியால் — ராம் அனவிடக்கூடாத ஒர் நியாயத்தினும் — ராம் இன்ன தென்று வரையறுத்துச் சொல்லக்கூடாத ஒன்றும் — ஒரிடத்தில் சங்கிக்கவேண்டுமென்று ஏற்கனவே விதிக்கப்பட்ட டிருந்து ஆட்டி சோபாலூரும் தன்னை யறியாமலே அவ்விடத்துக்குப் போய்க்கொண்டிருந்தான். அப்படிப் போகும்போது அவ்வூர்க்கும் வரவேண்டும் போதும் அவ்விதம் வரவேண்டுமென்று விதியால் ஏற்பட்டிருந்தது. அதுகடவுளின் செயலென்றுமினும், விதியின் செயலென்றுமினும், காஸ புருஷத்துடைய செயலென்றுமினும், கர்மத்தினுடைய செபலைன்றுமினும், மாயையின் செயலைன்றுமினும் கூறுத.

ஒரு நாள்மிகவும் வெறுப்புடன் அவன்மாலையில் உலாவப்போனான். முகனான் பார்த்த காட்சிகளே அவன் கண்ணில் பட்டன. அதனால் வெகுதூரம் சென்றால் பீவு எதேனும் கண்ணில் படிம் என்று எண்ணி வெகுதூரம் கடந்தான். மிகவும் இருண்டு விட்டது. பின்பு வீட்டிற்குச் செல்லலாம் என்று திரும்பி கடந்தான். அவன் வந்தவழி வேறு, திரும்பிச் சென்றவழி வேறு. வழியில் ஒரு சிறிப் தெண்ணக் தோப்பு இருந்தது. நாலைக்கு வருஷங்களுக்கு முன்பு வைக்கப்பட்டிருந்த தெண்ணம்பிள்ளைகள் அதிக உயராய் இராமல் குட்டையாய் அடங்கு இருந்தன. அவ்விடத்தில் ஒருவாறு நடமாடவில்லை. எங்கும் கிச்சப்தமாயிருந்தது. தூத்தில் நாய் அண்ணியரைக்கண்டு குலைக்கும்.

சத்தம் கூடக் கேட்கவில்லை. பக்ஷிகளோல்லாம் ஏற்கனவே தமது கூடி களில் உருங்கிக் கொண்டிருந்தன.

சிறிது நூரம் நடக்கவும் வதோ சத்தம் கேட்டதுபோல் அவனுக்குத் தோன்றிற்று. உண்மையில் யாரோ தோட்டத்தின் மறுபக்கத்தில் பேசிக்கொண்டிருப்பதாக நிச்சயிக்க இடமிருக்கது. அவன் நின்றன. வேலயண்ணடோன்ன. காது கோட்டதுக் கேட்டான். அங்கிதம் பிறர் பேசும் இரகசியமான விடையங்களை யவன் ஒட்டுக் கேட்டது தவறு, தவறல்லவா, என்று நாம் நியாயாதிபதியாயிருக்குது இப்பொழுது தீர்மானிக்கவேண்டாம். அதற்கு இது சமயமல்ல.

“நாலாம் நாள் கவியாணம்.” மேதுவாய் இறுவரர்த்தைகள் கேட்கப்பட்டன. வெகு சேரம் வரையில் சத்தமில்லை.

“ஆம், கோவிலுக்குப்போவான்.” மறுபடியும் சத்தமில்லை.

‘அப்படித்தான் செய்ய வேண்டும். வேறுவழியில்லை.’ மறுபடியும் ஒரு நிமித்தம் ஒரு பேச்சுமில்லை.

‘ஆகவே கவியாணம் நின்று பேர்கும்.’

மறுபடியும் நிச்கப்தம் உண்டாயிற்று. அரை காழிகை வரையில் காத்துப்பார்த்தான். ஒன்றையும் காணுஞ். மறுபடியும் சத்தம் உண்டாக வில்லை. பேசியவர்கள் போய்விட்டார்கள் போலும்.

அவனுடைய அஞ்சுப்பு கொண்ட மகாத்திற்கு இப்பொழுது சிறிது ஆகாரம் கிடைத்தது. சும்மா இருப்பதைக் காட்டிலும் வதே மூம் ஒரு விடையம் இருந்தால் அதைப்பற்றிச் சிக்கிக்கலாமன்றோ?

வீட்டிற்குப் போனான். அவன் மாமன் காத்துக்கொண்டிருந்தார்.

“என் இங்கேரம். எங்கே போயிருந்தாய்?”

“கால் கொண்டுபோகும் வரையில் போகலாம் என்று வண்ணிப் போனேன். அதனால் தான் இங்கேரமாயிற்று.”

“சரி, ஸங்கியாவங்தனம் செய். பிற்பாடு பேசிக்கொள்வோம்.”

இருவரும் சாப்பிட உட்கார்ந்தார்கள்.

கோபாலன் திருப்தியாய் சாப்பிடவில்லை. அவன் யேரஜுனையிலாழ்த்து கொண்டிருந்தான்.

“இல்லூரில் ஏதாவது கவியாணம் உண்டோ?”

“இல்லையே.”

“யாரோ சொன்னிக் கொண்டார்கள். பக்கத்தூர்களில் உண்டோ?”

“வெள்ளிக்குடியில் நாலாம் நாள் கவியாணம், அதென்ன கவியாண ஒருப்பம்? உணக்காவில்லையல்லவா? அதனால் தான் கேட்கிறோ?”

“இல்லை,” யாரோடுபசிக்கொண்டார்கள்; அதனால் தான் கேட்டேன்.”

“உனக்கு இஷ்டமிருந்தால் சீ அங்கே போகலாம், சாம்பசி, வர்யரை எனக்கு நன்றாய்த்தெரியும், என்னையும் அழைத்திருக்கிறார் நீ போகிறோ?”

“போன்று நல்லது தான். இங்கே சம்மா உட்கார்க்கிறதை ஏட்ட கவியாண் வேடுக்கைகள் பார்ப்பது நன்றாயிருக்கும்.”

“ஆனால் துப்பறியும் வேலை ஒன்றும் அங்கே கிடைக்காது.”

“உலகத்தில் கொலை, கொள்ளை, திருட்டு முதலியவை நடக்காமல் ருக்கவேண்டுமென்றுதான் நம்முடைய கோரிக்கை.”

“ஆப்படியல்ல, நம்முடைய கோரிக்கையால் ஒன்றும் கடவாது நடந்தவைகளைக் கண்டிப்பிடப்பதுதான் நம்முடைய வேலை. கொலை நடக்கவேண்டாமென்று விரும்பினால் கடவாமலிருக்குமா?”

“கொலைநடக்குமென்று முன்னமே நமக்குத்தெரிந்தால் அதைத் தடுக்கலாமன்றோ? கடையிலிருந்து ஓர் பழுத்தைத்திருக்கிம் ஓர்பையைனை திருகுவிவரையில் பார்த்திருக்க பிறகு அவனைத்தண்டிக்கும் ஓர் போலிஸ் தாரனைக் காட்டிலும் திருமுன் அவனைத்தடுக்கும் போலீஸ்காரன் மிகவும் உத்தமமானவன்ல்லவா?”

“ஆம், ஆம்: ஆனால் முன்னால் அறிவது தான் மிகவும் சிரமம்.”

கோபாலன் பொதுவாய்த் தண்ணுடைய அபிப்பிராயக்களைத் தன் மாமனிடம் சொல்லுவதில்லை. தன்னிலும் பலமடங்கு அதிக புத்தியும் சாமர்த்தியமும், அனுபோகமும் வாய்ந்த அவர் முன்னிலையில் தன்னுடைய பிரதாபத்தைக் காட்டிக்கொள்ள அவனுக்கிட்டமில்லை. ஏதேனும் சங்கீர்த்தியிருந்தால்நியகரை யொன்றும் கேட்கமாட்டான். தன்மாமன் செய்யும் காரியங்களை யொன்றும் பேசாமல் கவனித்து வருவான். ஆனால் அவர் அவனிடம் எல்லாவிடத்தினாலும் கூறுவார்.

தானுக்கேவ, சந்தரமய்யர் அறியாமல், பிரவேசிக்கும் துப்பறியும் தொழிலைப்பற்றிக் கடைசியில் தான் சொல்லுவது வழக்கம். ஒரு சமயம் தன்னால் இனி முடியாதென்று தோன்றினால் அவரிடம் எல்லாவற்றையும் கூறி யோழினை கேட்பான்.

இன்றேவெனில், ஏதோ தூரத்தில் சிறியவளிச்சும் தோன்றியது போல் தோன்றிற்ற. அது தடுமாற்றங்கொண்ட மனத்தில் உண்டான ஒரு மயக்கமோ என்னவோ தெரியாது. ஒருகால் உண்ணம்யாயிருங்காலும் இருக்கலாம். ஒருகால் பேசியவர்கள் நல்வமனமுடையவர்களா

மிருக்கலாம். அவர்கள் செய்யும் யோசனைகள் குற்றத்திற்கொண்டிருக்கலாம். அப்பேச்சைத்தவிர வேறுயாதொரு ஆதாரமுமில்லாமல் இவ்விஷயத்தைத் தன்மாமணிடம் எப்படிக் கூறுவது என்ற சம்ஹா இருந்தான். காப்பாடானதும் இவரியில் வகு உட்கார்க்கு யோழிக்கலாமோன.

“சொன்ன சொற்களைக்கொண்டுள்ளன நிச்சயிக்கிறது? நாலாம்காள் கலியாணம் கடக்கிறது. யாரோ ஒருவர் கோவிலுக்குப்போவார். அவர் பெண்பால் என்று சொன்ன வார்த்தையால் தெரிகிறது. அவரை யாரோ? அனேகமாய்க் கிழவிகள் தான் கோவிலுக்குப்போவார்கள். எப்பொழுது போவார்? என்று எப்படித்தெரியும். அதைவிசாரித்து கேண்டும். ‘அப்படித்தான் செய்யவேண்டும். வேறு வழியில்லை.’ அதாவது இவர்கள் செய்ய உத்தேசித்திருக்கிற வழியைத்தவிர வேறு கழியில்லை. அச்செயல் கோவிலுக்குப்போதும் ஸ்திரீயுடன் சம்மந்தப்பட்டதா? படரத்தா? அதுவும் தெரியாது. இச்செய்க்கையாலோ வேறு ஏத்காரணத்தாலோ கலியாணம் சின்றுபோய்விடும்.

“ஆகவே இச்செய்க்கையால் கலியாணம் நின்றுபோய்விடும் என்பது வெட்டவேளியாய்த் தெரிகிறது. கலியாணத்தைத் தடைசெய்ய யார் உத்தேசித்திருக்கிறார்? அப்படிக் கலியாணத்தைத் தடைசெய்வதால் என்ன பயன் அவர் அடையாளம்?

இறுப்பிதமாகப் பலவாறு யோறித்து ஒன்றும் தெரியவராமல் “சரி முதலாவது கோவிலுக்குச் செல்லும் பெண்பால் யார்? கலியாணத்துக்கும் அவனுக்கும் என்ன சம்பந்தம்? கலியாணம் தடைப்படுவதால் யார் என்ன பயன் அடைகிறார்? கலியாணம் நீட்டபெறுவதில் இங்ட மில்லாதவர்கள் யார்? என்ற கேள்விகளுக்கு பகில் பெறுவோம். அதன் பிறகே மற்ற காரியங்களில் பிரவேசிக்கவேண்டும்.” என்று தீர்மானித்தான். பிறகு உள்ளே சென்று வழக்கம் போல் படித்துதாங்கினான்.

VI இன்னம் சில விஷயங்கள்.

மறுநாட்ட காலையில் கோபாலன் அதி சிக்கிரைமே எழுந்து ஸ்தானமுதலியனவகைச் செய்து அணுவ்தானங்களை முடித்தான்.

அட்மாமி, வெளியில் போகவேண்டும். கொஞ்சம் பழையது சிக்கி

மற போடு. கான் வர நாழிகையாகும். எனக்காகக் காக்கவேண்டாம்.”

சுந்தரமய்யர் அப்பொழுதுதான் படுக்கையை விட்டெழுந்து உட்கார்ந்து கொண்டிருந்தார்.

“எதாவது விசேஷம் உண்டா? நாட்டுப்புறத்தில் ஒன்றுமிராது என்றல்வோ இருக்கேன். ஏதாவது வாசனையிடக்கிறதோ?” என்றார்.

“நிச்சயமாய் ஒன்றும் சொல்லமுடி யாது. கான்லோ, ஜலமோ?”

“இதுவரை கான்லைக்கண்டு எமாந்ததில்லையே?”

சுந்தரமய்யர் தன் மருங்காளியத்தை மெச்சுவதாகப் புண்சிரிப்புக் கொண்டார். கோபாலன் அதைக்கண்டு உள்ள மகிழ்ந்தான்.

“கோபாலா, சாதம் எடுத்தாயிற்று, வா.” என்றார் சுந்தரமய்யரின் மனோவி.

கோபாலன் சாப்பிட்டதும் ஒரு சரிகை வியாபாரி போல் வேஷம் போட்டுக் கொண்டு வெள்ளிக்குடிக்குப் போய்விட்டான்.

“ஒந்று கவியாணத்தைப் பற்றிக் கேட்டதரகு இப்பொழுது தான் காரணம் தெரிகிறது.” என்றார் சுந்தரமய்யர் தம் மனைவியிலிருந்து.

ஒருங்கள் கழிக்கது. யாதொரு பயனும் விலைக்கத்தாகத் தெரியவில்லை. கவியாணத்தைத் தடை செய்யக் கருதுவார் யாரென்றும் ஏன் அப்படித் தடை செய்ய. வேண்டுமென்றும் தெரியவில்லை. கவியாணத்தில் சம்மந்தப்பட்டவர்களுள் கானும்பாஞ்சும் அவன் பாட்டியுமே தினாக்கோ நாக் கோவிலுக்குப் போகிறவர்கள் என்று அறிந்து கொண்டான். கவியாணத்தில் சம்பந்தப்படாமல் (தெரிந்த வரையில் சம்மந்தப்படா வில்லை.) இருப்பவர்கள் இரண்டொரு விதவைகளும் ஒரு சமங்கலியுமே இவர்கள் தெலுங்கு பேசும் ஸ்மார்த்தர்கள். இவர்கள் மிகவும்யோக்கியர் களாயும் கல்லவர்களாயும் காணப்பட்டார்கள். இவர்களுடையமுன் பின் சாரித்திரங்கள் பயனற்றவையாயும் கல்மிகூ மில்லாதனவாயும்இருந்தன. கானுமெற் போன மரண சாஸனத்தைத் தன் மாமன் கண்டு பிடிக்கப் பிரயத்தனப்பட்டது போலப் பிரயத்தினப்பட்டுமென்றும் தெரியவில்லை.

மறுநாட் காலை ஏழுமணியிருக்கும், அவன் ஓர் குடுகுடுப் பாண்டிபோல் வேஷம் பேர்ட்டுக் கொண்டான். துப்பறிதல்லே குடுகுடுப் பாண்டியாய் நடித்தல் எல்லாருக்கும் சாமானியமாகப் போய்விட்டது. கோபாலன் குடுகுடாக் குடுகுடாக் என்று அடித்துக்கொண்டு ஒவ்வொரு வீடாய்ப் போய்ப் பிச்சை கேட்டான்.

“அம்மா சீக்கன் சினோக்கிருக்கிற காரியம் கைகளும். சீக்கிரம் உங்கள் பையலுடைய உடப்பு சொய்ஸ்தமாகும். பெட்டியிலே—அது தான் அம்மா—” சிறிது கேரம் கண்ணே மூடித் தியானம் செய்வது போல் கழித்தான். —“மரப்பெட்டியிலே சின்ன அறைவிலே வைத் திருக்கிற பதகக்கதை அம்மன் கழுத்திலே போடுக்கன். குழந்தை கழுத்து தங்கம்போல் சொய்ஸ்தமாகும் அம்மா.”

இதுவும் இவைபோன்றவைகளையும் கோபஸன்³ கேளாமலே யாரிடம் சொல்லவேண்டுமென்று விரும்பினாலே அவர்களைக் கண்ட அடன் ஆலோசம் கொண்டவன் போல்பாசாங்கு செய்து சொன்னான். அவைகள் அதாவது அவன் சொன்னவை மிகவும் உண்மையான விஷயங்களாயிருந்தன. அவைகள் சரிகை வியாபாரியாய் இருந்த போது அறிந்துகொண்டவைகள்.

அவன் அதாவது அந்தப் பிச்சைக்காரன் மிகவும் கிழவனுக்கக் காணப்பட்டான். எவனும் அவனை ஒரு நறுப் பார்ப்பதாய் காணப்பட வில்லை. அவன் சொல்லும் விடத்பங்கள் உண்மையாயிருந்தமையால் அவனிடம் எல்லாரும் வந்து ஜோஸ்யம் கேட்கத் தலைப்புட்டார்கள். ஆயினும் அவன் இன்னாருக்குச் சொல்லவாம் இன்னாருக்குச் சொல்லக் கூடாதென்று தீர்மானம் செய்திருக்கான்.

இன்னம் சிலர் அவனை வீட்டிடுக்குள் அழைத்துக்கொண்டு போய் ஆரூடம் கேட்டார்கள். ஆரூடம் சொல்லாதவார்களுக்கு “இன்றைய எட்டாம் நள் இந்தப் பரதேசி வரும். எல்லாம் சொல்லும். பயப்பட வேண்டாம். அம்மன் உத்தரவு அது.” என்பார்.

பிச்சைக்காரனுடைய சாமார்த்தியத்தைப்பற்றிப்புகழாதார்⁴: ஒரு வருயில்லை, பிராமண, வைசிய, குத்திரர்கள் அனைவரும் அவனிடங்கூடி அவனைப்பிரச்னம் கேட்டார்கள். எல்லோருக்கும் தகுந்தபடி விடையளித்து அனுப்பினான். இப்பொழுது ஊருக்குவெளியில் ஓர் பாதையில் ஒரு மசத்தடியில் உட்கார்ந்துகொண்டு மூட்டையில் அரிசிமையக்கொட்டி கொண்டிருந்தான்: யாரோ இரண்டுபேர் பேசிக்கொண்டுவந்தார்கள். அவர்கள் இருவரும் சூத்திரர்கள். அவர்களில் ஒருவன் குரல்வங்கேயோ கேட்டதுபோல் இருந்து. ஆயினும் யாரென்றாலும் எங்கே பார்க்கப் பட்டவர்கள் என்றாலும் அறிம்முடியவில்லை.

“நாளோக்குக்கலியாண்மல்லவா?”

“ஆம், நாளோக்குக்கலியாணம்.”

“இன்றைக்குத் காரியம் கடக்கவேண்டும்.”

“கோவிலில் சாயங்திரம் வந்திருப்போம். அங்கே ஆந்தப்பெண் நூம் வந்திருப்பான்?”

“தவறுமல்!”

“தவறமாட்டான்.”

“ஆந்தப் பிச்சைக்காரரைக்கேட்போம். ஜோவியத்தில் ரொம்ப கெட்டிக்காரனும்.” மெதுவாய் ஈடுந்து அவனான்டை வந்தார்கள்.

“யෝ, நான் என்ன நினைத்துக்கொண்டிருக்கிறேன் சொல்லு. ஈடு டென்கிசால், ஒரு ரூபாய் தாரேன்.”

“பிச்சைக்காரன் கண்ணேனுழடித் தியாரித்தான். பிறகு திறந்து, “அர்மன்வழியைத்திரைபோட்டு மூடிவிட்டது. திறந்து சொன்னால் ஷயரெப்ஸார் குறிக்கப்போகும். உங்கள் காரியம்கெட்டுப்போகும். இத்தால் குவன்னுஸ் எப்பொழுதாகச்சியும் அம்மனுக்கு, அதான் காளிக்குப் பூசைபோட்டுந்தாரா?”

“ஆராம் பேரட்டிருக்கிறேன். நாலு அருசயிருக்கும்”

“அது தான் சந்தோசம். அவனுக்கு திரையைத்திறந்து விட மாட்டேன்கிறு. உங்களைக்காப்பாத்த வேணுமென்றுதான், ஏனக்கு கூட சமாசாரத்தைக்கொல்லமாட்டேன் எங்கிரு”

அவர்களுக்கு உண்டான சந்தோஷத்துக்கு அளவில்லை. மதியில் ருந்து இரண்டு ரூபாயை எடுத்து,

“மாமா, இந்தா. அம்மனைக்கேளு, நாங்க எழுத்துக்கிட்ட காரியம் கய்யாகுமான்னு. அம்மனுக்கு இன்னம் பூசைபோடாம். உனக்கும் ரொம்ப தாரோம்.”

இரண்டு ரூபாயையும் வாங்கிக்கொண்டு மறுபடியும் கண்ணே மூடினன். ஒரு நிமிவஷம் சென்றதும் திறந்தான். “அப்பேன் எடுத்த காரியம் பெண்ணைப்பற்றி. அவன் கலியாணப்பெண்ணால்ல? ஆயாம் அவன் கலியாணம் நின்றபோகும். உங்களுக்கு அதினாலே ரொம்ப பிரயோசனம். அதுக்கு மேலே சொல்லவேண்டாம் இங்குது அம்மன். சொன்னால் உங்களுக்குக் கெடுதலாமே.”

“பெண்ணூக்கு ஆபத்து வரும் என்ற சொல்லுதோ?”?

மறுபடியும் கண்ணே மூடினன், பிறகு திறந்தான்.

“ஆம் அரும் என்றதான் சொல்லுகிறது”

“யாருக்காவது தெரியுமோ இது?”

“ஒருவருக்கும் தெரியாது. அம்மன் திறர போட்டு மூடியிருக்கா? இவற்றைக்கேட்டவுடன் சந்தோஷங்கொண்டு போய்விட்டார்கள். அவர்களில் ஒருவன் கல்ல ஆளர்த்தி யுள்ளவன். கல்ல பலசாலி. உயரமும் பருமதிமூடையவன் பெரிய ஒருவரும் கூர்மையான பார்வையுடைய பெரிய கண்களும் அன்ற மார்பும் பெரிய கீண்டகைகளும் களம் மூம் போல் — அவ்வது அமர்வைப்போல் கருத்த சிறமும் உடைய அவளை இருட்டில் — மாலை யிருட்டும்போதும் பார்த்தால் அவறியடித்துக் கொண்டு குப்புற விழுந்து மூச்சை கொள்வார்கள். மற்றவன் குட்டையாயும் மெல்க்கலனுயும் தேங்கெழுக்கும் எலும்பு தெரித்துவருபும் சந்து சிறந்த சிறமூடையவனுயும் காணப்பட்டான். அவன் வலது தீளன்மேல் ஒரு பெரிய மக்கம் இருந்தது. அவன் காரிமனா பார்வையுடையவன். முன்சொண்ணவுடே அப்படியல்ல, குளிர்ந்த பார்வையுடையவன். அவன் முதற்கில் சாந்தம் குட்டகொண்டிருந்து

அவன் போன திலையை கோக்கிக்கொண்டிருந்து பின்பு எழுந்து அவர்களைத்தொடர்ந்து சென்று அவர்கள் இருப்பிடத்தையறியலானான், ஆயினும் அவர்களை மறுபடியும் கண்டுபிடிக்க விகலம் கஷ்டப்பட்டான். பகல் இருபதுகாழிகைப்பொழுதுக்குத்தான் தெரியவந்தது. தெருவின் கோடியில் ஒரு சிறு குடிசையில் வீரம்மாள் என்ற ஒரு ஸ்திரீ குடியிருந்தாள். அவன் சாம்பிகும்யர் வீட்டில் வாயில் கூட்டுபவன். அவன் வீட்டில் அவர்களிருவரும் தங்கியிருப்பதாகத் தோன்றிற்று வீரம்மாளும் அவர்களும் ஸகூமாய்ப்பேசிக்கொண்டிருந்தார்கள் என்று. தெரியவந்தது. அவ்விட்டுக்குள் அவர்கள் துழுமியக்கண்டு அவ்வீட்டு வழியாய் நடந்துவரும்போது

“இன்று பொழுதுசாய பெண்ணைக் கோயிலுக்கு கூட்டியாரேன், கான் இங்கே வக்தும் உங்கள் காரியத்தை யாரம்பியுங்கள்; அவளைத் தனியாகக் கூட்டியாரேன்”

இதற்குமேல் பேச்சுக்கேட்கவில்லை. இரண்டுபேரும் வெளியில் உஞ்சு விட்டார்கள். பிச்சைக்காரனும் ஜெனேரு சங்கதியும் தெரியாததனுலூம் பசியதிக்மாயிருக்கத்தனுலும் ஊருக்குத்திரும்பிப்போய் ஒருவரும் அறியா கல தன் வீட்டுக்குள் துழுமந்து பெழுமியடி கோபாலனுள்ளன.

கோபாலன் பட்டணத்திலிருந்து வந்த ஒரு சிறு வாலிபண்போல் தன் உழையை மாற்றிக்கொண்டு, அடையாளம் தெரியாதபடி சட்டை குப்பாய் முதலிய அலங்காரங்களுடன் வெளியில் புறப்பட்டான். தெருவில் நின்றுகொண்டிருந்த சுந்தரமியம்ரே அவளைப் பார்த்தபோது அடையா

என. தெரியவில்லை. இப்பொழுது அவன் கருப்புநிறமாக மாறிவிட்டான். வெண்மையான கல் பிரகாசிக்கும் ஓர் கடிக்கண் அவன் காலில் விளக் கிறது. வெளியில் புறப்பட்டு விட்டான்.

VII கலியாணத்திற்கு முதல் நாள்.

மாலை ஷிக்கு பணியிருக்கும். எல்லோரும் சுறுசுறுப்பாய் இருந்தார்கள். சாம்பசிவய்யர் வாயில்ல நின்றுகொண்டு தன் வேலையாட்களிடம் பேசிக்கொண்டிருந்தார். தின்னையில் இரண்டு காவற்காரர்கள் ஒரு பெரியசந்தனக்கல்லில் சந்தனம் அறைத்துக்கொண்டிருந்தார்கள். வாயிற் பெருக்கி வீரம்மாள் குப்பை செத்தைகளோக்கூட்டிச் சேர்த்துக்கொண்டிருந்தாள். சிறு பையன்கள் பந்தலில் போடப்பட்டிருந்த பெஞ்சில் உட்கார்ந்து வளையாட்டாகப்பேசிக்கொண்டிருந்தார்கள். சில தெருக்கிய பந்துகள் வீட்டிற்குள்ளும் வீட்டிற்கு வெளியிலும் போய்க்கொண்டிருந்தார்கள். சாம்பசிவய்யருடைய தம்பியாரும்கலியாணத்திற்கென்றுவந்த ஓர் பந்துவும் ஊர் யோக கேஷமங்களைப்பற்றி விசாரித்துக்கொண்டு தின்னையில் உட்கார்ந்து கொண்டிருந்தார்கள்.

சற்று உள்ளே சென்று பார்ப்போம். ஆகேகம் ஸ்திரீகள் கூடத்தில் உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்தார்கள். சமையல்கட்டில் சமையற் காரர்கள் ஏற்கனவே சமையல்வசய்யத் தொடங்கிவிட்டார்கள்.

ஆயினும் அவ்விடத்தில் குஞ்சும் பளையாக்கானேனும். எப்பொழுதும் அவன் தன் தோழியுடன் உட்காங்கிருக்கும் ஆஞ்சல் பலகை கீழே வைக்கப்பட்டிருக்கத்து. உள்ளே தேடுவோம், அங்குமில்லை. மாடியில்? அங்கு சங்கரனும் கலியாணத்திற்கென்று சங்கரன் வேண்டுகோளால் வந்த அவன் நங்பனும் பேசிக்கொண்டிருந்தார்கள். அவ்விடத்திலும் இல்லை. அவன் எப்பொழுதும் போகக்கூடிய அவன் தோழியின் வீட்டேக் குப்போவோம். ஒரு நிச்சப்தமான ஓர் அறையில் அவனும் அவன் தோழி மீனுக்கியும் பேசிக்கொண்டிருந்தார்கள்: அவன்புதிய புடவைகட்டிக் கொண்டு தலைவாரியின்னவிட்டு நகைகள் அனைத்தும் அணிக்குதொண்டிருந்தாள். அவன் தன்மூலியானம் சமீபித்ததைப்பற்றி மிகவும்சங்கதோஷத் தொண்டிருந்தாள்.

ஆம், சங்கோஷம் இருக்கவேண்டியது நியாயந்தானே. காழும் அவன் நிலைமையில் இருப்பதாக எண்ணிக்கொள்வோம். யார்கண்டா

ர்கள், சந்தோஷத்தால் ஈத்தாடமாட்டோம்என்று. அவன் தன் கணவனுகப்போகிறார் தன்னை விட்டுப்பிரிந்ததுமுதல் மறுபடியும் பார்க்க வேண்டும் என்று எண்ணங்கொண்டிருந்தாள். “இன்று சாயந்திரம்வரும் அவர் என்னைக்காண்பாரானால், அவ்வதுநான் அவரைச் தனியையில் கண்டால்—” “இதை முடிப்பதற்குள் யாரோ? உள்ளே வந்தார். உடனே சம்பாஷணையை நிறுத்தி “நேரமாயிற்று. சீக்கிரம் அகத்தக்குப்போக வேண்டும். அம்மாதேடுவான். சாயந்திரம். கோவிலுக்குப்போகலாம் வருகிறாயா?” என்றால்! “ஒருசமயம்வந்தாலும்வந்தே தன். அகத்தில்காரிய மிருக்கிறது. அநேகமாய் வரமாட்டேன்.”

ஞானும்பாள் புறப்பட்டு வீட்டுக்குப்போனான். வீட்டிலுள்ள ஸ்திரீகள் அவன் வந்ததும்.

“இத்தன்னுழி எங்கடியம்மா போயிருக்கே? “என்ற கேட்டார்கள். சிலர் அவன் போட்டிருந்த நகைகளை ஒழுங்கு படித்தினார்கள். சிலர் கேவி செய்தார்கள். சிலர் வாழ்த்தினார்கள். ஒருவரும் அன்ற நடக்கப் போகும் விஷயத்தை அறிந்தவராகக்காணப்படவில்லை. என் அவர்களுக்குத்தெரியும்? எம்மைக்கேட்டுக்கொண்டாரியங்கள் நடக்கின்றன?

ஞானும்பாள் சுறுசுறுப்பாய் அலைந்துகொண்டிருந்தாள். சமையல் கட்டுக்குப்போவான். சற்று நேரம் பரிசாரர்கள்க்குடைத்துடன் சமையல் செய்வதைப்பார்த்துக்கொண்டிருப்பான். உடனே அதை விட்டுப்புறப்பட்டில்திரீன் கூடியிருக்கும் இடத்திற்குவருவான். அங்கே அவர்கள்பேசி கொண்டிருப்பதைக் கலனித்துக்கொண்டிருப்பான். தன்னைப்பற்றி ப்பிறர் ஸ்தோத்திரம் செய்வதைக்கண்டு மகிழ்வார். அவன் சந்தோஷம் என்பது தனக்குத்தான் கிடைத்ததென்று ஸந்தோவித்துக்கொண்டிருந்தாள்.

குரியன் நன்றாய் அஸ்தமித்தவிட்டது. கோவிலுக்கு வழக்கம்போல் போகும் ஸ்திரீ புருஷர்கள் ஒரு காழிகைக்குமுன்னுலேயே போய்விட்டார்கள். கோவில் ஞாபகம் வந்தவுடனே மீனுக்கி வீட்டுக்கு ஒடினால். மீனுக்கி என்று கூப்பிட்டாள். “கோவிலுக்கு வருகிறாயா. நேரமாயிற்று.”

உடனே யவன் தன் வீட்டுக்குத்திரும்பினான். வீரம்மாள் வாயிலில் நின்று கொண்டிருந்தாள். பக்கத்தில் ஒருவருமில்லை. “கோவிலில் அம்மனுக்கு அலங்காரமாமே. ஸ்தோகவில்லையா ஞானம்மா?”

“அருட்டி வீட்டது. வீட்டிலே காரியமிருக்கிறது. அம்மா போக வேண்டாமென்கிறேன்.”

“ஆம் போகவேண்டும்.”

யாவிருக்கக்கண்டு தனது சட்டைப்பையில் வைத்துக்கொண்டான்.

“யாரோ புதுப்புடலை உடித்திய ஸ்திரீ இதன் வழியாய்ப் போவிருக்கிறான்.”

ஜாக்கிரதையுடன் கீழே இறங்கினான். நிலம் சுரமாவிருந்தது. அவன் தன்பையிலிருந்த தீப்பெட்டியை எடுத்து ஒரு குச்சி கிழித்தான். அதன் வெளிச்சத்தால் கீழே பார்த்தான். நான்கு காலாடிகள் மிகவும் ஆழமாய்ப் பதின்திருந்தன. காலாடிகள் தோட்டத்தின் வடபுறமாய்ப்போயின. யாராவது தன்னைப்பார்த்துவிடுவாரோ என்று எண்ணீர் வெளிச்சத்தையைனத்து காலாடி சென்ற பக்கம் சென்றான். வேறு பக்கம் செல்ல வில்லையென்று நிச்சயிக்க இரண்டொரு தடலை வெளிச்சமுண்டு பண்ணீக் கடைசியில் தோட்டத்தின் மறு பக்கத்தில் வந்து சேர்ந்தான். அங்கே வழி நன்றாயிருந்தது. அதன் வழியாய் சுலபமாய் வெளியில் வந்தான்.

“சிறிது தாமதப்பட்டதாலன்றே இப்படியாயிற்று”.

அவனுல் ஒன்றும் செய்யமுடியவில்லை என்று கண்டான். ஞானும் பாள் உள்ளமையில் திருடர்களால் கவரப்பட்டானோ என்னவோ அதுவே தெரியாது. அதை முதலில் நிச்சயிக்கவேண்டும். பிறகு தான்—அதாவது காணுமெற் போனால் என்று கொந்த பிறகு தான் அவளைத்தேட முயலவேண்டும். தோட்டத்தில் கண்ட காலாடிகள் திருடர்களுடைய காலாடியாவிருந்தால், துணையின் துணைகள் ஞானும்பாளுடைய ஆஸ்டயின் பாகமாயிருந்தால்—அநேகமாய் அப்படித்தான் இருக்கும் என்று தோன்றி ற்று—தோட்டத்தினின்று அவர்கள் வெளிக்கினம்பின பக்கத்திலிருந்து தேட ஆரம்பிக்கவேண்டும். தேவேதாயிருந்தால் வெளிச்சமில்லை. கைவிளக்கை ஏற்றினால், தான் சந்தேகத்திற்கு இடமாகவேண்டி வரும். நிலவு புறப்பட இன்னாம் நான்கு நாழிகை செல்லும். தன்னாருக்குப் போவதென்றால் மிகச்சிரமம் என்று எண்ணீர் தன் உடைகளைக் கழற்றி ஒரு ஆட்டையாகக் கட்டி சாமானிய உடையைத் தரித்து அருகிலிருந்த ஒட்டுரோடையில் தான் கொண்டு வந்திருந்த சில சிற்றுண்டியைத் தின்று விட்டுச் சாவதானமாய் உட்கார்ந்து கொண்டிருந்தான்

IX. இன்னம் புலப்படவில்லை.

விதியை என்னென்று சொல்வது? கோபாலன் என் ஒடையருகில் உட்கார்ந்து கொண்டிருக்கிறார்கள்? அவன் சுகமாகத் தன் வீட்டில் உறந் குலதைவிட்டு கண் கொட்டாமல் வாய்க்காலின் கரையில் விழித்துக் கொண்டிருப்பானேன்? அவ்விதம் அங்கே இருக்கும்படி யாரோனும் வேண்டிக்கொண்டாரோ? அவ்வது கட்டளையிட்டாரோ? அவ்வது சனது நேசத்துக்குரிய ஒரு ஆண் அவ்வது பெண் தன்னால் இரக்கிக்கப் படவேண்டியதின் நிமித்தம் காத்துக்கொண்டிருக்கிறானாலோ? இல்லை. அவனையெல்லாம் இல்லை. தான் இன்னேரன்றநியாத ஒரு பெண்பால் விஷயமாக இருப்பதுக்கும் யாதொருசம்பந்தமுமில்லாமல் ஒருவரும் வேண்டாமல் தானாகவே என்ன காரணத்தாலோ அப்பெண்பால் ஏதோ கஷ்டப் படவுதாக அறிந்தோ அவ்வது அனுமானித்தோ அவளைக்காப்பாற்ற அங்குகாத்துக்கொண்டிருக்கிறார்கள். என் அவளைக்காப்பாற்ற முயலவேண்டும்? என் அவளைப்பற்றி அவ்வளவு சிரத்தையும் சிரமமும் எடுத்துக் கொள்ளவேண்டும்? எல்லா சௌகரியங்களையும்தூறந்து என் கஷ்டப்படவேண்டும்? துப்பறிதலாகிய தன் தொழிலில் தேர்ச்சிபெறவா? இல்லை, இல்லை. அதனிலும் மேலானநோக்கம் ஒன்றுண்டு. அது எல்லாம் எல்ல கடவுளால் ஏற்பட்ட கோக்கம். அதன் உண்மையையும் சிறப்பையும் நம்மால் கூற இயலாது. அங்கோக்கத்தை நிறைவேற்றவே அவன் அங்கு வாங்கிருந்தான். அவன் தானாக வரவில்லை. அவளை விதி அங்கு கொண்டு வந்துவிட்டிருந்தது. விதியானது இப்படித்தான் எம்மை அதன் இஷ்டப்படி தள்ளிக்கொண்டு போகிறது. நாம் எல்லோரும் விதியின் செயலுக்கு அடங்கினவர்களே,

கோபாலன் தனிமையாக ஒடையினருகில் உட்கார்ந்து கொண்டிருக்க தான். காற்று மெதுவாய் வீசிக்கொண்டிருந்தது. எங்கும் நிச்சப்தமாயிருங்கிறது. நாற்புறமும் இருட்டு யிருந்திருந்தது. மிக அருகிலிருந்தலை இன்னுளென்றாக்க அறியமுடியாதபடி இருட்டாயிருந்தது. அங்கு அப்பொழுது ஒருவரும் நடமாடவில்லை. ஒரு பிராணியாவது அந்தப்பக்கம் வழிக்காட்டவில்லை. ‘வெகுரேம்’ வரை உட்கார்ந்து கொண்டிருந்தான்.

சந்திரன் தன் கால ஒழுங்கு தவராமல் கிழக்கே உதிட்தான். உடனே சிறிது வெளிச்சம் நிலமுழுவதும் பரவியது. முற்றிலும் இருட்டு யமா யிருந்த அவ்வெளியில் மரங்களும் செடிகொடிகளும் கண்ணுக்குப் புலப் பட்டன. இன்னைம் நாலைக்கு நிமிடத்தும் சென்றதும் சந்திரன் வானத்தில் உயர் ஏற்விட்டான். அவ்விடமெங்கும் ஒரே வெளிச்சமாயிருக்கது. ஆயினும் சத்தமின்மையும், பயங்காமான தோற்றமும் அவ்விடத்தைவிட்ட கவலீல்லை.

கோபாலன் எழுங்கான், தனது உடை முதலியவற்றை ஒழுங்கு படுத்தினான். தானிருக்குமிடத்தைச் சுற்றிப் பார்த்தான். வெள்ளிக் குடிக்கும் தானிருந்த இடத்துக்கும் கால் மைல் இருக்கும் என்று கண்டான். பின்பு நான் விட்டு வந்த தோட்டத்திற்குப் போனான். “இங்கிருந்துதான் நாம் சோதிக்கவேண்டும்” என்று சொல்லிக்கொண்டே நாற்புறமும் சுற்றிப்பார்த்தான்.

தோட்டத்தின் ஓரமாய் ஒரு ரஸ்தா செல்லுகிறது. அச்சாலையில் பகலில் பலரும் நடமாடியதால் காலடிகள் ஒன்றேடான்று கலந்து உருவின்றியிருந்தன. அவற்றால் ஒன்றும் அறியமுடியாதன்று கண்டான். கால் மனி நேரம் சுற்றிப்பார்த்து ஒன்றும் புலப்படாமல் சாலையோரமாய் இருக்க ஒர் புளியமரத்தடியில் உட்கார்க்கு தன் நிலைமையைப்பற்றிச் சிஸ்தித்துக்கொண்டிருந்தான். மரத்தின் கிளைகளில் பலதாழ்வாய் இருக்கன. மூமியில் புளியிலை இறைக்கப்பட்டிருக்கிறது.

“புளியிலை இங்கு என் இறைக்கப்பட்டிருக்கிறது?” அவற்றை சேர்த்து எடுத்துக் கோதித்தான். “புதியவையாயும் இருக்கின்றன. இவ்விலையைப் பறித்துப்போட்டு வெகு நேரமாகவில்லை என்றும் தோன்றுகிறது. இலையும் சிறிதும் வாடவில்லை. சந்திர முன்புதான் யாராவது பறித்துப்போட்டிருக்கவேண்டும்.”

எதோ ஒரு யோஜனையவனுக்குத் தோன்றிற்று. உடனே எழுத்தான். இறைக்கப்பட்டிருந்த இலைத்தடத்தோடு சென்றுன். இரண்டடி நடங்கத்தும் இலைத்தடத்தைக் காணும். மறுபடியும் வேலெரு மரத்தினடியில் அவ்விதமே யிலைகள் இறைக்கப்பட்டிருந்ததைக் கண்டான். அத்தினசையை நோக்கிச் செல்லச்செல்ல இலைத்தடம் அநேகமாய் ஒவ்வொரு மரத்தடியிலும் காணப்பட்டது. புளி, பூவரச, உயர்க்கு வளர்க்க ஆவிரை, கொண்றை, ஒணுங்கொடி, முதலிய பற்பல மரங்கெடி களிலிருந்தும் இலை பூ பறித்துப் போடப்பட்டிருந்தன. அவைகளில் ஒன்றியினும் வாடியிருக்கவில்லை. இலைத்தடங்களை ஆகாரமாகக்கொண்டு

செல்லவே அது கடையியாய் ஓர் காட்டிற்குக் கொண்டுபோய்விட்டது. அங்கு இலைத்தடக்கைக் காணும். காட்டில் பாகை சொருக்கமாகவும் மூட்செழிகள்டர்ந்தாகவும் இருக்க்கிறது. அதன் வழியாக அவர்கள் சென் நிருப்பாரோ என்று எண்ணினால். “எடுத்து என்னுகள் மூட்செழிகளில் இருக்கால்,—”

அவன் உடனே அவ்விடத்தைச் சோதித்தான். அவன் எண்ணிய படி இரண்டொரு புடவைத் துண்டுகள் மூட்செழிகளில் கிழிர்க்கலையாய் இருக்கக்கண்டான். அவற்றை எடுத்தான். தன் சட்டைப் பையில் வைத்திருந்த புடவைத் துண்டுகளையும் எடுத்து இரண்டையும் ஒப்பிட்டுப் பார்க்கவே இரண்டும் ஒரே புடவையின் துண்டாகக் காணப்பட்டன. இருந்த சந்தேகம் பலப்படவே மறுபடியும் காட்டில் ஒராமுழுதும் சுற்றிப் பார்த்தான். எங்கும் மூட்செழிகளும் அடர்ந்த செழிகொடிகளும் அவன் போவதைத் தடுத்தன. சுமார் இரண்டுமணி சேரம் சுற்றிக் காலோய்க்கு களைப்படைத்து “சரி, இரவில் ஒன்றும் தெரியவில்லை. காலையில் ஒரு கால் ஈங்கு புலப்படும். அதேக்கமாய் ஞானும்பாள் இங்கு வந்திருக்க வேண்டுமென்று தோன்றுகிறது. எப்படியும் காலையில்தான் எல்லாம் செய்யமுடியும். ஆகையால் நாம் திரும்பிப்போவோம்,” என்று தனக்குள் சொல்லிக்கொண்டே திரும்பினால்.

வெள்ளிக்குடிக்குப் போவதெனத் தீர்மானித்து முன் வந்த உடுப்பு டன் அவ்விருக்குச் சென்றான். கலியாணத்திற்கு முந்தியாளாதலால், சுத்தம் இன்னம் அடங்காமலிருந்து. அவன் அங்குபோய்ச் சேர்ந்த போது சுமார் 11 மணி இருக்கும். அங்கிருந்த சூழப்பத்தில் அவனைக் கவனிப்பார் ஒருவருமில்லை. அவனும் ஒருவர் கவனத்தையும் கவராமல் சென்று ஓர் வீட்டு வாயித்தின்னையில் போய் படுத்துக்கொண்டே அங்கு நடப்பவைகளைக் கவனித்துக்கொண்டிருக்கான்.

மாலை 7 மணிக்கே சம்பந்திகள் எல்லோரும் வந்துவிட்டார்கள். அவர்கள் எல்லோரும் சாப்பிட்டானபிற்கு இரவில் சுமார் பத்துமணிக்கு நிச்சியதார்த்தத்தை நடத்துவதென எண்ணியிருந்தார்கள். ஆயினும் எங்கும் நடப்பதுபோலவே பத்து என்பது பதினெட்டாண்டுமிகு நிலைமே.

அங்கேரத்தில் எல்லோரும் அச்சடங்கைச் செய்துமுடிக்க வீட்டில் உட்காங்கிருந்தார்கள். ஸ்திரீபுருஷர்கள் யாவரும் வக்திருந்தார்கள். சிலர் அங்குமிகும் நடந்துகொண்டிருந்தார்கள். சிலர் பழம் வெற்றிலை முதலியவைகளைக் கொண்டுவந்து வைத்துக்கொண்டிருந்தார்கள். சிலர் பிறரை ஏவிக்கொண்டிருந்தார்கள். ஸ்திரீஸ் ஒருவரோடொருவர்

மெதுவாய்ப் பேசிக்கொண்டிருக்கார்கள். “பெண்ணேக் கூப்பிடுங்கள்” என்றார் ஒரு சாஸ்திரியார். “அடி ஞானும்பாள், ஞானும்பாள்” என்று நாலைந்து ஸ்திரீகள், அப்புருஷ சபைக்குப்பயப்படாதவர்கள், கூவிக் கொண்டு சென்றார்கள்.

“ஏன், நாழிகை, ஆரம்பிக்கலாமன்றே?”

“ஞானும்பாள் எங்கே” என்று இரண்டொருவர் கேட்டார்கள்.

“ஞானும்பாளை சிக்கிரம் கூட்டிக்கொண்டுவா” என்றார் சாம்பசிவம் யர். அவர் தமிழியார் ஸ்திரீகள் கூட்டத்திற்குச் சென்று “ஞானும்பாளை சிக்கிரம் கூப்பிடுங்கள், அவர்கள் எல்லாரும் காத்துக்கொண்டிருக்கிறார்கள்” என்றார்.

“இங்கில்லையே”.

“இல்லையா? வேறு எங்கேயோவது இருப்பாள். பாருக்கள்” மறு படி நாலைந்து ரிமிலைம் வரையில் இரண்டொருவர் வெளியிலும் உட்பூரமும் சென்று சேழினார்கள். அவர்கள் ஞானும்பாளைக் காலனவில்லை யென்று சொல்லிக்கொண்டுவார்கள். மறுபடியும் அனா நாழிகை கேரம் தேமனார்கள். அகப்படவில்லை.

“ஈங்கரா, எங்கேனும் படுத்துக்கொண்டிருப்பாள், பார். சிக்கிரம் அழைத்துக்கொண்டுவா,” என்று சாம்பசிவம் யர் தமது புத்தினிடம் குறினார்.

அவன் வீட்டில் நாலாபக்கங்களிலும் தேழினான். பின்புலாந்து “அவளைக்காணுமே” என்றுகொள்ளுன். மறுபடியும் அவளைம் அவளைடைய சிறிய தகப்பனாரும் இன்னம் இரண்டொருவருமாசத்தே ஆரம்பித்தார்கள் “யார் வீட்டிலாவது படுத்துத்தாங்கிவிட்டால்,—அவ்விதம் எங்கே இலும் இருக்கிறோ பார்ப்போம்” என்று சொல்லிக்கொண்டே தேழினார்கள். ஆயிலும் அகப்படவில்லை.

“எங்கேயோவது படுத்துக்கொண்டிருப்பாள். தேநேங்கள். நாழிகை யாபிற்று!” என்ற கட்டளையிட்டார் சாம்பசிவம் யர். மறுபடி சேழியும் அகப்படவில்லையென்று சொன்னவுடன் அவர் சிறிது கலக்கமுற்றார். உட்காரங்கிருந்தவிடத்திலிருந்து எழுங்கிருந்தார். “எங்கே போயிருப்பாள்?” என்று சொல்லிக்கொண்டே ‘சபையிலிருங்கோரைப்பார்த்து. “அவளைப் பார்த்துக்கொண்டுவருகிறேன். சந்து மன்னிக்கவேண்டும்” என்று சொல்லிவிட்டு வெளியில் வந்து “அங்கு தேழினாயா? இங்கு பார் த்தாயா” என்று கேள்விகள் கேட்டுப்பின் தாழும் தேடலானார். மீனாக்கி யகத்தில் படுத்துங்கிவிட்டாலோ பார்” என்று சொல்லிக்கொண்டே

அவ்வீடுக்கும் போய் விசாரித்தார். அங்கு இன்லையன்று அவ்வீட்டார் சொன்னார்.

“மீண்டும், நூறும்பாலோ எ் பார்த்தாயா? எப்பொழுது பார்த்தாய்? எங்கு போனான்?” என்று பலகேள்விகள் அப்பெண்ணைக்கேட்டார்.

மீண்டும், தான் அவளை மாலையில் தான் பார்த்தாகவும். அப்பொழுது அவள் கோவிலுக்குப்போகக் கூப்பிட்டதாகவும், தான் வரவில்லை யென்று சொன்னதாகவும். அவள் தனியாகச் சென்றதாகவும், கூறிமுடிக்காரன். மறுபடியும் வெள்ளேறு இடங்களில் கேட்டிருக்கன். ஒரு சிறிதும் பயன்படவில்லை.

அவள் காணுமற்போனான் என்ற சங்கதி வெளியாகி சுமார் இரண்டுமண்டியாயிற்று. ஜாரில் இந்த சங்கதி பரவுமில், சாம்பசிவயருக்கு வேண்டியவரும் தெரிக்கவருமான பலர், பல கருப்பார், வந்துசேர்க்கு பெண் காணுமற்போனானதைப்பற்றி விசாரித்தார்கள். மறுபடியும் ஒரு மணி கேரம் சென்றும் அவளைக்காணுமையால் எல்லோரும் சிறிது அச்சமடைக்கார்கள்.

“கோவிலுக்குப்போனபோது தனிமையில் சென்றானோ?” . “கோவிலுக்குப்போனவர்களை விசாரித்தால் தெரியும்” உடனே கோவிலுக்குப்போனவர்களை விசாரிக்க இரண்டொருவர் நூறும்பாலோ ஒருங்கடவை தான் பார்த்தாகவும் பிறகு பரங்கவில்லை யெனவும் கூறினார்கள். டீகா வில் குருக்களைக் கேட்டதிலும் ஒரு பயனும் விளையவில்லை.

“ஒவ்வொருவரும் ஒவ்வொரு அபிப்பிராயத்தைக் கூறினார்கள். யாராவது இங்கு கடமாட்டமுண்டோ?” என்றார் ஒருவர். “நகைகள் அதிகம் போட்டுக்கொண்டிருந்தானோ.” “நகைக்காசைப்பட்டு எவ்வளவுது தூக்கிப்போயிருந்தால்—.” “நகைபோனாலும் போகிறது.—” அதற்கு மேல் அவருக்குச்சொல்ல இஷ்டமில்லை. “இதுவரையில் நடந்ததே யில்லையே. புதிதாயல்லவா இருக்கிறது!” “நகைப்பட்டணத்தில் இப்படித்தான் நடந்தது—.” “சஸ், பேசாதாயுங்களாம். அதைப்போல் இங்கு ஒன்றும் நடக்காது.” என்று ஆத்திரத்துடன் எதிர்த்தார் ஒருவர்.

நகைப்பட்டினத்தில் (ஜாரின்பெயர் சந்தேகந்தான்). எதேனும் ஒரு ஜாரில் ஏதாவது நடந்தால் அந்தஜார் மறந்துபோய்ப் பேசுவோருக்கிண்டு மான ஜாராய்விடும்.) ஒரு கவியாணப்பெண்ணை சிலர் தூக்கிக்கொண்டு போப் நகைகளைப் பிடிக்கிக்கொண்டு அவளைக்கொண்டு கடற்கரையில் போட்டுவிட்டுப் போய்விட்டார்களாம். அதை தாராளமாய்ச் சொன்னால் எங்கு சாம்பசிவயருக்கு மனவருத்தம் அதிகரிக்குமோ என்று நினைத்து அனுதச்சொல்லுமுன் தடுத்துவிட்டார்.

X பிறகு?

இராமகிருஷ்ணன் ஞானம்பாளைக் கலியாணம் செய்துகொள்ளவே நன்றும் என்று என்னள் தன் எண்ணம் நிறைவேற்றுமாறு கடவுளைப்பிரார்த்தி துக்கொண்டிருந்தான். அவன் தங்கத இன்னம் சிறிது பணம் கூடக் கேட்டிருக்கலாகாதா என்று என்னளிக்கொண்டிருந்தார். அவன் தாயார் பெண் என்றாலிருக்கமாட்டாள் என்று குறை கூறிக்கொண்டிருந்தாள். பெண்ணை நேரில் பார்த்தும் நன்றாயில்லையென்று “ரூபித்து” கலியாண தங்கத நிறுத்திவிட எண்ணரியிருந்தாள். பெண் அழகில்லை யென்றல்ல ஞானம்பாளின் ‘போடகிராபை’ யவள்பார்த்தபோது அதன்தாயாருடன். “பெண் அழகுதான்” என்றுசொன்ன துண்டு. தன் உடன்பிறந்தாலுக்கு ஒரு பெண் உண்டு. தன் உடன் பிறந்தாலுடைய சம்பந்தத்தைவிடக்கூடாதென்று அபிப்பிராயப்பட்டிருந்தாள். அவள் நாத்தனுருக்கும் ஒருபெண்ணடு. அந்த நாத்தனுரும் தன் பெண்ணை இராமகிருஷ்ணனுக்கு கொடுக்கவேண்டுமென்று விரும்பித் தன் தழையனிடம் அடிக்கடி சொல்லி யிருந்தாள். ஒருவரும்—அதாவது இராமகிருஷ்ணன் ஒருவனைத்தவிர வேறு எவரும் விரும்பாத இக்கலியாணவைபத்தின் மகிழ்ச்சையைப் பாருங்கள்.

பெண் கானுமற்போன சங்கதி பிள்ளைட்டாருக்குத் தெரியவே அவர்கள் ஒரு சபை கூட்டிப் பின்வருமாறு பேசலாலுர்கள்.

“அப்பொழுத் தெரியுமே, ஜாதகம் நன்றாயில்லை யென்று: குப்புசா ஸ்திரி ஜாடையாய் சொன்னுன். இராமகிருஷ்ணன் பிடிவாதமாயிருந்தான் என்று ஒன்றும் சொல்லவில்லையென்றார்.” என்றால் இராமகிருஷ்ணன் தாயார்.

“ஆமாம் என்னிடத்திலும் சொன்னார்; ஏதாவது சொன்னால் என் மேல் கோபித்துக்கொள்வார்கள் என்று நான் பேசாமலிருந்துவிட்டேன். சிவனே என்று என் பெண்ணைக்கொடுத்து விடுகிறேன்;”

“என் தம்பிபெண்ணைக்குத்தான் என்ன? நான் சொன்னால்என்றுமா?”

ஒவ்வொருவரும் ஆச்சரியப்பட்டுக் கொண்டிருக்கார்கள். இராமகிருஷ்ணனின் தகப்பனார் நல்லசம்பந்தம் விட்டுப்போகிறதே என்றுவருத் தப்பட்டுக் கொண்டிருந்தார்; இராமகிருஷ்ணன் இவ்வளவு அழகும்

குணமும் வாய்ந்தபென் தனக்குக் கிடைக்காமல் பீராயிற்கும் என்று வருந்துலேன். அது மாத்திரமல்ல. கானுமற்போய்ப்பிற்கு அகப்பட்டவிட்டால் துக்கமீன்? ஒருகால் கொடிய கொலைபாதகர்கள் கையில் அகப்பட்டால்—அவன் தன்னைக்கலியானாம் செய்துகொள்ளவிட்டாலும் போக்ட்டும். வேறு யாரையாவது மனங்குதொண்டு சுகமாய்வாழ்ந்தால் பீராதும்னன்று என்னைருன். இரவு துக்கத்திலும் துக்கத்திலும் கழிந்தது.

மறுசாடகாலைவிலும் அகப்படவில்லை. சாம்பசிவம்யர் ஏக்கம் பிழி ந்து உட்கரச்துவிட்டார். அவர்மனைவி கண்ணோர்விட்டு உருகியமுதாள். யார் என்ன சொல்லியும் தீதறவில்லை. சங்கரன் தன்றூலானமட்டும் அங்குமக்கு மேராடுத்தீதி ருள்ளன். அடிக்கடி விசான்தீவிட்டு வழியிலுட்கார்ந்தான். அவனைச்சமாதானப்படுத்துவதே அவனுடன் வந்தவர்களுக்குச் சிரமமாய்விட்டது. போய்ப்பார்த்தவர்களெல்லாம் தங்களுக்கு ஒன்றும் புலப்படவில்லை யென்று திரும்பிவிட்டார்கள். மீறுகிறி இதைகேட்டதும் மிகவும் வருத்தமடைந்தான்.

புதிதாய் வந்திருந்த பணக்காரச் சிறுவனும் அங்கு மிகும் தேடி ருள்ளன். அடேக்கைப் பலகேள்விகள் கேட்டான். அவன் அவசியம் தீடி வருவதாகச் சொல்லித் தன் உடையைவைத்து விட்டு சாமானியங்கடைத்தரி ந்துக்கொண்டு தான் ஏற்கனவே சந்தேகப்பட்ட இடத்துக்குப்போய்விட்டான்.

காலை ஆறு, ஏழு, எட்டு, ஒன்பது, பத்து மணியுமாயிற்று. ஒருசந்தியும் தெரியவில்லை. கலியானகாரியங்கள் நிறுத்தப்பட்டிப்போரினா. சாம்பசிவம்யர் இன்ன செய்வது, இன்ன சொல்வது, என்று தெரியாமல் உட்கார்க்கு கொண்டிருந்தார். சாம்பசிவம்யருடைய தமிழ் சம்பந்திகளுக்குப் பதில் சொல்லிக்கொண்டிருந்தார். இராமகிருஷ்ணன் தனக்குக் கொடுக்கப்பட்டிருந்த பணத்தைத் திருப்பிக்கொடுக்கப்பதாக வரக்களித்தான். அதேஞ்சு பெண் திரும்பவும் அகப்பட்டால் கலியானாம் செய்து கொள்வதாகவும் மெதுவாய்ச் சொல்லிவைத்தான். அவன் தகப்பனார்மிகவும் யோக்கியர். அவர் செலவுக்கென்று கொண்டுவந்திருந்த ரூபாய் ஐந்தாற்றையுங் கொடுத்துப்பாக்கி வரதகூணப்பனத்துக்கு ஒரு ‘நோட்டேபாண்டும்’ எழுதிக்கொடித்துவிட்டார்.

இராமகிருஷ்ணனும் அவன் தங்கதையும் தங்கள் ஜாகைக்குப் போனதும் அவர்களுக்குக்கிடைத்த ஆர்வாதத்துக்குக் குறைவில்லை. பெண்ணைப்பற்றியும் அவன் தாயாரைப்பற்றியும் அவனுடைய சுக்காதான், தங்கத

இவர்களைப்பற்றியும் தாஷ்க்கலானார்கள். பணத்தைத் திருப்பிக்கொடுத்த ததைப்பற்றிக்கண்டித்தார்கள்.

எல்லாரும் இராமபாணம் போன்ற சொற்களையும், விதயங்களையும் சொல்லவே அவர்கள் அதிருப்தி கொண்டார்கள்.

“யாரடி பெண்ணைத் தூக்கிக்கொண்டு போவார்கள். அவர்கள் தான் பெண்ணை மறைத்து வைத்திருப்பார்கள்.” என்றால் ஒருத்தி.

“ஒருகால் பெண்—வயதாயிற்றே—தீரண்டு விட்டாரோ அதை மறைக்கத்தான் இவ்வாறு செய்தார்களோ. இருக்கும். பெண்ணுக்கும் வயதாயிற்றல்லவா?”

“ஆம், இருக்கும். அப்படியானால் சம்பந்தம் வேண்டாமென்று கண்டிப்பாய்ச்சொல்லிவிடு.”

“ஏ. இராமகிருஷ்ண, பெண்ணை நீ பார்த்தபோது அவள் உன்னை நன்றாகப்பார்க்கவில்லை யென்றாயே. அவள் உன்னைக் கலியானம் பண்ணைக்கொள்ளமாட்டேன் என்று சொல்லி ஆற்றில், குளத்தில், குணற்றில் விழுந்து விட்டாரோ? அல்லது உன்னைக் கலியானம் பண்ணைக்கொள்ள இஷ்டப்படாமல் தான்மறைந்துகொண்டு காணுமற் போனதாகக்காட்டி விட்டாரோ?”

“பெண் குதுவாயிருப்பாள். அந்த விதயத்தை மறைக்க இப்படிக் காணுமற் போனதாகச் சொல்லுகிறார்களோ? அவர்கள் பொல்லாதவர்கள் என்று சொல்லிக்கொண்டார்கள்.”

கடைசியில் சொன்ன விதயம் வாஸ்தவமாயிருக்கலாமென்று சபை யிலுள்ள எல்லோராலும் தீர்மானிக்கப்பட்டது.

“அப்படித்தானிருக்கும். அப்படித்தானிருக்கும்.” என்று எல்லோரும் இறைந்து சொன்னார்கள். இராமகிருஷ்ணன் ஒவ்வொரு ஸ்திரீயாலும் உபதேசிக்கப்பட்டான். அவன் கேட்ட உபதேசத்தின் மகிமையால் ஞானம்பாளின்மேல் வெறுப்புக்கொள்ளத் தலைப்பட்டான். சங்கரனிடம் போய்த் தான் சந்தேகப்படுவனவற்றை யெல்லாம் அவனிடம் கூறி அவனுடைய மனஸ்தாபத்தை சம்பாதித்துக்கொண்டான். அவர்களுடைய சம்பாத்தையில் கடுமான வார்த்தை பிரயோகப்பட்டன. ஒவ்வொரு வனும் மற்றவனைத் தூஷித்தான். சங்கரன் வருத்தத்துடனும் தோபத்துடனும் திரும்பினான்.

“உன்னுடன் இனி முகலாபங்கூடச் செய்வதில்லை. உனக்கும் எனக்கும் இனி ஜென்மப்பகை யென்று வைத்துக்கொள்.” என்றால்.

“ஆம், உன்னைத்தெரியும், போ. இப்படி யார் உன்னைப் பிழைக்கச் சொன்னார்? இஷ்டமில்லாவிட்டால் இல்லையென்று சொல்லிவிடுகிறது தானே. உன்னைப்போல் அயோக்கியன் கிடையாது.” என்றால் இராம கிருஷ்ணன்.

இருவரும் பிரிந்தார்கள். இராமகிருஷ்ணன் கோபமூம் வருக்தமும் அதிகங்கொண்டவானும் தனது ஜாகைக்குப்போய், நடந்த சம்பாவதினை வயப்பற்றிச் சொல்லவே இருந்த சங்கேதமும் போய்விட்டது. அவர்கள் பெண் வீட்டில் சாப்பிடக்கூடவில்லாமல் கோபமாய்ப்பேசி சண்டையிட்டுவிட்டு அடுத்த ரயிலில் போய்விட்டார்கள். அடுத்த முகர்த்தாளில் இராமகிருஷ்ணனுக்கு அவன் மாமன் அவ்வது அத்தையின் பெண்ணைக் கவியாணம் செய்வித்தார்களா இல்லையா என்பதைப்பற்றி சமக்கு கவலை பில்லை. ஜாரிமுன்ளவர்களுக்கெல்லாம் ஈராம் கவலைக்கொண்டால் ஈம்மால் முடியுமா. உலகம்பெரியதல்லவா?



XI. ஒரு ஆலோசனை

மனி இரண்டாயிற்று. இரண்டாம் கடவை தேடச்சென்றபோது வீளில் சிரும்பிவாந்துவிட்டார்கள். மூன்றாம் கடவையாக காலைச் சூப்பேர் தேடப்புறப்பட்டார்கள். சாம்பசிவயங்குடைய சினைகிடர்கள் சாம்பசிவ யங்குரத் தேற்றிக்கொண்டிருந்தார்கள்.

கட்டாயப்படுத்தினால்மேல் துக்கத்துடன் சிறிது சாதம்சாப்பிட்டார். அவர்மனைவியும் அழுக கண்ணும் சிக்கிய மூக்குமாய் உட்கார்ந்து கொண்டிருந்தான். சங்கரனாலே, துக்கத்துடன். ஆனால் தெரியக்கூடவிடாமல், இரண்டொருவருடன் யோசித்துக்கொண்டிருந்தான்.

“காலையில் ஒருவர் தேடுவதாகப்போனாலோ. அவர் வாதுவிட்டாரா? போய் வெகுசேரமாயிற்றோ;” என்றால் ஒருவர்.

“ஆம், அப்பொழுதேபோனாலே. இன்னம் வரவில்லை. அவருடைய சட்டைத்துணர்கள்கூட இங்கேயோ இருக்கின்றன. அவர் வந்தால் எது வகு தெரியலாம். அவர் யார்?” மற்றொருவர் பகில் சொன்னார்.

“யார்?” சுங்கரன் இதுவரையில் எதையோ நினைத்துக்கொண்டிருந்தான், உடனே கான் யோசனையிலிருந்து நீங்கி பேசப்பட்டவான்யார் என வினாவினான். “எப்பொழுது வந்தார். சட்டைத்துணர்யா?”

“ஆம். கேற்று யானோ கவியாண்த்திக்கு வந்தவர்போல் கொன்று கிறது. கேற்று வந்தார். இன்று காலையில் துணி சட்டை முசலியலைகளை வைத்துவிட்டுக் கேடப்போனார்;”

“நான் பார்க்கவில்லையே, யார் அவர்?”

“எனக்குந் தெரியவில்லை. சம்பந்தி விட்டாலாச் சேர்ந்தவர்போல் கோன்றுகிறது;”

“சம்பந்திலீட்டாரில் அவ்வளவு சிறத்தையுடன் இருக்கிறவர்கள் யார்ய்யா? இப்பொழுது தான் சண்டையிட்டுக்கொண்டு போனார்களே?”

“என்னவோ தெரியவில்லை;”

“இன்னம் வராதத்திற்கு காரணம் என்ன வென்று தெரியவில்லையே. ஒருகால்—ஒருகால், துப்பறிபவரோ. அப்பா யாற்பாவது கேட்டுக் கொண்டாரோ. இங்கே யெங்கேயோ ஒருவர் இருக்கிறார் என்றாலோ அவர்தானே? அப்பாவைக்கேட்போம்;”

அவர்கள் சாம்பசிவயரண்டை போன்றார்கள். சங்காண்கேட்டான்.

“யாரோ ஒருதுப்பறியம் உட்கியோகன்தர் இருக்கிறார் ஒருநாள் சொன்னீர்களே. அவர்களைக்கொண்டு இன்று தேடச்சொன்னீர்களோ. இன்று காலை யாரோ வார்தாமோ?” என்றான்.

“நான் ஒருவரையும் காலையில் பார்க்கவில்லையே. ஆமாம், இப்பொழுதுஈன் ஞாபகம் வருகிறது. கல்லான் பீகாட்டையில் சுக்கரமய்யர் இருக்கிறார். அவரைக்கூட அழைத்தேன். நான் தானும்பாளைக் கண்டிப்பி சிரும்படி கேட்கவில்லையே. இதுவரையில் அவரைப் பார்க்கவில்லைதீயோ.”

“சுக்தாமய்யா!”

“ஆம், சீபோய் அவரைக்கண்டு சமாசாரத்தினால் சொல்லி அவரை நான் கூப்பிட்டதாகச் சொல்லி அழைத்துவா. நான் மூப்பிக்கொன்றுகிறேன்?”

“இன்று காலையில் அவர் வந்தாராம். 20) வயதிருக்குமாம், ஒருவர் வந்தார். அவர் சூடப்போரிருக்கிறார்.”

“அவருக்கு முப்பக்கதைத்து காற்பது வயதிருக்குமே. அவர் வீட்டிலிருப்பார். நான் கூப்பிட்டேனைன்று சொல், தட்டாமல் வருவார். சீக்கிரம் போ.” ஒரு நண்பனார் சங்காண் சன்றுவடன் அழைத்துக் கொண்டு சுந்தாமய்யனைப் பார்க்கச் சென்றான்.

அப்பொழுது சமார் : மணி இருக்கும். சுந்தாமய்யர் வாயில்தின் ஜெயில் நமது நண்பர் ஒருவரோடு உட்கார்ந்து சீட்டாழக் கொண்டிருக்கார். இவர்களைக் கண்டதும், உபசரித்து உட்கார்க்கொல்லி “யார் தாம் கன் துறியவில்லையே! என்ன காரியமோ” என்றார்.

“தாங்கள் தாமேன சுந்தாமய்யர்?”

“ஆம் எத்தனும் விசீசஷதமுன்டோ? தாங்கள் யார்?”

“நானிருப்பது வெள்ளிக்குடி. என் தகப்பனுர் சாம்பசிவயயர் தங்களை அழைத்துக் கொண்டு வரச்சொன்றார்.”

“தங்கள் தங்கைக்குத்தான் கலியாணமோ? என்னை அன்றையதி னம் அழைத்தார். அதெற்கென்ன இன்று சாயக்திரம.—”

“இல்லை. அவர் பெண்—” என்றார் சங்கரவுடன் வந்தவர்.

“அப்படியா; என்ன விஷயம்? என்னுத்தியோகம் என்னவென்று தெரியுமல்லவா?” என்று சங்கரனைக்கேட்டார்.

“ஆகா, தெரியும். அது விவக்யமாகத்தான் வந்தேன்”

“அப்படியானால் தனிமையில் பேசலாமோ? அதற்கு ஆகோபமிருக்குமோ?”

“ஆகோபமொன்றுமில்லை.”

சங்கரனுடன் வந்தவரிடம்கிரும்பி “கொஞ்சம் மன்னிக்கவேண்டும், தனிமையில் பேசவேண்டும்” என்றுசொல்லிச் சங்கரனை அழைத்துக் கொண்டு உள்ளே சென்றார்.

கூடத்தில் ஒரு பலகைபோடப்பட்டிருந்தது. அதில் உட்கார்க்கு கொண்டார்கள். “இனிசொல்லலாம்” என்றார் சந்தரமய்யர்.

சங்கரன் தனக்குத்தெரிந்த எல்லாவிஷயத்தையும் அவரிடம் சொன்னான்.

“ஸரியான், அதற்கென்ன பார்ப்போம். ஆனால் நிச்சயமாய் ஒன்றும் சொல்லமாட்டேன். என்னுல் முடிந்தவரையில் பார்க்கிறேன்.” சந்தரமய்யர் கண்ணோ மூடிறார். சிறிது கேரம் யோசித்தார். தனது மருமான் ஏற்கனவே அக்காரியத்தில் பிரவேசித்துவிட்டான். அதையவனிடம் சொல்லுவதா வேண்டாமா? அவனும் இதுவரையில் வந்து யாகொரு தகவலும் சொல்லவில்லை. என்ன செய்வதென்றும் தோன்ற வில்லை. பிறகு

“சரி வெள்ளிக்குழிக்கு காம் போவோம் உங்கள் தகப்பனுரைப் பார்த்த பிற்பாடு என்ன செய்வதென்று சொல்லுகிறேன்.” என்றார். மூவரும் புறப்பட்டுப்போனார்கள். சாம்பசிவயீர் காலையிலிருந்தபடியே துக்கத்துடன் உட்கார்க்கிறுந்தார். சுந்தரமய்யரைக் கண்டதும் வேகமாய் தழிவாந்து, “நீங்கள் தான் என்னைக்காப்பாற்றவேண்டும். ஒய்வு சான்கழிக்க வந்ததாகவும், இவ்வேலைகளில் பிரவேசிப்பதில்லையென்றும் சொன்னீர்கள். இப்பொழுது அந்த தீர்மானத்தையெல்லாம் விட்டு விட்டு என்னை எப்படியாது காப்பாற்றவேண்டு” மென்று சொல்லிக்கொண்டே அவர் கையைப்பிடித்துக்கொண்டார் அவர் கண்களில் நீர் ததும்பிக்கொண்டிருந்தது. அவர் அழுத முகமாய் இருந்தார்.

“பயப்படவேண்டாம். நானிருக்கிறேன்.”

“அவ்வளவு தான் எனக்கு வேண்டியது. நீங்கள் பயமில்லையென்றுவும் பயமில்லை தான்.” என்று மனந்தேறினார் சாம்பசிவயீர். இருவரும் உட்கார் தார்கள். சாம்பசிவயீர் எல்லா சங்கதிகளையும் சாதானமாய்ச்சொன்னார். பிறகு “அவளைக் கண்டிபிடித்து வருவீர்கள் என்று உங்களுக்குத் தொரியமுண்டோ. ஒருக்கால் அவள் நகை முதலியவைகளைப் பிடிந்திக்கொண்டு அவளைகொலை செய்து—” சொல்லும்போதே “ஹோ” என்று அவற்றினார். “அப்படியொன்றும் நடவாது. ஸ்வாமியிருக்கிறார். பெண்ணேன் ஜாதகமிருக்கிறதா? இருந்தால் அதைக்கொண்டு

வாருங்கள்” என்றார். சங்கரன் ஒழிப்போய் அதை எடுத்துக்கொண்டு வந்தான். சுக்தரமய்யர் அழைப்பார்த்து சிறிது நேரம் ஏதோ முனு முனுத் துக்கொண்டு “சரி பெண்ணைப்பற்றி விசாரப்படாமேயுங்கள். ஆயச பலமாயிருக்கிறது. இன்னம் முப்பது முப்பத்தக்கு வருஷம் வரையில் விசாரியில்லை. நீங்கள் பயப்படவேண்டாம்.” என்று சொன்னார். சாம்பசிவய்யர் சிறிது தெளிந்தார். ‘என்ன செய்யப்போகிறீர்கள்?’ என்றார்.

“நிச்சயமாய் இன்ன செய்வது என்று தெரியவில்லை. இதற்கு முன் மூலேயே ஒரு ஆஸாவி பிரவேசித்து விட்டான். அவன் எவ்வளவுதாரம் போயிருக்கிறான்று தெரியவேண்டும்”

“யாரோ ஒரு சிறுபையன் 20 வயதிருக்கும் காலையில் 7-மண்ணி சமா ருக்கு தேடப்புறப்பட்டாரும். இன்னம் வாரில்லையாம்.

“அவனைத்தான் சொல்லுகிறேன். அவன் போனபக்கம் இன்ன தென்று தெரியவில்லை.”

“அவனார்?”

“அவன் என் மருமான். அவனுக—என்னைக்கூட கேட்காயல் இந்தக்காரியத்தில் பிரவேசித்திருக்கிறான்”

‘அவன் என்ன கெட்டிக்காரப்பையனு?’

‘இராமப் கெட்டிக்காரன். என்னைவிட சாமார்த்தியசாலி;’

“ஒருவரும் அவனைக்கெட்கவில்லையே, தேடும்படி?”

“நானுக்கீதான் பிரவேசித்தான். இதுமாதிரி அட்சிகம் தடவை ஒருவரும் கேட்காமலிருக்கும்போதே பிரவேசித்து அடேக்குக்கு உதவு செய்திருக்கிறான்”

“ஆனால் அவனுக்கு எப்படித்தெரியும், இந்தமாதிரி நடக்குமென்று; ஞானம்பாள் கானுமைற் போவாள் என்று எப்படியறிந்தாலே?”

“அதெல்லாம் எனக்கு நன்றாய்த் தெரியாது. தெளிந்தாலும், அவன ஞாமதியில்லாமல் ஒன்றும் சொல்லமுடியாது”

“சரி நீங்கள் என்ன செய்யப்போகிறீர்கள். உங்கள் காரியத்தை இப்பொழுதே ஆரம்பித்துவிட்டால் மிகவும் சௌகரியம்”

“அப்படியேயாகட்டும். ஆனால் அவன் திரும்பிவாந்துவிட்டால் நல்லது. வந்தால் கானும் இந்த வேலையில் பிரவேசித்திருப்பதாகச் சொல்லுகின்றன. ‘இங்க்கழித்ததையும் கொடுங்கள்’ என்று ஒரு சிறுகழித்ததையெழுதி சாம்பசிவய்யர்கையில் கொடுத்துவிட்டு அவரிடம் விடைபெற்று கொண்டுத்தன்னுருக்குப் போய்விட்டார்.

XII. அவ்வுல் இன் ஒன்றும் சேய முடியாது

மீகரபாலன் முன் சொன்னபடி ஞானும்பாளைத் தேடப்புறப்பட்டான். முதலென் இராவில் தான் அறிக்க விஷயகளையும் அனுமானிக்கொள்கையும் நினைத்துப்பார்க்கப் பார்க்க ஞானும்பாள் காட்டிக்கூக்கொண்டு போகப்பட்டிருக்கவேண்டுமென்று புலப்பட்டது. உடனே அங்கு போனான். எந்த இடத்தில் முதலேன் பறித்துப்போட்ட இலக்கள் முடிந்தனம்போ, எந்த இடத்தில் அவன் ஒன்றும் தீர்த்தான்றுமல்ல விழித்தாலே, எந்த இடம் வரும்வரையில் அவன் மனம் தடைப்பால் அனுமானித்துக்கொண்டிருந்ததோ அவ்விடத்திற்கு வந்தான். முதலேன் தான் எடுத்துக் கொண்ட காரியத்தில் மனமுழுவதும் செலுக்கியிருக்ததால் அவன் எவ்வளவுதாரம் சென்றுள்ளன்று தெரியாமலிருந்தது. இப்பொழுத்தான் அவன் மனம் அவ்வளவு கவலையுடன் இருக்கவில்லை. தன்மனம் தடைப்பட்ட இடத்துக்குப்பொய் அங்குள்ளவற்றைப் பார்த்தபிறகுதான் யோசனை பிறந்தது சுமார் ஆறுஎழு மைல்வரையில் வந்துவிட்டதாக அறிந்து கொண்டான். அவ்விடம் எவ்வுருக்கும் சமீபமாயில்லை. ஆடுமாடுகள் கூட மீவ்வத்துக் குதிகமாய் அவ்விடம் வருவதில்லை. அவ்விடங்களில் செல்வது மிகவும் கடினம். புதர்களும் செழிகொடிகளும் அடர்க்கிருக்கும். அங்கே சரியானவாறிக்கையாது. தற்பிழக்குவிக்க மாடுகள் நடப்பதால் ஒள்டான் உபயோகமற்ற வடிவையுட்கூற வேறுகிடையாது. நிலமுழுவதும் பசும்புல்லாரிருந்ததால் எவ்விரும் வந்திருந்தாலுண்டாகக்கூடிய காலடியும் தெரிவதற்கிடமில்லை. அந்தக்கங்டமானவழியில் மிகவும் சிரமப்பட்டு நடக்குவதென்றான். அவன் போனவழியில் சில செழிகொடுகள் முறிக்கப்பட்டும் அதுக்கப்பட்டிம் செழிகளில் சொங்கிக்கொண்டிருந்தன. ஒருகால் அந்தக்கொடியபாதகர்கள் போகும்போது தங்களுக்குத் தடையாரிருந்த கொங்புக்கொள்கை ஒழுத்துத்தள்ளிக்கொண்டு போனார்களோ? என்று என்னிடுன். அந்த அடையாளத்தைக்கொண்டு அதைத் தொடர்க்கு சென்றான். சிறுது தூரம் சென்றதும் ஓர் முடசெழியில் இரண்டொரு துணியில் துண்டிகள் ஒட்டிக்கொண்டிருந்தன. அவன் அவற்றை எடுத்தான். தான் முதலேன் எடுத்த துண்டிக்கொள்கையும் இவற்றை முடப்பட்டுப்பார்த்தான். இரண்டு துண்டிகளும் ஒரே மாதிரியாகவீ

ருந்தன. யாதொரு வித்தியாசமும் காணப்படவில்லை. “ஞானம்பாளை வாழைத்தோட்டத்தின் வழியாய்க்கொண்டு போயிருந்தால் அவனை இங்கேயும் கொண்டுபோயிருக்கவேண்டும். அவ்வாறு வெறு ஸ்தீர் வாழைத் தோட்டத்தில் இரங்கியிருந்தால் அவன் இங்கேயும் வந்திருக்கவேண்டும் துணை புதிதாயிருக்கிறது. புதிதான ஒர் புடவை கட்டிய ஒரு மாது வெள்ளிக்குடியிலும் இக்காட்டிலும் இருக்கக்காணலென்ன?”

அந்தப்பாதையைப் பிடித்துக்கொண்டே போனான். சிறிது நூரம் சென்றதும் ஒரு திறந்த வெளி காணப்பட்டது. அது ஒரு சதுப்பு நிலம். அதிகமாய்ப் புல்லில்லை. அதில் நான்கு காலதிகள் இருந்தன. சிலவிடத்தில் ஐந்தும் ஆறும் இருந்தன. அஸையும் அடையாளமாக வைத்துக்கொண்டு போனான். காடு மீடும் நெஞ்சுக்கமாய்விட்டது. நடந்து செல்ல முடியவில்லை. எதிரில் ஒரு பெரிய மரம் இருந்தது. அதன் கிணாகள் நெருங்கியிருந்தன. இன்ன செய்வதென்று புலப்படாமல் அங்கேயே பிரயித்து நின்றன. சிறிது கேரம் சென்றதும் கிணாத்துப்போய் உட்கார்த்தான். அவன் மனம் அவனுக்கு கீழ்ப்படியவில்லை. என்ன செய்வான் பாவம். சிறு பையன். அலுபோகம் ஆகவில்லையல்லவா? தன் மாமன் சுந்தரமய்யரும் அருகில் இல்லையன்றே?

திடுரென்று அவன் திரும்பிப்பார்த்தான். என் அப்படித்திரும்பி பார்த்தானே நமக்குத்தெரியாது. அவனுக்கே தெரியாதுபோனும், பூமியோடு பூமியாய்த்தாழ்க்கு படர்ந்திருந்தமரத்தின் கிணாகளுக்கு நடுவில் ஒரவழி தோன்றியதுபோவிருந்தது. அவ்வழி வெகு நீளமுள்ளது போனும் தோன்றிந்று ஒருஆள் அவ்வாறு பருமனுவிராவ்டால் இரண்டு ஆட்கள் நாராளமாய் நுழைக்கு செல்லலாம். சுற்றும் யோசிக்கவில்லை. உடனே கீழேபடுத்துக் கைக்கிணாயும் முழுநகாலையும் ஊன்றி மாடுபோல் நடந்து உள்ளே சென்றான. ‘வெகுநோம்’ சென்றான். மனங்கணக்கல்ல, இரண்டு மூன்று நிமிஷமிருக்கும். பிறகு நிமிர்க்கத்தும் என்ன பார்த்தான்? அவனுக்கு மேல்புதர்கள் இல்லை. கீழே புலமுதலியவைகளின்றி நல்ல நிலமாயிருந்தது. மனிதர்கள் அடிக்கடி நடப்பதால் தேய்க்க கட்டாங்க தரையாகவிருக்கிறது. நாலைந்தடி நடந்ததும் ஒருவெளி தோன்றியது. அதன் நடுவில் ஒர் குடிசையிருந்தது. எங்கும் நிச்சப்தமாய் இருந்தது. தான் இவ்வளவு சிரமப்பட்டதால் தன்மார்பு அடிக்குக்கொள்ளும் சுத்தமும் தன் மெதுவாய் மூச்சவிடும் சுத்தமும் மிகவும் உரத்துக்கேட்டன.

“முன்னால் காலெலுத்துவைக்கிறதா?” ஒருங்மிலும் மோசித்தான். ‘நாலைந்துபேர் வந்தாலும் எதிர்க்கத்துப்பாக்கி யிருக்கிறது. சுத்தாதந்து

குறிப்பார்க்க அறிவிருக்கிறது. பயப்படாதிருக்கத்தீரியம் இருக்கிறது கைச்சன்டை செய்யவும் பலமிருக்கிறது. குத்திவெட்ட ஆயுதமிருக்கிறது. ஒருசமயம் தோற்றுப்போய் காமே சாகவேண்டியிருந்தாலும் அதற்கும் மனமிருக்கிறது” என்று சினாத்துக்கொண்டு நடந்தான். மெது வாய்க்குடிசையில் நுழைந்தான். ஒருவரையும் காணேம். ஆனால் முதனாள் யாரோ வந்திருந்தார்கள் என்பதற்கு அடையாளமிருந்தன. மண்பாணியில் தள்ளனீர் நிறைய இருந்தது. வாடாத ஓர் இலையில் சிறிது உள்ளவு இருந்தது. இரண்டொரு வாழூப்பழுத்தோல் அங்கேகிடக்கிறது. “ஆகையால் அவர்கள்—அந்த இரண்டுபாதகர்களும் இங்கேவந்திருக்கவேண்டும். வந்தபின் என்னசெய்திருப்பார்கள்?” காட்டில் இந்த இடமே ஒருவரும் எளிதில் வாங்கூடிய இடமல்ல. இங்கொரு இடமிருக்குமென்று கூட ஒருவருக்கும் தெரியாதுபோலும். இவ்விடத்தில் அவள் நகைகளைக்கழுந்தியிருக்கலாம். என் இவ்வளவுதாரம் வரவேண்டும். ஒருகால் இரவில் சாலையில் அல்லது அதன்பக்கத்தில் யாராவது நடமாட்டுவது கெடுதல்வா? அவளை அப்படியே விட்டால் அவர்கள் ஜனங்கள் கையில் அகப்படக்கூடும் அல்லது ஸ்ரீப்பக்கத்தில் அவளை கொலை செய்தோ வேறு என்ன செய்தோ—செய்துவிட்டால் அவளை எங்கேனும் போடவேண்டும். கூடியவரையில் அவளைப்பற்றி ஒரு சங்கதியும் அவள் தகப்பனாக்குத் தெரியாமலிருப்பது உசிதம். எப்படிக்கொலையுண்டான், எதனால் கொலை யுண்டான் என்று கொலை செய்தவனுடைய காலடி முதலானவைகளைக் கொண்டு யோசிப்பார்கள். அநீகமாய்த் துப்புக்கண்டுபிடித்துவிடுகிறார்கள். ஆகையால் அவளைக்கொன்று ஒருவருக்கும் தெரியாத விடத்தில் போட்டுவிட்டால் அவர்களைப்பற்றிய சக்தீகம் உண்டாகாது என்று என்னியவர்கள் இங்கே கொண்டுவந்திருக்கவேண்டும். அதன்பினும்” வெகு நேரம் வரையில் யோசித்தான். மறுபடியும் அவ்வெளியைச்சுற்றி ப்பாரத்தான். ஒன்றும் புலப்படவில்லை. இரண்டொரு இடத்தில் இரத்தத்துளிகள் நிலத்தில் விழுங்க அடையாளம்போல் காணப்பட்டது. அதைச்சோதித்தான். ஆம், உண்மையாய் இரத்தமே.

வன் என்று அவனேயறியாதபடி கணனீர் விட்டுத்துக்கிக்கலானுன். கால் மணிநேரம் இவ்விதம் கழிந்தபின் மறுபடியும் வங்கவழியாகவே வெளியில் போக முயன்றான். ஆனால் இஷ்டம் கொள்ளாமல் வேறு ஏதாவது வழியுண்டோ என்று பார்த்தான். ஒரு சிறு வழியிருந்தது அதன் வழியாய்ச் சிரமப்பட்டுப்போனான். பத்து கால்கள் நடந்ததும் கல்ல வழிக்குக் கொண்டுவந்துவிட்டது. பின்பு ஓர் சிறு ஆற்றண்டை வந்தான்.

அநேகம் காலதிகள் காணப்பட்டன. அப்புறம் காலதியையும் காணும், ஒன்றையும் காணும்,

அவனுக்கு ஒன்றும் தோன்றவில்லை. புத்தி மயங்கிற்று. அவன் கொல்லப்பட்டு ஆற்றிலோ அல்லது காட்டின் புதரிலோ போடப்பட்டான் என்று தீர்மானம் செய்துவிட்டான்.

அவன் செய்யவேண்டியன எல்லாம் செய்துபார்த்தாயிற்று. அவன் இவ்வுலகில் இல்லை. வானுவக்ஞந்தவரை இங்கு கொண்டுவரமுடியுமா? அவனுல் இனி ஒன்றும் செய்யமுடியாது. துக்கப்பட்டுக்கொண்டே நின்றுகொண்டிருந்தான்.

அச்சிற்றாறு காலேரியின் ஒரு கிளை. அவ்வாற்றங்களையோரமாய்ச் சிறிது தூரம் சென்று பார்த்தும் ஒன்றும் புலப்படவில்லை. கடைசியாக ணாருக்குப்போகுதன்று தீர்மானித்து ஆற்றங்களையோரமாக நடந்து இரண்டு மூன்று நாட்டுக்குப்பிற்கு வெள்ளிக்குடியின் பக்கம் வந்து சேர்ந்தான்.



XIII. எனக்கு ஒரு பாவமும் தேரியாதே.

அவனுல் இனி கண்டு பிடிக்கமுடியாது. அவன் மனிதர் கைக்குள் அகப்பட்டவன் அல்ல என்று நிச்சயம் கொண்டு அகனுல் உண்டான துக்கத்தை வெளிரிட்டுப் பின்பு தேறி இனி என்ன செய்வது என்பதைப்ப ந்றி எள்ளனவானான். “நான் தாழதம் செய்ததால் இவ்வளவு அனர்த்த மூம் உண்டாயின. நான் இத்தொழிலை மேற்கொள்ளாமல் எனது மாம னிடத்தில் கொடுத்திருந்தால் அவர் நிச்சயம் பெண்ணைக்காப்பாற்றியிருப்பார். வாலிபத்தின் குறைபாடு இதுவே. நான் சாப்பாற்றிவிடலாமென்று வீணான கையியம் கொண்டு மமகதயால் வேறொருவர் உதவியையும் சாடாமல் முட்டாள்கனமாக இத்தொழிலில் பிரவேசித்தேன் இப்பொழுது சோல்வியடைக்கிடேன். அந்த பாதகர்கள் என்னிலும் சாமர்த்திய சாலிகளாகிவிட்டார்கள். இந்நிலைமையில் என் மாமனிடம் செல்வது வெட்கத்துக்கிடமல்லவா? இனி பெண்ணைப்பற்றிய கவலையில்லை. ‘பூ யோகமற்ற கையியம் கொண்டு நீயே இக்காரியம் செய்யத்தலைப்பட்ட தால் அல்லவா அளியாயமாய் ஒரு பெண்ணைப்பறிகொடுத்தாய்?’ என்று கேட்டால் என்ன சொல்லுகிறது. அங்கப்பெண்ணன் உயிருக்கு பதில் டயிர் வாங்கினாலன்றி நான் வீடு திரும்புவதில்லை. அதுவரையில் கல்ல சாப்பாடு சாப்பிடுவதில்லை. வேறு எந்தக் கவலையும் கொள்வதில்லை” என்று தீர்மானித்தான்.

அவன் என்ன அனுமானங்களைக்கொண்டு மேலே காரியம் தொடக்கினால் என்று இப்பொழுது கவனிக்கவேண்டாம். அவன் கையில் ஒரு துப்பறியும் உத்தியோகஸ்தலுக்கு வேண்டியனா எல்லாம் இருக்கன. ஒரு சார்டை எடுத்து ஒரு பெஞ்சிலால் ஒரு கடிதம் எழுதலானான்.

“எ

மாமா அவர்களுக்கு அதேச நமஸ்காரம், நான் எடுத்த காரியம் இன்னம் பிரயோஜனப்படவில்லை. இனி பிரயோஜனப்படாது. பழிக்குப் பழி வாங்கினாலன்றி திரும்பமாட்டேன், என் வரவை எதிர்பார்க்கவேண்டாம். காரியம் முடிந்தாலன்றி வீட்டில் கால் வைப்பது உங்களிடம் வேலை கற்றுக்கொண்ட கோபாலனுக்குமகல்ல, கவலைப்படவேண்டாம்.

வெளிக்குடியின் பக்கம் }

சிற்கிளை-மீ 152

கோபாலன்,”

வெகுதூரம் நடந்தான். ஒரு சிறிய ஊருக்கு வந்தான். அங்கே உள்ள ஒரு போலீஸ் ஸ்டேஷனுக்குப் போய்ச்சேர்ந்தான். கார்டு அரு கில் இருங்க ஒரு தபால் பெட்டியில் சேர்க்கப்பட்டது. கல்வி ஈலம் பெரிதும் வாய்க்காத ஹெட்கண்ஸ்ட்பிலீ “ஸரிப்படுத்தி” கண்ஸ்டபில் ஒருவனையும் இரண்டு விலங்கையும் பெற்றுக்கொண்டு நான் செய்யப் போகும் விவசயங்களில் சிறிது அங்கக் கண்ஸ்டபிலிடம் சொல்லி அவனுடைய நல்ல மனத்தைச் சம்பாதித்தான்.

பகவில் மூன்று மன்னியிருக்கும். ஒரு கண்ஸ்டபிலும் ஒரு மனிதனும் வெள்ளிக்குடியின் ‘குடித்தெரு’வில் பிரவேசித்தார்கள். வீரம்மாள் வீடு எது என்று விசாரித்தார்கள். அவன் வீட்டாண்டை வந்ததும் கண்ஸ்டபில் வாயிலில் நின்றான். அந்த மனிதன் உள்ளே சென்றான்.

“வீரம்மாள், வீரம்மாள்”.

“யாரங்கே”? வீரம்மாள் வந்தாள். கண்ஸ்டபிலீலைப்பார்த்தாள். திடீரானப் பயங்கொண்டாள். “என்ன சமாசாரம்” என்றான்.

“நீ ஞானும்பாள் காலைமுற்போன விவசயத்தில் சம்மந்தப்பட்டிருக்கிறோம். உன்னைக்கைது செய்ய ஏற்பாடு செய்திருக்கிறார்கள். உன்னைப் பிடித்துப்போக வந்திருக்கிறார்கள். என்னிடம் விலங்கைப்பார் (நன்கையிலிருங்க விலங்கைக்காட்டினான்). அவனிடமுழுக்கிறது. நீ நல்லவன், உனக்கு ஒன்றும் தெரியாது; என்று சொன்னேன் ஆலோசனைகள் கேட்க மாட்டேன் என்கிறான். ஞானும்பாளைத் திருத்தப்போனவர்களை உன் வீட்டில் வைத்திருந்தாயாம். யாரோ பராற்றிருந்து போலீஸாரிடம் சொல்லிவிட்டார்கள்” என்றான் கோபாலன்.

“ஐயோ எனக்கொன்றும் தெரியாதே. தெய்வமீடு. செல்லாயி, எனக்கு ஒரு பாவமும் தெரியாதே” என்று கத்தினான்.

“வீரம்மாள், நீ ஒன்றும் அறியாமல் பேசுகிறோய். உனக்கு அவர்களைத்தெரியும். நீ மறைக்கிறுயென்பது போலீஸாருக்குத்தெரியும். போலீஸ் ஸ்டேஷனுக்குப்போலும் என்ன செய்வார்கள் தெரியுமோ?”

“ஐயோ ஒரு பாவமும் நான்றியேனே. ஐயோ செல்லாயி, என்னைக்காப்பாற்றேன். தீான்டி என்னைக்காப்பாற்றவேணும்.”

“நான் சொல்லுவதைக் கேட்கமாட்டாய். ஸ்டேஷனுக்குப்போய் அவர்கள் உன் நகத்திலும் கண்ணிலும் ஊசியேற்றினாலன்றி நீ வழிக்கு வரமாட்டாய். குண்டாங்தழியால் நீ குத்துப்படவேண்டும். அப்பொழுதுதான் சொன்னபடி கேட்பாய். என் பேசுக்கப்படிக்கேள், என்னை

உனக்குத்தெரியாது. நான் உன்னை நன்றாய் அறிவேன். இரண்டு பேர் உன் வீட்டில் கேற்றுவரையில் இருந்தார்கள். எனக்குத்தெரியும். அவர்களுடைய அடையாளம் சொல்லட்டுமா?" என்று தான் பார்த்த இருவருடைய அடையாளத்தையும் விவரித்துச் சொன்னான்.

"வீரம்மாள், நான் இன்னுமென்று உனக்குத்தெரியாது. என்னை எமாற்ற முடியாது. சீ அவர்களிடம் கேற்று சாயக்திரம் ஞானும்பாளைக் கோவிலுக்குக் கூட்டிப்போவதாகச் சொன்னுயல்லவா? தனியாய்க்கூட்டிப்போவதாகச் சொன்னுயல்லவா? சரி இனிமேல் நான் செய்யக்கூடியது ஒன்றுமில்லை. நான் ஒன்று கேட்கிறேன். உள்ளமையைச் சொல்லி விடு. உன்னை விட்டுவிடுகிறேன். உன்னைத்தப்புவிக்க நானுயிற்று. இவ்வையோ, கன்ஸ்டபிலியர்பாடு உன்பாடு."

"என்ன சொல்லுகின்களாய்யா. என்னை எப்படியாவது காப்பாற்றுங்களாய்யா."

"நான் யாரென்று உனக்குத்தெரியாது. என்னை எமாற்ற நினைத்தாலோ உன்னை இலகுவில் விடமாட்டேன். அவர்கள் இரண்டுபேரும் இருக்குமிடத்தைச் சொல்லிவிடு. உனக்கும் வெகுமதி தரச்சொல்லுகிறேன். விலங்கும் இல்லை."

"அவர்கள் கேற்றுப்போனவர்கள் எங்கேபோனார்கள் என்று சொல்லவில்லை. ஒருகால் காட்டுக்குழிசைக்குப் போனார்களோ. அங்கில்லா விட்டால்—"

"அங்கேயில்லை. காட்டுக்குழிசையைப் போய்ப்பார்த்தாயிற்று."

"இல்லாவிட்டால் அவர்கள் எங்குபோனார்கள்என்று எனக்குத்தெரியாதே."

"எங்குபோகக்கூடியவர்கள். எங்கே அழிக்கடிபோவார்கள். எல்லா வற்றையும் சொல்லிவிடு. உன்னை விட்டுவிடுகிறேன்."

வீரம்மாள் பக்கத்தூர்களில் இரண்டிடங்தானுண்டென்றும் அங்கில்லாவிட்டால் எங்குபோனார்களென்று சொல்லமுடியாதென்றும் தான் இவற்றை செல்லாரி என்னும் தெய்வாக்கியாய்ச் சொல்லுவதாயும் சொன்னான்.

"சரி, நான் திருப்தியடைந்தேன். ஆனால் சீ போலீஸ் ஸ்டேஷனுக்கு ப்போகத்தான் வேண்டும். ஜனங்களிடம் உன் சொந்தக்காரனென்று சொல்லிக்கொண்டு போலீஸ்காரனுடன் போ. உன்கையில் விலங்கைப் போடமாட்டான். 20, 30 ரூபாய் எடுத்துக்கொண்டு வெட்கான்ஸ்டாபி விடம் கொடுத்து சரிப்படுத்திக்கொள். நான் வந்து அவரிடம் சொல்லுகிறேன்."

மூன்று பேரும் புறப்பட்டு வெளியில் போய்விட டார்கள். போல்ஸ்காரனும் வீரம்மாளும் போல்ஸ் ஸ்டீட்டினுக்குப்போ அர்கள். தீகாபாலன் ஒருவரும் அறியாமல் நல்லான் தீகாட்டைக்குள் துழுங்கதான். அவன் மாமன் ஏற்கனவே வெளியிக்குடிக்கு சாம்பசிவப் யரைக் காணப்போயிருந்தார். அவர் மனைவி அடிப்பக்கரையில் உட்கார்க்குதொண்டிருந்தாள். தீகாபாலன் தன் வீட்டிற்குள் துழுங்குது தன் மாமி கவனிக்காமலிருக்கும்போதே தனக்கு வேண்டிய சாமான் கணையும் உடைகளையும் எடுத்துக்கொண்டு வெளியீடிய வந்துவிட்டான்.

இப்பொழுது அவனையின் ரூபெனன் ற ஒருவராலும் அறியமுடியாது. டீமெலல்லாம் கருந்தம் பூசிக்கொண்டு மிகவும் அழுக்கான உடையைத் தரித்துக்கொண்டு தன் தொழிலுக்கு வேண்டிய மறைப்பு விளக்கு, கயிறு, கைத்துப்பாக்கி, கத்தி முதலிய சாமான்களை எடுத்துக்கொண்டு புறப்பட்டான். அவன் என்றாய் அஸ்தமிக்கும் வன்றையில் எங்கீகையே ஒன்றித்துக்கொண்டிருந்தான். அதிர்ஷ்டம் வருவதானால் எல்லாம் நமது இஷ்டப்படி நடக்கும். சூரிய சந்திரர்கள் கூட நமக்கு செளகரியம் செய்வார்கள். கோபாலனுக்கு செளகரியம் செய்வதுபோல மீகங்கள் ஒன்றுகூடி ஒரு கூதத்திரும் தெரியாதபடி மறைத்துவிட்டன. சந்திரன் பற்றுமைனாக்கு ப்புறங்கான உதிப்பான். “மீகங்கள் கருப்பாய் ஆடர்க்கு சந்திரனையும் மறைத்தால் மிகவும் செளகரியம்.” என்று எண்ணானான். அவன் செல்லவேண்டிய முதலிடம் பக்கத்திலுள்ள ஒருநில் இடிந்து வழுக்குதொண்டிருந்த ஓர் பாழ் வீடு. அதில் ஒருவீசையவர்கள் இருப்பார்கள் என்றும் அப்பாழ் வீட்டில் ஒருவரும் செல்வதற்கிலையாதலால் அது அவர்களுக்கு செளகரியமாயிருந்ததென்றும் வீரம்மாள் சொல்லியிருந்தாள். அவ்விடத்துக்கு ஜாக்கிரைதயுடன் சென்று பார்த்து அவர்கள் அங்கிலையென்பதையறிந்து மற்ற இடத்துக்கு நலவு புறப்படுமுன் போய்விடவேண்டுமென்று எண்ணப்புறப்பட்டு வெளியில் சென்றான்.

அடித்தவிடம் வேரெரு ஊரில் ஓர் வீடு. அது சற்றுப்பெரிய வீடு. அந்த வீடு ஏப்படிப்பட்டது என்றும் அதன் உள்ளைமெப்பு எப்படிப்பட்ட தென்றும் தெரியாது. வெளியிலிருந்து கண்ணம் வைத்தாவது கவரே றிக்குதித்தாவதுஉள்ளே பிரட்வசிக்கமுடியாது. இரண்டு மூன்றுத்தடவை அவ்வீடு இருந்த தெருவில் உலாவிக்கொண்டிருந்து பிறகு அவ்வீட்டிற்குள் பூதூங்கான். ஒருவரும் அவனைக் கவனிக்கவில்லை. அந்கே வெளிசூழல்லை. இருட்டாயிருந்தது. நடையின் ஓர் மூலையில் சிறிது சேர்ம் பதுங்கியிருந்தான். சில நிமிவதங்களுக்கெல்லாம் இரண்டு பேர்

உள்ளே நுழைக்கார்கள். இருட்டாயிருந்தமையால் கோபாலனிருந்ததை அவர்கள் அறியமுடியவில்லை. அவர்கள் உள்புறம் சென்று அங்கிருந்த விளக்கு ஒன்றை எற்றினார்கள்.

“இனி அவளை வைத்திருக்தால் தெரிந்துபோகும். அவளைக் கொன்றுவிட்டு மறுவேலை பார்க்கவேண்டும்.” என்றான் ஒருவன்.

“அப்பெயர்ப்பட்ட பெண்ணைக்கொல்லுவதா. இரக்கமில்லையா எனக்கு? வேறு எப்படியாவது செய். அப்பொழுதே சொன்னேனே. நகையைத் திருமிக்கொண்டு அவளை விட்டுவிடுகிறதென்று. என் கேட்க மாட்டேன்கிறும். இப்பொழுதும் வேறு எப்படியாவது செய்.” என்றான் மற்றவன்.

“இனிமீல் அவனுக்குத் தெரியாதா, நம்முடைய இருப்பிடம்? ஆன் அடையாளம் எல்லாம் தெரியுமே. நாம் பொலைக்கீதாம். அவளைக் கொன்றுவிடுவதுகான் மேலானது. எத்தனையோ பேரைக்கொல்லசெய் திருக்கிட்டிரும். இது எனன பிரமாதம்.”

“கொஞ்சம் யோசித்துப்பார். நாமோ சில காட்களுக்கொல்லாம் ஸ்திப்பிபாகிடிரும்; பணமோ வேண்டியமட்டும் கிடைத்துவிட்டது. அவளைக்கொல்வதற்குல் எதாவது பிரயோஜனமுண்டா?”

“இல்லையப்பா. நம்முடைய கடவுச்சுக்கள் எல்லாம் அவனுக்குத் தெரியும். அவளை உரிசூடன் விட்டால் மிகவும் கஷ்டம். கொன்றுதான் மறுவேலை பார்க்கவேண்டும். இதில்மாத்துரம் ஏன் னிவ்தப்படி செய்ய முடியாது.”

“எப், தீவன்டாமடா. எத்தனையோ கொலைகள் செய்தாயிற்று, இன்னம் என் செய்யபவேண்டும். நாம் காலைக்கீ ஊருக்குப்பிபாய்விட வோம். பெண்ணை விட்டுவிட்டு வீட்டைக்கொளுத்திவிடுவோம்.”

“அதெல்லாம் முடியாது.”

“எகருப்பா, ஆத்திரப்படாதே. சம்மா இரு. பொறு. ஆலோசனை செய்து பிறகு செய்யலாம். வீணில் ஒரு பெண்ணைக் கொலைசெய்ய வேண்டுமா?”

“அவசியமானால்?”

“என்ன அவசியம், மகா அவசியம். நாளைக்கு காலையில் நீஊருக்குப்போய்விடு. நான் பெண்ணை விட்டுவிட்டு வீட்டைக்கொளுத்திவிட்டு வாந்துவிடுகிறேன். பெண் மூக்குத் தெரிக்தாலென்ன?”

பின்பு இரண்டு மூன்று நிமித்தங்கழித்து இருவரும் வெளியில் சென்றார்கள். போகும்பாது அவனிருந்ததை அவர்கள் பார்க்கவில்லை.

வெளிக்குதலை பூட்டுக்கொண்டுபோய்விட்டார்கள். அவர்கள் போன உடனே கோபாலன் மெதுவாய் உள்ளே நமைஞ்சான். ஒரு சிறிய சுத்தம் கேட்டது. யாரோ ஒருவர் குத்து வெட்டிப்பட்டி சாகுக்குறுவாரில் மெது வாயத் துக்கத்துடன் கச்துவதுபோலிருந்தது. அவன் உள்ளேசீபானுன். வரவரசுத்தம் அதிகரித்துபோல் தோன்றிற்று. மெதுவாய்த்தன் மறைப்பு ‘வாங்களை’ எற்றினான். சுந்திலும் பார்த்தான். அது ஒரு பெரிய கூடம். ஒரு மூலையில் ஒரு பெண் பறித்துக்கொண்டிருந்தாள். உடனே அருகில் சென்றான். கையும் காலும் கட்டிப்போட்டிருந்தன. முகம் மிகவும் விய சனமலைந்ததாகக்காணப்பட்டது. கிட்டச்சென்றதும் கண்ணொழுதுக் கொண்டிருந்தவன் திறந்து பார்த்தான். கோபாலனும் அவளை உற்றுப்பார்த்தான். இருவரும் ஒருவரையாருவர் பார்த்தார்கள். ஒருவர் ஆச்சரியத் தூட்டும் ஒருவர் இருக்கத்துடனும் பார்த்தார்கள். ஒருவிழுதும் வரையலை ஒருவரும் பேசவில்லை.



XIV. அவர்கள் வர இன்னம் நேரம் செல்லும்.

“நான் உன்னைக்காப்பாற்ற வந்திருக்கிறேன், பயப்படாமல்இரு.”

அவள் பேசப்பார்த்தான். பேசமுடியவில்லை. கீழேகுளிக்குப்பார்த்தான். அவள் வாயில் துணியடைத்திருந்தது. அதை மெதுவாய் எடுத்தான்.

“நான் எப்படிஉங்களுக்குவக்கணம்செலுத்துவதை நூத்திரியவில்லை.”

“எனக்கொன்றும் வாந்தனம் செலுத்தவேண்டாம். அவர்கள் எப்பொழுது வருவார்கள்?”

“அவர்கள் வர இன்னம் நோய்செல்லும். இரண்டுமூன்றுமளிக்குப் பிறகுதான்வருவார்கள்.”

அவள் எழுங்கிருக்க முயன்றாள். அதைக்கவனித்து அவளை தூக்கி உட்கார்த்தி வைத்தான்.

“ஞானும்பாள், நீ எப்படி இங்கு கொண்டுவரப்பட்டாய் என்பதை என்னிடம் சீக்கிரம் சொல். உன்னை சீக்கிரம் கொண்டுபோகவேண்டும். அவர்களுக்கும் ஏதாவது ஒருவழிவைக்கவேண்டும். சீக்கிரம் சொல்.”

அவளை அவள் பார்த்ததும் வியப்புக்கொண்டாள். “யார் இவ்வளவு சிரத்தையாகத் தன்னைத் தேடிப்பிடித்து வீட்டிக்குச் சொன்னிப்பாகப் போகிறவர். இவ்வளவு நல்லவராக ஸ்ருக்கவும் கூடிடுமா. “என்று என்னாலுள். சுற்றுயோசித்தான்.”

“ஞானும்பாள், உன்பெயாதுதானே? வேறுயாரையாவது கூப்பிடுத் தேடிமே?”

“என் பெயர் ஞானும்பாள்தான். தாங்கள் யாரென்றுதெரியவில்லை.”

“தெரியாது. சீக்கிரம் சொல். அப்புறம் அதைப்பற்றிப்பேசிக் கொள்வோம்”

“நான் கோவிலுக்குப்போனேன்?”

“வீரம்மாள் உன்னைப்போகச்சொன்னாளா?”

“இல்லை, கோவிலிலே அம்மனுக்கு அவங்காரம் செய்தார்கள் என்றார்கள். அதைகம்பி நான் அங்கு சென்றேன். கோவிலில் கூட்டமல்லை. ஸ்வாமியைப்பார்த்துவிட்டு கோவிலைப்பிரத்தியினாம் செய்தேன். அங்கே

இந்த இரண்டுபேரும் என்மேல்பாய்க்கு என் வாயில் துணியை அடைத் தார்கள்.”

“வேலியை முறித்துக்கொண்டு இறங்கி தோட்டத்துவழியாய்க்காட்டுக்குப் போனீர்கள்.”

“ஆம்”

“போகும்போது உன்னிற்றுடை முள்ளில்பட்டிச் சிழித்தது; வழியில் இலையைப்பறித்துப்போட்டுக்கொண்டு போனாய்.”

“அவனுக்குண்டான சங்கோதத்துக்கும், ஆச்சரியத்துக்கும் எல்லை இல்லை. அவனை ஏறிட்டுப்பார்த்தான். ‘ஆம்’ என்று மெதுவாய்க் கொன்னன்.

“பிறகு?”

“பிறகு காட்டில் ஒர் சூடிசைக்குப்போனாலோம். அங்கே சற்றுகோம் இருந்து பிறகு வேறு வழியாக இந்த இடத்துக்கு வந்தோம். என்னைக் கொல்லவேண்டுமென்றிருந்தார்கள். ஆனால் கந்தி கைத்தவறி வரும் வழி யில் விழுந்துவிட்டது. நடவிலிருந்த வாய்க்காலில் வருந்துவிட்டதோ என்னவோ. அவர்களிடம் இப்பொழுது கந்தி முகவியலை இல்லை.”

“அங்கே சூடிசையின் பக்கத்தில் இருந்தத்துள்ளிகள் இருப்பானேன்.”

“தங்கள் காரியம் சைக்குடியதற்காகக் கோழியறுத்து அங்கிருந்த பாம்புப்புற்றுக்குப் பூசைபோட்டார்கள்”

“அப்புறம்?”

“இராத்திரி என்னைக் கொல்லவில்லை. காலையில் கொல்லலாமென்று எண்ணினார்கள். காலையில் கருத்தவன் என்னைப்பார்த்து இரக்கப்பட்டு என்னைக் கொல்லவேண்டாமென்று வேண்டிக்கொண்டான். இரண்டொரு தடவை மற்றவன் கொல்லவாந்தும் தடுத்துவிட்டான். இன்று சாயந்திரம் கொன்று ஆற்றில் போட்டுவிடுகிறதென்று தீர்மானித்திருக்கார்கள். நல்லவேளையாய் அவன் தடுத்துவிட்டான்”

“எவன்?”

“கருப்பாய் தடித்தவாகை இருப்பவன். சங்கிலியாம் அவன் பெயர்?”

“அவர்கள் என்ன ஏற்பாடு செய்திருக்கிறார்கள்?”

“எப்படியும் என்னைக்கொண்றுவிடுவார்களாம்.”

“இனிமேல்கூடவா?”

அவன் அவள் முகத்தைப்பார்த்தான். அவனுடையதுக்குமூன்ஸ முகத்திலும் சிறிது புன்சிரிப்பு காணப்பட்டது”

“அவர்கள் யார்?”

“ஊர் தெரியாது. சிவந்தவன் பெயர் கருப்பன். கருப்பாயிருக்கிற வன் பெயர் சங்கிலி. அவர்கள்தான் மேட்டீரில் ஒரு மாதத்திற்குமுன் ஒரு பையனைக்கொன்று அவன் போட்டிருக்காக்களைத்திருஷ்டிருக்கிறார்களாம். அவைகளைப்பலாம்தின்கேதான் கிழேபுதைத்துவமற்றிருக்கிறார்களாம்.”

“உண்ணுடைய நகைகள் எங்கே?”

“அவைகள் அந்தப்பெட்டியில் இருக்கின்றன.”

“ஞானம்பான்.” அவனை என் மறுபடியும் பெயர்சொல்லி கூப்பிட வேண்டுமென்பது அவனுக்கேதரியாது. “நானிருக்கும்வரையில் உன் க்குப்பயமில்லை. நீ படுத்துக்கொள். போலீஸ்கன்ஸ்டபிள்கள் நாலை ந்துபேரும் ஹெட்கன்ஸ்டபிலும் வெளியில் இருக்கிறார்கள். நான் போய்க்கூட்டிக்கொண்டுவருகிறேன். அதுவரையில் சும்மா இரு. வெளியில்போக வழியெது?”

“கொல்லைவழியாகப்போய்விடலாம்.”

அவனை மெதுவாகப் படுக்கவிட்டு அவன் கைகால்களைக் கட்டியிருந்த கட்டை அறுத்துவிட்டு வாயிற்காலை உட்புறங்கில் காளிட்டு விட்டு கோல்லைக்காலைத்திறந்து வெளியில்வாது போலீஸாரிடம் போனான். ஏற்கனவே எது எப்படியிருக்குமோ என்று நினைத்துப் போலீஸாருடைய நதவியைச் சம்பாதித்துஅவர்கள் எப்பொழுதும் தனது அருகில் இருக்கும்படி ஏற்பாடுசெய்திருந்தான். அவர்களிடம் சென்று அவர்களைகண்டு “தயார்? என்றார்.

“தயார்தான். அகப்பட்டு விட்டார்களா?”

“இல்லை.—சீமட்டீர் பையனைக்கொன்றவர்கள் யார் என்று கண்டு பிடித்தீர்களா?”

“இன்னாம் இல்லை”

“அவர்கள்தான் இவர்கள். அவர்கள் பையனைக்கொன்று விட்டு நகையை இங்கேவைத்திருக்கிறார்கள். அவர்களை அந்தகேஸாக்குப்பிடி ப்பதாகப் பிடியுங்கள். இந்தக்கேஸாக்காக என்று பிடித்தால், பாவும், இவர்கள் கோர்ட்டுக்குவரவேண்டிவரும். என்னத்திற்கு? நீங்கள் பிடித்ததற்காக எவ்வளவோ வெகுமதியடையப்போகிறீர்கள். அவர்கள் நகைகளிலும் ஏதாவது கிடைக்கும்.”

“சரி, இங்டம்போல் செய்கிறோம்.”

“அவ்வளவுதான். நாம் எல்லோரும் அவர்கள் வீட்டுக்கொல்லை வழி யாக உள்ளே போவோம். நீங்கள் அந்த இரண்டுபேரையும் பிடித்துக்கொள்ளுங்கள், நான் பெண்ணே அழைத்துக்கொண்டுபோய்விடுகிறேன்.”

எல்லோரும் சம்மதப்பட்டார்கள். அவன் வீட்டைவிட்டு வெளி வந்து நாலைக்கு நிமிடங்களைத்திருந்து மறுபடியும் எல்லோரும் வீட்டிற்குள் கொல்லில்லைப்புரோய் நுழைந்தார்கள். கோபாலன் வாயிற்கத்தவைத் திருக்கும்படி ஒர் போலீஸ் சேவகனிடம் சொல்லிவிட்டுப் பெண்ணை அழைத்துக்கொண்டு கொல்லில்லையாய் வெளியில் வந்தான்.

ஒரு கண்ஸ்டபில் அவனுக்குத்துணையாய்ப்போனான். கோபாலன் ஏற்கனவே ஞானம்பாளின் கலை வைத்திருந்த பெட்டியை எடுத்துக்கையில் வைத்திருந்தான்.

அவனை மெதுவாய்க் கூட்டிக்கொண்டு அரைமல் தூரத்திலுள்ள தன் ஊர்க்குள் நுழைந்தான். போலீஸ் கண்ஸ்டபில் விடைபெற்றுத் திரும்பி விட்டான். அப்பொழுது மிகவும் இருட்டாரிருந்தது. ஒருவர் முகம் ஒருவருக்குத் தெரியவில்லை. வடியில் இருந்த பெரியமரங்கள் இருட்டினால் பயங்கரமாய்த் தோன்றின. சிறிய ஜெங்குக்கள் காய்ந்த ஏருகு களில் டீமாவுதால் உண்டாகும் சத்தம் ஆடிவயிற்றைக் கலக்கிறது. அவர்களுடைய நடையின் சத்தமும் மூச்சவிடிழவின் சத்தமும் மிகவும் பயத்தையுண்டாக்கின. வழியானது சிறிது வளைந்து சென்றது. எது ரில் ஒரு பெரியமரம் தென்பட்டது. அதைக்கண்டதும் ஞானம்பாள் ஐயோவென்று அவறிலூள். அவன் கையைக் கெட்டியாய் பிடித்துக் கொண்டாள். மூர்ச்சைகொண்டு அவன்மேல் சாய்ந்துவிட்டாள்.

“ஞானும்பாள்” என்ற கூப்பிட்டான். பேச்சைக்காணும். உடனே அவனை இரண்டுக்காலாலும் தூக்கிக்கொண்டு வேகமாய் நடந்துசென்றான்.

யாரோ ஒருவர் எதிரே வருவதுபோலத் தோன்றிற்று. ஒரு கருப்பு மனிதன் கருப்பு வள்ளியம் தரித்து எதிரே வந்தான். கோபாலனுக்குக் கொஞ்சம் பயமுண்டாயிற்று. ஆயினும் ஒன்றையும் காட்டிக்கொள்ளாமல் ஈடந்தான். வந்தவன் “யாரது, அந்கே?” யென்றான். கோபாலன் பதில் பேசவில்லை. வந்தவன் மறுபடியும் “பாரது? ஒரே தெரிகிறது. கீயா? உண்ணேத்தான் தேடிக்கொண்டுவந்தேன். பெண்ணைத்திருஷ்க கொண்டாபோகிறேய? வீட்டேஞ்பார்,” என்றான். கோபாலன் சிறிது சுக்தேகமடைக்குத் “யாராவன் வழிமறிக்கிறது? எட்டி நில், இல்லா

விட்டால் சுடு—” என்று சொல்லுமுன், “கோபாலா நீயா? பேஷ். கண்டு பிடித்துவிட்டாயா?” என்று பதில் வந்தது.

வந்தவர் சுந்தரமய்யர். அவர் வெளியில் துப்பறியப்போகும்போது தன் உருவத்தை மாற்றுவதுபோலவே குரைவும் மாற்றுவது வழக்கம். அதனால்தான் அவன் தன் மாமன் குரைக்கண்டுபிடிக்கமுடியவில்லை.

“ஆம்: கண்டுபிடித்து விட்டேன். மிகவும் களைத்திருக்கிறோன். சிக்கிரம் வீட்டுக்குப்போகவேண்டும்.”

சுந்தரமய்யர் பெண்ணை அவனிடமிருந்து வாங்கிக்கொண்டு வேகமாய் வீட்டுக்குப்போஞ்சர். மெதுவாய் அவன் மூர்ச்சை தெளிக்காள். கோபாலனும் அவன் பக்கத்தில் நடந்துபோனான்.

அவர்கள் வீட்டுக்குப்போனதும் கோபாலன் கதவைத்தட்டினான். சுந்தரமய்யர் மனைவி கதவைத்திறந்தாள். மூவரும் உள்ளே சென்றார்கள். சுந்தரமய்யர் மனைவி பெண்ணை அழைத்துச்சென்று அவனுக்குச் செய்யவேண்டிய செளகரியம் எல்லாம் செய்தாள்.

கோபாலன் எல்லா விதியங்களையும் விரிவாய்க் கண் மாமனிடம் சொன்னான். “என்னிடம் ஒருவார்த்தை சொல்லியிருந்தால் இவ்வாவு கஷ்டமில்லையே?” என்று சொன்னார் சுந்தரமய்யர்.

“எப்படி சொல்லுகிறது. நான் எதை ஆதாரமாக வைத்துக்கொண்டு இந்தக்காரியத்தில் பிராவேசிக்தேன்? உங்களுக்குத் தெரிந்ததுகானே. ஒருக்கால் நீங்கள் கம்பிக்கை கொள்ளாவிட்டால்—. மேலும் நீங்கள் இந்த விசாரங்கள் எல்லாவற்றையும் விட்டுவிட்டு இருக்க வந்தீர்கள்.”

“அப்படியல்ல. சமயமென்றால் கைவிடலாமா? நாம் பிறந்ததே கஷ்டப்படத்தானே.”

“சரிதான். சொல்லியிருக்கலாம். சொல்லியிருந்தால் இப்படி சேராதுதான்.”

கோபாலனும் ஞானும்பாளும் சிறிது ஆகாரம் எடுத்துக்கொண்டார்கள். கோபலனுக்கு அன்றையதினமே சிறிது காய்ச்சல் வந்துவிட்டது. ஞானும்பாள் சிறிது கெளிந்து கார்த்தையாடினான். சுந்தரமய்யர் சாம்ப சிவய்யராக் கூட்டுக்கொண்டிவர வெள்ளிக்குடிக்குப் போய்விட்டார். ஞானும்பாளும், சுந்தரமய்யர் மனைவியுமே இருந்தார்கள்.

“நீங்கள் யாரோ தெரியவில்லை. என்னைக் கண்டுபிடித்துக்கொண்டு வந்தாரே, அவர் யார்? இப்பொழுது நான் எந்த ஊரில் இருக்கிறேன்?”

“அம்மா. உன் பெயர் ஞானும்பாளா? அப்படிக்கான் சொன்னார் இந்தக்துக்காரரும். நாங்கள் இந்த ஊர்தான். காய்ச்சலாய்ப்படுத்துக்

கொண்டிருக்கிறானே அவன் என் மருமான். அவன் மாமாவும் அவளும் குற்றம், கொலை முதலியவைகளைக் கண்டிப்பிடிக்க ஏதாவது செய்துகொண்டிருப்பார்கள்?"

"நீங்கள் இக்கு ஜாரா? நான் கேள்விப்பட்டதுவிலேயே."

"கேள்விப்பட்டிருக்கமாட்டாய். அதேகமாய் பட்டணத்தில்தான் இருப்போம்."

"பட்டணமா? என் அள்ளுக்கடச் சொன்ன ஞாபமிருக்கிறது. பெரியவர் பெயர் சுந்தரமய்யரா?"

"ஆமாம், அந்தப்பெயர்தான். இவன்தான் கோபாலன்."

"அவருக்குக் காய்ச்சல் எப்படியிருக்கிறது?"

"எவ்வாம் நாளைக்குச் சரியாய்ப் போய்விடும். சிரமத்தால் அவன் தேகம் அப்படியிருக்கிறது. நாளைக்கு எழுந்து நடமாடுவான்?"

"அவர் அவ்வளவு சிரமப்படாவிட்டால் நான் இத்தனை காலம் பூவியிலிருக்கமாட்டேன். என்னைக் கூட்டிக்கொண்டு வருவதற்கு முன்னால் கூட அந்தப்பாதகர்கள் என்னைக் கொல்வதாக இருந்தார்கள். அகஸ்மாத்தாய் தானே அவர் இவ்விதத்யங்களைக் கண்டுகொண்டார். என்னதிர்வந்தம்தான். ஆனால் என் கல்—"

"கல்யாணம் நின்று போயிற்றென்று தான் சொல்லிக்கொண்டார்கள். பின்னொல் வீட்டார் கோபித்துக்கொண்டு போய்விட்டார்களாம். மாப்பிள்ளை தான் உன் தமையலுடன் சண்டை செய்துவிட்டுப் போடுராம்."

ஞானம்பாள் சிறிது கோம் யோசித்துப்பார்த்தாள். "தன்னை மிக விரும்பினநாகச் சொன்னவர் தன்னைக்கல்யாணம் செய்ய இஷ்டப் படாமல் போனார். அவ்வளவு சிக்கிம் எப்படியவர் மனம் மாறியது?" என்று எண்ணார்கள். பின்பு "என் சண்டைபோட்டார்களோ?" என்று வினவில்லை.

"என்னவோ சொல்லிக்கொண்டார்கள். நீ பெரியவளாய் விட்டதாகவும், அதனால் உன்னை மறைத்து வைத்துக்கொண்டு இல்லை காலை மற் போய்விட்டாய்; யாரோ உன் நகைகளைத் திருடுவதற்காக உன்னைத் துக்கிக்கொண்டு போய்விட்டார்கள் என்று உன் ககப்பனுர் சொன்னதாகவும் குற்றம் கூறி சண்டை பிடித்துக்கொண்டு போய்விட்டார்கள்?"

"ஆரா! உலகமே இப்படியிருக்கிறது. உள்ளதை உள்ளபடி அறிகிறதில்லை. நான் பட்ட கஷ்டம் எனக்குத் தெரியும். என்னுமிழே போகிறதாயிருந்தது. அவர்களுக்கென்ன? எப்படி வேண்டுமென்றாலும்

சொல்லுவார்கள். இனி அதைப்பற்றி யோசிப்பதில் பிரயோஜனம் என்ன?"

அவர்கள் சமபாக்ஷீன குடிமப் யோக கோமங்களைப்பற்றி மாறியது. சிறிது கேரம் சென்றதும், வெளியில் எதோ சுத்தம் கேட்டது. என்ன வென்று பார்க்க எழுங்கார்கள். சுந்தரமய்யரும் சாம்பசிவமய்யரும் பேசிக் கொள்ளும் சுத்தமாயிருந்தது. விளக்கக்கூடியதுத்துக்கொண்டு வெளியில் வந்தார்கள். அதற்குள் சுந்தரமய்யரும் சங்கரனும் இன்னம் இரண்டு வெளியிக்குடியிலுள்ள சாம்பசிவமய்யருடைய சிதேக்கிர்களும் சூழ்க்கு வர சாம்பசிவமய்யர் வெகு வேகமாய் நடக்கு வந்தார். இரண்டு காவற்காரர்கள் சுஞ்சுதும் 'லாஞ்சுலும்' கொண்டு வந்தார்கள்.

சுந்தரமய்யரும் சாம்பசிவமய்யரும் வேகமாய் வீட்டுக்குள் நுழைந்தார்கள். சாம்பசிவமய்யர் தன் பெண் சின்றுகொண்டு இருப்பதைப்பார்த்தார். உடனே "ஞானம்பாள் தப்பி வந்தாயா?" என்று கந்திக்கொண்டீடு அவளை வாரிக்கழுவி முஞ்சுவிட்டுக் கண்ணீர் விட்டார். அவனும் "அப்பா" என்று சொல்லித் தன் தங்கத்தையத் தேற்றினார்.

"உன்னைக் கண்டேனே, ஸ்வாமி திருப்பைதான். உன்னை எப்படிக் கொண்டுபோனார்களோ? உன்னை எந்த மூன்றும் கல்லிடலையும் கூட்டிக் கொண்டு போனார்களோ? உன்னை என்ன தொந்தரவு செய்தார்களோ?"

"அதெல்லாம் ஒன்றுமில்லையெப்பா. எனக்கு ஒரு கவ்யதமும் இல்லை. நீங்கள் என் மனவாருத்தமைடக்கிறீர்கள்? கான் திரும்பி வந்த பிற்பாடு கூடவா உங்களுக்குத் துக்கம்? சங்கீதாத்தமல்லவா படவேண்டும்? துக்கப் படலாயா?"

இவ்விதம் தம் பெண் சொல்லவே சாம்பசிவமய்யர் தயது துக்கத்தை மாற்றி அவளை அழைத்துக்கொண்டு உள்ளே போய் ஒர் பலகையில் உட்கார்ந்தார். சுந்தரமய்யரும் அவர் பக்கம் நட்கார்த்தார். சங்கரனும் மற்றவர்களும் சின்று கொண்டிருந்தார்கள்.

"நீங்கள் எனக்குப் பெரிய உபகாரம் செய்திருக்கிறீர்கள், அது எப்படிப்பட்டது என்று சொல்லக்கூடியதல்ல. எனக்கு என் பெண்ணைத் திருப்பிக்கொடுத்தீர்கள். அவனுக்கு உயிரைக்கொடுத்தீர்கள். உயிரை ரக்கிப்பதற்குச்சமானமாக எந்தக்கருமாவது ஸிலாக்கியமானது உண்டா?"

"அப்படிவெல்லாம் ஒன்றும் பெரிய காரியம் செய்துவிடவில்லை. ஏதோ கற்செயலாய் நேர்ந்தது. நம்முடையன் காதுக்கெட்டிற்று. அப்பொழுதே தடித்திருக்கலாம். அவன் மனையன். சொல்லவில்லை. உங்களுக்குச் சிரமம். கல்லியானம் சின்று கூடப்போய்விட்டது."

“அவர்கள் கிடக்கிறார்கள். கலியாணம் சின்று போனால் என்ன? டீபானாது கொம்ப செளகரியக்கான். அவர்கள் அயோக்கியர்கள், பின்னை என்ன? என் பெண் போன இடம் தெரியாமல் தவிக்கிறேன், யார் நூக்கிக் கொண்டு போனார்களோ என்று தவிக்கிறேன். எரிகிற புண்ணில் கொள் எரிவாக்காற்றிபோல் குற்றம் சாட்டிக்கிறார்கள். காம் பெண்ணை மறைத்து வைத்திருக்கிறோமா. என்ன குறும்புத்தனம். காளைக்கே போய் எத்த இவ்யோ வான் கொண்டு வர்து விழுகிறேன். என்ன பிரமாதமா?”

“பிரமாதம் என்ன? அதுவும் உங்களுக்குக் கிடைப்பது கஷ்டமா?”
“உங்கள் மருமான் என்கிக்?”

“அவனுக்குக் காய்க்கல். அலைச்தான். ராத்துரி தூக்கமல்லை. சதா எதாவது யோசனை. ஆழல் நாளைக்கு சரியாகப்போகும்.”

“எங்கு நுக்கிறான்!”

“பதித்துக்கொண்டிருக்கிறான். நல்ல தூக்கம். ரொய்ய சிரமம்.”

“சரிகான். என்னைவா, என்னைக் காப்பாற்றினீர்கள். இவள் தாயார் வருத்தப்பட்டுக்கொண்டிருப்பாள். போகவேண்டும். போய்விட்டு வருகிறேன்.”

சாம்பசிவயிரும் அவருடைய பெண்ணும் பையனும் மற்றவர்களும் புறப்பட்டு வெள்ளிக்குடிக்குப் போய்விட்டார்கள்.

“பாவம். அவர் ரொம்ப வருத்தப்பட்டுவிட்டார். ஒரோ பெண். அருமையாக வளர்த்து வந்தார். அது—அவள் காணுமற்போவது என்றால் வருத்தமாகத்தானே இருக்கும்” என்றார் சுந்தரமய்யர்.

“பெண்ணான் தாயாரும் என்ன வருத்தப்பட்டிருப்பாள்! அதேநூல் கூடக் கலியாணம் ஒன்று வந்து சேர்க்கது. அதுவும் சின்று போயிந்து, வான் வேறு தேடவேண்டும்!”

“ஆமாம். கஷ்டமென்றால் அனுபவித்துத் தானே தீவேண்டும். விதி யாரை விட்டது? கஷ்ட காலம்.” என்றார் சுந்தரமய்யர்.

சாம்பசிவயிருடைய பெண் காணுமற்போய்த் திரும்பி அகப்பட்டு விட்டாள் என்ற சங்கதி வெகு சீக்கிரம் ஈரில் பரவியது. ஆன் பெண் குழந்தை பாலியர் வயோதிகர் எல்லோரும் பெண்ணைப் பரர்க்கவந்தார்கள். அவ்வூர் பெரியமனிதர்களும் வந்திருக்கார்கள். அங்விடம் முழுவுதும் இரைச்சல் மயமாய் இருக்கது. ஒவ்வொருவரும் தங்கள் மனத்தில் தோன்றியடிய யெல்லாம் வாழ்த்தார்கள்.

“பெண் மிகவும் இளாத்துவிட்டான். திருடர்கள் சோறு போட்டிருப்பார்களா? போட்டாலும் அதை சாப்பிடலாமா? ” “என்ன கஷ்டப்பட்டிருப்பாள்! பாலம்! சிறு குழங்கை! ” “ முதல் முதல் கலியாணம் செய்கிறபோது இப்படியா வரவேண்டும்? ” “ அவர்கள் சொல்லுக்கு அந்த சம்மந்தம் வேண்டாம்.” “இப்பொழுதுதான் பெற்ற வயிற்றில் பால் ஊற்றினுற்போல் ஆயிற்று ” “நகை யெல்லாம் போயிருக்குமே? ” “இல்லை இல்லை. எல்லாம் கிடைத்துவிட்டனவாய்.” இவையும் இவை போல்வனவும் ஸ்திரீகள் சம்பாஷ்டத்தார்கள்.

புருஷர்களும் பற் பலவிதமாய்ப் பேசலாருக்கள். “என்னவோ போதாத வேலை. இப்படியாயிற்று” “கல்ல வேலையாய் பெண் ஒரு தெரங்கிரையுமடையாமல் திரும்பிவந்து சேர்க்காரன்? ” “இவர் செய்த தான் தருமம் எல்லாம் எங்கே போகும். இவருக்குப் பயன் படாமல் வேறு என்ன செய்ய இருக்கின்றன. அவர் செய்துன்ன தானத்துக்குக் கங்குவழக்குண்டா? ” “ஆஹா! கர்மத்துக்கு மேலானது உண்டா? ராத்திரி பதினைந்து நாழிகை யென்றாலும் பசியென்றேர்க்கு இல்லையென்மாட்டார். அவர் மனைவியும் மனம் கோணுமல், முகம் கடுக்காமல் கோபம் கொள்ளாமல் அன்னம் போட்டார். அதற்குப்பலன் வந்த கஷ்டம் சாமானியமாய்ப் போய்விட்டது.” “தாருகந் தானே அவன் களை பிடித்தாலும் ” “ஆஹாம். ஒருவரும் சொல்லவில்லை.” ஒவ்வொருவரும் பெண்ணை வாழ்ந்துச் சென்றார்கள்.



XVI அந்த ஸ்வரீனின் விலைதானென்ன?

மறநாட்காலையில் கோபாலன் எப்போதும்போல சௌக்கியமாய் எழுந்திருந்தான். அவனுடைய மனேவிசாரத்தையும் தேக சிரமத்தையும் அவனுடைய தூக்கம்போக்கமுத்துவிட்டது. கான் முந்தியாள் போட்டுக் கொண்ட வேதத்தைக்கிடைத்துவிட்டு பழையபடி கோபாலனுள்ளன். சங்கரமய்யரும் கோபாலனும் முந்தியாள் விவரத்தைப் பேசிக்கொண்டு உட்கார்த்திருந்தார்கள்.

“இந்த வேலைக்கு எதாவது கமக்குக்கிடைக்கும்?”, என்றார் சங்கரமய்யர்,

“என்?”

“சாம்பசிவயயர் கல்லவர். எதாவது நூறு ரூப்பது கொடுப்பார்.”

“ஆனால் வாங்கக்கூடாது. பணத்திற்காக வோலை செய்யவில்லையே. பணம் வேண்டுமென்று முன்னால் பேசிக்கொள்ளவில்லையே”

“ஆனால் அவர்களாகக் கொடுத்தால்?”

“கொடுத்தாலென்ன? உங்களுடைய ஸ்டேஷன். ஆங்கி நகை முதலியலையவ்வ. அவருடைய பணம் காணுமற்போன்று. அவளைக்கண்டு பிடித்துக் கொடுத்தால் அகற்குப் பணம் வாங்குகிறதா? மற்றவை எவையாயினும் போகட்டும். அவற்றிற்குப் பணம் வாங்கலாம். ஒரு ரீதிலைக்குப் பணம் வாங்கலாமா? அந்த ஸ்வரீனின் விலைதானென்ன? ஆகில் எத்தனை பங்கு கமக்குக்கிடைக்கலாமா?”

“நான் வாங்கவேண்டுமென்று சொல்லவில்லை. உன்னுடைய அபிப்பிராயம் இன்னதென்று அறிவதற்காகக் கேட்டேன்.”

“கேட்டால் சொல்லவில்லைங்கள், பணப்பேசு வேண்டாமென்று.” ஆனால் அவன் மறுத்ததற்கு வேறு காரணமுமேன்று. பின்னர் கூறுவோம். சங்கரமய்யரும் “சரிதான்” என்று ஒப்புக்கொண்டார்.

அன்று பகலில் சங்கரமய்யரும் கோபாலனும் சாம்பசிவயராவு அழைக்கப்பட்டு வெள்ளிக்குடிக்குப் போனார்கள். அவர்கள் ஊருக்குள் சென்றதும் சாம்பசிவயயர் அவர்களைக் கண்டு தம் வீட்டிக்கு அழைத்துப் போய் அவர்களுடன் பேசிக்கொண்டிருந்தார். சங்கரன் வீட்டின் ஓர் அறையிலிருந்து வெற்றிலை பாக்குக் கொண்டுவந்துவைத்தான்.

“கோபாலன் இவ்வளவு சிரமப்பட்டு நூற்றும்பாலோக் கண்ணு பிடித்த தற்கு நான் என்ன சரியான பிரதி பிரயோஜனம் செய்யப்போகிறேன். ஒரு ஓவியக்குப் பிரதி என்ன செய்யலாம்? ஏதோ நம்முடைய சக்தியானுஸாரம் செய்யலாம். எடுதா குறைவாயிருந்தாலும்—”

அவர்கள் (சாம்பசிவய்யர்) வெற்றிலைப்பாக்கைத் தட்டில் வைத்து அதில் சில கோட்டுகளையும் இரண்டு பவுளையும் வைத்து தட்டை சுந்தரமய்யர் முன் நீட்டினார்.

“பண்மா? கூடாது. வேண்டாம். இந்த விஷயத்தில் பணம் என்கிற பேச்சே கூடாது. நாம் இருக்கிற ஸ்டீக்கம் என்ன? உங்களுக்கு ஓர் உபகாரம் செய்யாவிட்டால் நான் இருக்கு என்ன இல்லாமல் என்ன? எதற்குப் பணம் வாங்குகிறது, எதற்கு வாங்கக்கூடாது என்பது இல்லையா?”

“என்ன நீங்கள் சொல்லுவது வேழிக்கையாக இருக்கிறதே; இதற்காக நாங்கள் கொடுக்காமலிருக்கிறதா? நாங்கள் உங்களிடத்தில் ஒரு பிரயோஜனம் அடைந்து அதைக் காட்டிக்கொள்ளாவிட்டால்—”

“இப்படித்தான் காட்டவேண்டுமோ? அதுவும் இந்த சுந்தரப் பத்திலா?” சுந்தரமய்யர் தன் மருமானுக்குச் சாடை காட்டினார்.

“நான் முதலில் பணம் வேண்டுமென்று பேசிக்கொண்டால்காடிய பணம் வாங்குகிறதில்லை.”

“எப்படியும் நீப்பட்ட சிரமத்துக்கு எதாவது நாங்கள் செய்யாவிட்டால்—”

“சிரமம் எது? சென்னைப்பட்டணத்தை விட்டு இங்கு வந்தேன். பொழுது போகவில்லை. அலைஞ்சுகொண்டிருக்கும்போது இந்த விஷயக்கள் கொஞ்சம் தெரிந்தன. இவைகளைப்பற்றி ஆராய்வோம் என்று நானுக்கே சிரமம்தோன்றுமல்சுந்தோஷமாகவே பிரவேசித்தேன்.”

“சிரமம் இல்லாமலா? உனக்கு கேற்றுக் காப்சசல் வந்ததே.”

“அதெல்லாம் என்ன. மனம் கொஞ்சம் யோசனையாய் இருந்தாலே போதும். எதாவது டடம்புக்கு வரும் சகஜம்தானே.”

சாம்பசிவய்யர் என்ன சொல்லியும் கேட்கவில்லை. ஒரே பிழவாக மாய் இருந்தான் கோபாலன். சாம்பசிவய்யர் சுந்தரமய்யரைத் தனியாய் கூட்டிக்கொண்டுபோய் தன் வசப்படுத்தப் பார்த்தார். அப்படியும் ஒன்றும் முடியவில்லை.

“இன்று இராத்திரி இங்கு சாப்பாடு வைத்துக்கொள்ளலாம். அடே, யாராவன்? கல்லான் கோட்டைக்குப்போய் சுந்தரமய்யர் சாப்பிட வரவில்

லையாம் என்று சொல்லிவிடு. என் வீணைக் காட்டுக்கொண்டிருக்க வேண்டும் வீட்டில்?" என்றார் சாம்பசிவம்யர்.

"எனக்கு சுற்று உடம்பு—" என்று கோபாலன் சொல்லத் தூட்டுகின்றன.

"சரி, இதற்குக்கூடவா?" என்ன அவ்வளவு கண்டிப்பாய் இருக்கிறும்?"

"அகற்கல்ல. எனக்கு உடம்பு சரிப்படவில்லை."

சாம்பசிவம்யர் சுந்தரமய்யரப்பார்த்தார். அவருக்குக்காரணம் தூரிந்தது. உடனே அவர் கோபாலனைப்பார்த்து "அப்பழியஸ்ஸாம்மூல்லாதே. சாம்பசிவமய்யர உனக்குத்தெரியாது. கமக்கு பொம்பவேண்டியவர். அவர் வீட்டில் நாம் ஈக்காஜுமேபடக்கூடாது. தூரியா கவர்களால்லவா அப்பழிச்சொல்லுவார்கள்?" என்றார்

கோபாலன் மெதுவாய் "சரி" என்றான்.



XVII மனம்.

ஞானும்பாள் கோபாலனைப்பார்த்ததும் ஆச்சரியமடைந்தாள். முடவுள் பார்த்த கோபாலனால்லவே. வேறுயாரோ ஒரு சுந்தரபுரவின் உட்கார்க்கிருந்தான். அவன்தான் கோபாலன். ஆகோபமேயில்லை. அவன்மாமாவும் அப்படித்தான் சொன்னார், சாம்பசிவய்யரும் அப்படித்தான் என்னைப்பேசினார். அப்படியானால் முசனுள் தன்னைக்காப்பாற்றியவர் யார்? இவன்தான். அவர்கள் பேசிகொண்டிருக்கும்போது அவள் ஒருபக்கமாயிருந்து கேட்கலாமென்று என்னை வந்தான். அவன் ஒருபக்கமாயிருந்து கேட்கலாமென்று அவன் மனத்தையெல்லாம் கொள்ளிகொண்டு போகவதுபோலிருந்தது. அவனையேபார்த்தாள். அவன் அழகையெல்லாம் ஒருங்டனவா அன் மனத்தில் வருஞ்சித்தான். அவன் உண்மையில் அழகுள்ளாலா? அவ்வது அன்னைக்காப்பாற்றியதால் அவ்விதம் ஸ்னைக்கேரிடுகிறதா? என்று என்னை ஞான்.

அவனை மறைவிலிருந்து பார்த்துக்கொண்டிருந்தாள். பார்க்கப்பார்க்க அவள் மனம் தன்னிடமில்லாமல் அவன்மேல் சென்றது. இவிலேயே கோபாலனும் அவன் மாமனும் நல்லான்கோட்டைக்குத் திரும்பிப்போய்விட்டார்கள். அவர்கள் போகும்போதும் அவர்களைப் பார்த்துக்கொண்டே நின்றுகொண்டிருந்தாள். மஹாள் பகவில், இரண்டுதோழி களும் மாடியில் பேசிக்கொண்டிருந்தார்கள்.

“என்னைக்காப்பாற்றினாலோ அவர் மேல் என்னவோ எனக்கு ஒரு கல்வி என்னாம் உண்டாகிறது”.

“அப்படியெல்லாம் எண்ணுடே. யாரைக்கண்டாலும் ஈலவெண்ணாம் உண்டாகலாமா? ஸ்திரீகள் தங்கள் மனத்தையடக்கவேண்டாமா?”

“என்னவோ அவர்மேல் எனக்கு ஆசையே இருக்கிறது என்னவாம். அவர்கட்ட என்னைக்கடைக்கன்னால்—என—இன்டு மூன்றுத்தைபார்த்தார்”.

“சும்மா திரும்பியிருப்பார். உன்னைப்பார்க்கவேண்டுமென்று பார்த்திருக்கமாட்டார். நற்செயலாய் உன்னைப்பார்த்திருப்பார். அப்படியே இருந்தாலும் சீ அவரைக்கண்டு ஆசைப்படலாமோ? அவருக்குக்கலியான மாயிருந்தால் என்ன செய்வாய்?”

“அதுதான் இல்லை. அவர் சாப்பிடிம்போது பார்த்தின். பூணுல் ஒன்றுதான் இருந்து.”

“நிச்சயமாய் பார்த்தாயா?”

“கன்றுய்ப்பார்த்தேன்?”

“அப்படியிருந்தாலும் நீ ஒருவரைப்பொற்க்கு காற்றல் கொள்ளலாமா? உன் அந்தஸ்வெற்றன்ன? செல்வமென்ன? எல்லாதற்குறியும் கவனிக்க வேண்டாமா? அவர் ஏழையல்லவா?”

“எழையாயிருந்தாலென்ன?”

“அவர் என்ன ஜாதியீயா?”

“அந்த சக்திக்கும் பேர்மில்ட்டது. அவர் கம்முடையஜாதிதான்.”

“இருந்தாலும் திட்டென்று யோசிக்காமல் செய்யக்கூடாது.”

“யோசிக்காமல் காதல் கொள்ளக்கூடாதோ? என்னக்யாசனையியா? இவர் யோக்கியர் அடியாக்கியர் என்று அறியப்போனாலுமோ? அப்பொழுது கவியாணம் பண்ணிக்கொள்வதாக கூறாதே அவர் ரொம்பத்யாக்கியராக ததான் முதலில் இருந்தார். அப்புறம் எங்கள்தீவில் இல்லாததையெல் லாம் சொல்லிவிட்டிப் போகவில்லையா? இவரைப்பார். எங்க்காகப்பலாம் கூட வாங்கமாட்டேன் என்றார். என்ன கட்டாயப்படுத்தியும் சரிப்பட வில்லை.”

“அவர் நல்லவராக யிருக்கலாம். அவர் அழுகுள்ளவர்தான். இருந்தாலும் திட்டென்று ஆசைக்காள்ளலாமா?”

“அவர் முக்குறை நீ பார்த்ததில்லையே. மொம்ப அழகு. களைகள் குவியின்தலையாய் அசுதுத்தாமல் புத்திக்கர்யையாயிருக்கின்றன. களைகள் முகு ஒன்நே போதுமீ. அவர் என்னுடன் பேசுத்தான் இல்லை.”

“நீதன் பேசிறுமென்றாயீயே?”

“அப்பொழுது பீசினார். அப்பொழுது மாறுத்தையிம் பூண் டி வேறு ஆளாகப் பேசினார். என்னைத்துக்கிக் கொண்டிப்பாறார். இவ்வளவு அழுகுள்ளவர் என்னைத் தூக்கிக்கொண்டிப்பாவார் என்று நான் சினைக்க வில்லை.”

“அவரும் உன்னைப் பார்த்திருப்பார் அல்லவா?”

“பார்க்காமல் என்ன. எத்தனையோ தடவை பார்த்திருக்கிறார்?”

“அப்படிப் பார்த்திருந்தால், உன்மீல் அவருக்காணச்சரிருந்தால், உன்னிடம் சொல்லியிருக்கலாம் அல்லவா?”

“அவர் எப்படிச் சொல்லியிருப்பார். நாம் என்ன வெள்ளோக்காரர்களா? நீ என்னைக்கவியாணம் செய்துகொள்வாயா என்று கேட்க.”

“அவரும் உண்மைல் ஆசை கொண்டிருக்கிறார் என்று உணக்கு எப்படிச் சொல்லியும்?”

“எப்படியா?” ஞானும்பாள் யோசனை செய்யலானான். “அதே வேறு யாராவதுதான் அறியவேண்டும். சங்கான் இருக்தால் ஒரு சமயம் அறிந்து சொல்லுவான்.”

“அவனிடக்கான் எப்படிச் சொல்லுவாய்?”

“ஜாடையாய் கோபாலம்யர் யார் என்னவென்று கீட்டால், அடிக்கடி கீட்டால்; அவருக்கு என்னைக்கொடுத்தாலென்ன என்று என்னையவரைக் கீட்பான் அல்லது அப்பாவிடம் சொல்லுவான்.”

“அப்படியால் என்ன? நீ அவர்மேல் ஆசைகொண்டிருக்கிறது போல அவரும் ஆசைகொண்டிருக்கிறார் என்று அறிவதெப்படியும்?”

ஞானும்பாள் மறுபடியும் போசிக்காள். யாச்சா வருகிற சுத்தம் கூட அவர்களுக்குத் தெரியவில்லை.

“கீடாபாலம்யர் என்னைக் குளிரிக்க பார்வையுடன் சாப்பிட வந்தவான்றைக்கு என்னைப்பார்த்தலைக் கொண்டிதான் சொல்லுகிறேன். அவர் என்மேல் ஆசைகொண்டிருக்கிறார். அதனால்தான் நானும் அவர்மேல் ஆசைகொண்டிருக்கிறேன். வேறு எப்படி—”

தற்செய்யலாய்த் திரும்பினான். அவள் தாயார் இவர்களிடம் வந்து கொண்டிருக்கான். உடனே பேச்சை நிறுத்திவிட்டார்கள்.

“என்ன செய்துகொண்டிருக்கிறார்கள்?”

“ஒன்று வில்லை. வாசிக்குக்கொண்டிருக்கிறாம். சற்றுப்பேசிக் கொண்டிருக்கிறேன்.”

அவள் காரியமாய் வந்தவாதலால் தனக்காகவேண்டியதைச் செய்துவிட்டுக் கீழ்த்தேபாய்விட்டாள்.

“நாம் பேசிக்கொண்டிருப்பதை அம்மா கீட்டானோ?”

“கீட்டால்தானென்ன. உன்னுடைய மனத்தில் இருக்கிற என்னை மெல்லாம் தெரிக்குவதொன்றுகிறோன். அது உணக்கு நல்லதுதானே.”

“தெரிக்குவதொடால் நல்லதுதான். ஆனால்பார், நாம் பேசிக்கொண்டிருக்கும்போதுவில்லாம் ஏதாவது தடை வருகிறது?”

ஆம் தடைதான். என்னசெய்வது? தடைகள் கன்னமக்காக்தான் உடன்டாகின்றன. கன்னாக்கள் எப்படி நமக்கு கன்னமயாகவிருக்கின்றன என்றோ அப்படியே தடைகளும் கன்னமயாகவிலை இருக்கின்றன. தடை மில்லாவிட்டால், இராமகிருஷ்ணன் ஞானும்பாளைக் கல்யாணம் செய்திருப்பான். தடைமில்லாவிட்டால், கொலைபாதகர்களான கருப்பனும் சுக

கிலியும் ரூடிப்போயிருப்பார்கள். தடையில்லாவிட்டால், ஞானும்பாள் செத்துப்போயிருப்பாள். தடையில்லாவிட்டால், வீரம்மாள் இன்னும் நடங்கையாயிருப்பாள். தடையில்லாவிட்டால், சாம்பசிவம்யர் பணம் கொடுத்திருப்பார். கோபாலனும் பணம் வாங்கியிருப்பான். தடையில்லாவிட்டால், தடையில்லாவிட்டால், அப்பறம்—:

தடையிருப்பது எவ்வளவு அனுகூலம்? அதையார் அறிகிறார்கள்? தடையில்லாவிட்டால், ஞானும்பாள் தன் ஜூடைய எண்ணாங்களை யெல்லாம் காறுமாருக உணர்த்திருப்பாள். தடையில்லாவிட்டால் பிராமணப் பெண் என்பதை மறந்து தனது காத்தை வொட்டுமின்றி கோபாலனிடம் கூறியிருப்பாள். தடையில்லாவிட்டால், அல்லது வேஷ்டமென்கிற தடையில்லாவிட்டால் கோபாலனது உண்மையான உருவாத்தில் மயங்கி அவன் நந்துணைத்தால் மனம் கலங்கி; அப்பறம் என்ன நடக்கிறுக்குமோ?

தடையினால் தான் நமக்கு விஷயங்களில் ருசி உண்டாகிறது. தடையென்பது நடுத்தரேயன்றி கெட்ட சுகுனம் அல்ல.

அது ஒரு நல்ல சமயத்தில் ஏற்பட்ட தடைதான். சரியான நேரத்தில் ஏற்பட்டது தான். ஒரு நிமிவத்மாவது முன்பின் இருக்கிறுக்கூடாது. ஒரு நிமிவம் முன்னுகவிருந்தால் ஞானும்பாளின் மனம் வெளியாக்கப்பட்டிருக்காது. ஒரு நிமிவம் பின்னுகவிருந்தால், நல்ல பெண் ணின் வகைணங்கள் குறைவுறும். ஆம், தடையின் மகிழமேயே மகிழமை. அதன் சக்தியும் அதனால் உண்டாகும் விளைவும் அளவிடக்கூடாதன.

பிறப்பாடு சம்பாத்தின நன்றாக நடக்கவில்லை. அது தடைபட்டுப்போனது தான். இருவாரும் கீழே இறங்கினார்கள். “அம்மா நான் சொன்ன நாட்கை கேட்டுக்கொண்டிருக்கிறுப்பாளாரேல்—” இந்த வாக்குயங்கான் ஞானும்பாள் கடைசியாகச் சொல்லிப்பிரிந்தது.



XVIII கிராம சமாசாரப் பத்திரிகை.

கிராமசமாசாரப்பத்திரிகை விசித்திமான பத்திரிகை. அவைகள் சமாசார பத்திரிகைகளே. இவற்றைப் பற்றிக் கேள்விப்பட்டதில் லையே என்று மலைக்காதீர்கள். எல்லோரும் அதன் உபயோகத்தையறிந்திருக்கிறீர்கள். உங்களில் பலரும் அதை உபயோகிக்கிறீர்கள். அவை மிகவும் பெருமைவாய்ந்த பத்திரிகைகள். அவைகள் ஆற்றங்கரையிலும், குளக்கரையிலும், அல்லது இவற்றிற்குப் போகும் வழிகளிலும் கூடும் ஸ்தீரீகள் மகாஜனசபையால் வெளிப்படுத்தப்படும். அதற்காக அச்சாபீஸா வது கடிதமாவது கிடையாது. ஆதலால் இதற்கு சந்தாவேயில்லை. அதை வாசிக்கப்பிரியப்படுகிறீர்களா? அது தெய்வத்தனமை பொருங்கி யது. மாயியாரிடம் கஷ்டப்பாசிம் நாட்டுப்பெண்ணின் துக்கசமாசாரம் ஓரிடத்தில் வெளி வரும். அது எல்லாவிடங்களுக்கும் பரவும். ஒருவனுடைய தோட்டத்தில் மற்றொருவன் போய் ஒன்றைத்திருக்கிவான். உடனே அது ஊரெல்லாம் பரவும். ஒரு வீட்டில் அகமுடையான் பெண் சாதி இருவரும் சண்டை செய்வார்கள். அந்த வாக்குவாதம்—(பொது வாய் இச்சண்டைகள் சண்டையாக மதிக்கப்படுவதில்லை)—ஒரு அகாரம் கூடப்பிச்காமல் வெளிவரும். நாத்தனூர் தன் உடன்பிறந்தான் மனைவியைப்பற்றி ஸ்ரிடத்தில் குறைக்கூறிகொண்டிருப்பாள். அச்செய்தியைக் கொண்டபத்திரிகைகள் பல ஒருங்கே சேர்த்து அவ்வுடன்பிறந்தான் மனைவியிடம் போய்ச்சேரும். கிராம சமாசாரப்பத்திரிகைகள் மிகவும் உபயோகமான பத்திரிகைகளே.

அன்றையதினம் ஞானும்பாள் சொன்ன விவரங்களை யெல்லாம் மீண்டும் தன் தாயாரிடம் சொன்னாள். சொல்லும்போது கெட்ட என்னத்துடன் சொல்லவில்லை. ஊரில் உள்ளோர் எல்லாரும் இதைப்பற்றி வழிப்படும் பேசுவேண்டுமென்று சொல்லவில்லை. மீண்டுமின்தாயாரிடம் அச்செய்தியை ஒருவரிடமும் சொல்லக்கூடாதென்று கண்டத்திருந்தாள். மீண்டுமின்தாயார் எல்லா சங்கதியையும் சொல்லிவிடவில்லை. வேறு விதமாகச் சொன்னாள். “பாவம், கவியாணம் நின்றபோயிற்று. எத்தனை தடவை வரன் தேடப்போகிறது? என்ன, கவியாணத்துக்காக சேகரித்துவைத்த சாமான்களெல்லாம் வீணுகவா போகிறது? பெரிய பணக்காரர்களுக்கு வரன் வேண்டுமென்றால் பணக்கார இடத்தில்தான்

பார்க்கவேணும். எழையிலே கொடுக்கமாட்டார்கள். சொடுப்பதாயிருந்தால் சிவனே யென்று ஞானும்பாளைத் தேடிக்கொண்டு வந்தானே அஷ் தப் பிள்ளையாண்டாலுக்குக் கொடுத்துவிடலாம். என்ன வென்றாலும் அவனுக்கு அவன்மேல் ஆசையிருக்குமல்லவா? “தன்னைக் காப்பாற்றினு னென்கிற விசுவாசம் கொஞ்சம்கூட இருக்காதா? அவனுக்குத்தானை னன்? இவன்மேல் இஷ்டமிருக்காதா? ஆனால் அவன் எழழி.”

இதை அவள் நல்ல எண்ணாத்துடன்தான் சொன்னாள். ஜாழ் முழுவதும் இதைப்பற்றி வம்பு பேசவேண்டுமென்று எண்ணிச்சொல்ல வில்லை. ஒரு சமாசாரம் கிடைத்தது. கேட்டவள் கடமை யென்ன? தனக்குத் தெரிந்ததை பிழிருக்குத் தீங்குண்டாகாமல் பிறரிடம் சொல்ல வேண்டியது. சொல்லவேண்டியது சொல்லிவிட்டாள். சமாரப் பத்திரிகை கடத்துவோரின் கடமை அதை வெளிப்படுத்தவேண்டியது. சேட்டவள் ஆக்கடமையையறிந்தவள்தான். உடனே ஆலோசித்தாள். “மீனு கூவினிடம் ஞானும்பாள் ஏதாகது சொல்லிவிருப்பாள். அதை மீனுக்கி தன் தாயாரிடம் சொல்லிவிருப்பாள். என்ன தெரிகிறது? ஞானும்பாள் கோபாலன்மேல் ஆசைகொண்டு கவியாணம் பண்ணீக்கொள்ள விருப்பம் கொண்டிருக்கிறாள். இப்படித்தான் இருக்கவேண்டும்.” இதை வெளிப்படுத்தினாள். ஆனால் கிராம சமாசாரப்பற்றிரிகைக்கும் பட்டணத்து சமாசாரப்பற்றிரிகைக்கும் கொஞ்சம் வித்தியாசமிருக்கிறது. கிராமத்தில் ஒவ்வொருவரும் சமாசாரத்தை சீர்ப்படுத்தலாம். ஒவ்வொருவர் கையாகப் பத்திரிகை மாறியது. கடைசியில் ஒரு வைதீசிப் பிராமணிடம் போய்ச் சேர்ந்தது. “நல்லான் கோட்டை சுந்தரமய்யர் மருமான் கோபாலனுக்கு ஞானும்பாளைக் கொடுப்பதாக உத்தேசித்திருக்கிறார்களாம். ஜாழகம் பார்த்து சரியாயிருக்கிறதென்று சொன்னார்களாம். இன்னம் காலைத் துநாளில் நடக்குமாம்.” இதைவிட வைதீசிப் பிராமணனுக்கு வேறெந்ன வேண்டும்? கண்டிப்பாய் தகுணை கிடைக்கும். நல்ல சாப்பாடும் உண்டு. மேலும் அவர் சாம்பசிவம்யருக்குத் தெரிந்தவர். மந்திர வியவாரங்களில் தாலும் ஒரு பிராமணனாக இருந்தால்—. அதற்குப்பிறகு மனுஷ்ய ஹுக்கு விசாரமேது? அங்கேயே ஸாய்ஜ்ய பதவியடைந்துவிடலாம்! ஆனால் சனியின் வேற்றுரில் காரியமிருக்கிறது. அங்கே போயிருக்கும் போது கவியாணம் நடந்துவிட்டால், மறுபடியும் அந்த திவ்யபதவியை அடைவதற்கு என்ன பகீரதப்பிரயத்தனம் செய்யவேண்டிவரும்! அவர் மிகயோசனையுடன் ஆற்றுக்குப்போனார். அவர்கொண்ட யோசனையின் மகத்துவத்தால் அவர் காவில் கைத்தமுள், இவரறிந்து காலைத்

ஆக்குமுன், என்றால் பாய்ந்துவிட்டது. பாவாம்! ஆனால் என்ன? பெரும் பதலியை அடைவதற்கு முன் எவ்வளவு கஷ்டம் கேரிடும்? அவைகள் சுகழுந்தானே. மிகுந்த சிரமத்துடன் முன்னொயெடுத்தார். அருகி விருந்த எருக்கன்செடியிலிருந்த பாலை முன் ஈதத்தவிடத்தில் தடவினார். அவர் இனி உன்றாய் நடக்கலானார். அப்பொழுது சாயங்கால வேளை. குரியன் இன்னம் கால் மணி கேரம் சென்றால் கண்ணுக்குத்தெரியா மல் மறைந்துபோவான். அவனேறே அவனைவிட்டுப்பிரியாத வெளிச் சமூம் போய்விடும்.

“சாம்பசிவம்யர்வாளா? எங்கியாவங்ரனம் பண்ணியாச்சோ?” வைத்திகர் பேசும்போதே தான் ஒரு பெரிய மனிகர் என்றும் சனக்குச் சமத்துவமான ஓரு பெரிய மனிதரிடம் பேசுவதாகவும் நினைத்துக்கொண்டார். இது அற்பரின் குணம். அற்பர்கள் பெரிய மனிதரிடத்தில் இரண்டொரு கால் பழகிலிட்டால் (பழக்கமாவது, அவருடைய சாமரன்களைத்துக்கூல்; அவர் காலாலிட்ட வேலையைத் தலையால் செய்தல்; உண்ணமயில் அவருக்கு வேலைக்காரனும் இருத்தல், இப்படி அவரிடம் பழகிலிட்டால்) போதும். தானே எல்லாக்காரியங்களையும் செய்ததாயும் தாடுன அவருக்கு யோசனை சொல்லுவதாயும் தான் சொல்லும் யோசனை ப்படியெல்லாம் அவர் நடப்பதாயும் வெளியில் பெருமை பாராட்டிக்கொள்வார். ஆகவே இவ்விடத்திலும் சாஸ்திரியார் தன்னைத்தான் பெருமையாக நினைத்து பிசுகல்ல. அவர் அவ்விதம் நினைக்காவிட்டால்தான் பிசுகு.

“ஆம் பண்ணியாச்ச. ஜீஜபம் பண்ணவேண்டும்.” என்றார் சாம்பசிவம்யர். அவர் வைத்திகரிடத்திலே பேசினால் தன் அந்தன்து குறையுமா டயருமா அல்லது அப்படியே இருக்குமா என்று கவனிக்கவில்லை. அவ்வைத்திகரை வகையிம் பண்ணியாவது பண்ணுமலாவது சொல்லவில்லை. வரைடமும் பேசுவதுபோலவே பேசினார்.

“கோடைகாலத்தினுடைய தாபம் ஆரம்பிச்சுட்டாப்பிலையிருக்கு. இன்னம் போகப்போகக் கஷ்டமாயிருக்குமே. ஜலம் கூட வத்திப் போகும்.”

“ஆமா”

சாம்பசிவம்யர் ஜபம் செய்துகொண்டிருங்கார். வைத்திகர் ஜலத்தில் இறங்கி எங்கியாவங்தனம் செய்யலானார். செய்யும்போதே அடிக்கடி அவரைத்திரும்பிப்பார்த்தார். அன்றையதினாம் சங்கியாவங்தனம் மெயில் வண்டிகான். ஜபமும் வேகமாய் ஓடிநற்ற. சாம்பசிவம்யர் முடிக்கும் போது வைத்திகரும் ஜபத்தை முடித்துவிட்டால் இருவரும் பேசிக்கொள்ள

போகலாம். அப்பொழுது கலியாணசமாசாரத்தைக் கேட்டுவிடலாம்.

சாம்பசிவய்யர் ஜபத்தைக்கீட்டெட்டுந்த சில நிமிவதங்களுக்கெல்லாம் வைத்திருக்கிறார்கள் இராமாசாஸ்திரிசனும் எழுந்துவிட்டார். சாம்பசிவய்யரும் இராமாசாஸ்திரிசனும் சேர்ந்து கண்ணேயேறினார்கள்.

“பகவானுக்கையை காரியங்கள் எமக்கு எப்படித்தெரிகிறது? அவர் கபடாடகஸுத்திரசாரியாய் இருக்கிறார். இல்லை, உங்கள் பெண்தான் காணுமெல் போவானேன்?” அப்புறம் அகப்பட்டு விட்டான். கலியாணம் நின்றபோயிற்று. இப்பொழுது ஈடங்கு விடுகிறது. இல்லை, பகவானுக்கையை காரியங்கள் இவ்வளவு ரகசியம்.”

“ஷம்ம்” ஆனால் அவர் ஒன்றும் பதில்சொல்லவில்லை.

“எல்லாம் கம்முடைய பிரயோசனத்துக்காகந்தான் ஈடக்கின்றன. இப்படி முடிந்திருக்கிறபோது வேறுவிதமாய் ஈடக்குமா?”

சாம்பசிவய்யர் ஈடனே திரும்பி சாஸ்திரிகள் முகத்தைப்பார்த்தார். அப்பார்களை சாஸ்திரிகள் சொன்னவிடயம் இன்னதென்ற விளங்கவில் வையென்றும் அதைவிக்கிச்சொல்லவேண்டும் என்றும் காட்டியது. சாஸ்திரிகள் இதையறியாதவர் அல்ல.

“இல்லை, ஞானும்பாளை சுந்தரமய்யர் மருமானுக்கு நிங்கள் கொடுக்க ப்போகிறதாக சொன்னார்கள். இரண்டுபேரும் ரொம்ப அன்டிபாடு இருக்கிறார்களாம். இன்னம் ஒருவாரத்தில் கலியாணமல்லவா? அதான்யாரோ சொல்லிக்கொண்டார்கள். என்னிக்கோ?”

“கலியாணமா? இல்லையே. கோபாலனுக்குக் கொடுப்பதாகப்பிரஸ்தாபம் கூடவில்லையே.”

“நான் கூடநம்பவில்லை. அய்யர்வான் அந்தஸ்தென்ன. அவர்கள் யோக்கியதையென்ன. ஆதெல்லாம் நம்பக்கூடுமா? நான் கூடநம்பவில்லை. அதனால்தான் தங்களைக்கேட்க ஆராம்பித்தேன்.”

“அப்படியொன்றுமில்லையே. யார்சொன் ஞார்கள்?”

“யாரோ பேசிக்கொண்டிருந்தார்கள். ஞானும்பாளுக்கு அவன் மேல் ஆசையுண்டென்றும் அவனுக்கும் அவன் மேல் ஆசையுண்டென்றும் அதனாலே சீங்களும் சுந்தரமய்யருமாக கலியாணவிடயமாய் ஏற்பாடு செய்திர்கள் என்றும் சொல்லிக்கொண்டிருந்தார்கள்.

“சரிதான். அப்படி ஒன்றுமில்லை.”

இராமாஸ்திரிகள் முகத்தில் அதிருப்பிக்குறிகள் விளங்குவதைக் காணலாம். இவ்மளவுதாரம் எமரினதைவிட வேறு என்னவேண்டும்? என்ன செய்வார்? மிகவும் துக்கப்பட்டார். தன்பெற்றேர் இருந்தபோ

தும் இவ்வளவு துக்கப்பட்டிருக்கமாட்டார். ஆனால் அவருடன்கூட வெகுதூரம் போகவேண்டியிருந்தால் அவருடன் ஏதாவதுபேசவேண்டியது அவசியமாயிற்று.

“இந்தவருத்தம் கலியாளனம் ஈடுக்குமோ?”

“ஸ்வாமிகிருபையிருந்தால் எல்லாம்நடக்கும்.”

“ஏதாவது ஓரன் தேடியிருக்கிறீர்களோ?”

“இல்லை. ஒன்றையுங்காணும்.”

“சுந்தரமய்யர் மருமான் கோபாலன்?”

“இதுவரையில் எங்களுக்கு அவளைப்பற்றி யோசனையேயில்லை. அனேகமாய் இருக்காது”

இராமாசாஸ்திரிகள் பெரிய மனிதர் போலவே பற்பல பெரிய வியலாகரங்களைப்பற்றி யவரிடம் பேசிக்கொண்டிருந்தார். சாம்பசிவயங்கும் தக்கபடி விடையளித்துக்கொண்டு வந்தார். சிறிதுநேரம் சென்றதும் சாம்பசிவயாய் தமது வீட்டுக்கு வந்து தனிமையாய் வாயிற்றின்னையில் உட்கார்க்கு கொண்டார். அடிக்கடி கேள்விகள்கேட்கும் இராமாசாஸ்திரி களும் வீட்டுக்குப்போய் விட்டார். அவரைத்தாந்தரை செய்வோர் ஒருவருமில்லை.

“இராமாசாஸ்திரிகள் சொல்லியவிஷயங்கள் வாஸ்தவமானவையா? அவர் பொய் சொல்லக்கூடியவரல்ல. மாராவது இதைப்பற்றி பிரஸ்தா பித்திருக்கவேண்டும். யார் இவ்விதம் கட்டிவிட்டிருக்கவேண்டும். ஒருக்கால் நமது மனைவி கம் உத்தரவைக் கேட்காமல் சொல்லியிருக்கிறோனா. அல்லது அவ்விதம் ஞானும்பாளை கோபாலனுக்கு கொடுக்கலாம் என்று அபிப்பிராயங்கொண்டு அவ்வபிப்பிராயத்தை வெளியிட்டிருக்கப்பானோ. இல்லாவிட்டால் வேறு யார் சொல்லக்கூடியனர்கள். அப்படித்தான் இருக்கவேண்டும். அவளைக்கேட்போய்” என்று எண்ணி உள்ளே சென்று “எய், உன்னைத்தான், இங்கேவா.” என்று தன் மனைவியைக் கூப்பிட்டார். அவர் மனைவியும் வந்து நின்றார்.

“நம்ம ஞானும்பாளை சுந்தரமய்யர் மருமான்—அவன்தான் கோபாலன். ஞானும்பாளைத் தேடிப்பிடிக்கவில்லையா, அவன்தான். அவனுக்குக் கொடுக்கலாமென்று என்னுகிறேன். என்ன சொல்லுகிறோய்? உனக்குப் பிடித்திருக்கிறதா.”

ஞானும்பாள் தூரத்தில் நின்றுகொண்டு கேட்டுக்கொண்டிருந்தான். “என்ன சொல்லுகிறது. படிப்பும் போதாது. மெட்ரிக்குலேவின்தானே, ஆஸ்திரியில்லை. என்னத்தை நான் சொல்லுகிறது?”

“அவன்மேல் ரொம்ப ஆசையாமே ஞானும்பாளுக்கு?”

“என்ன வோ எனக்குத் தெரியாது”

“இல்லை. ஜரிடீல் யெல்லாரும் பேசிக்கொள்ளுகிறார்களாம். ராமா சாஸ்திரிச்சங்கட சாயந்திரம் சொன்னார். சாம் கலியாணத்தைக்கூட நிச்சயம்பண்ணிவிட்டோமாம், கோபாலனுக்கும் ஞானும்பாளுக்கும். அவர் இரண்டு பேரும் ஒருத்தருக்கு ஒருத்தர் ரொம்ப சீசம் உண்டாம். ஊரெல்லாம் பேச்சாயிருக்கிறது. நீ ஏதாவது சொன்னுடைய என்று கேட்கலாம் என்று கேட்டேன்.”

“நான் ஒன்றும் சொல்லவில்லையே.”

“ஞானும்பாள் ஏதாவது சொன்னுடைனா, ஞானும்பாள், இங்கீச வா.” ஞானும்பாள் வந்து தங்கையின் பக்கத்தில் நன்றான்.

“உனக்கும் கோபாலனுக்கும் கலியாணமென்று சொல்லுகிறார்களே. உனக்குத்தெரியுமா?” என்றார் சாம்பசிவம்யர்.

“எனக்கொன்றும் தெரியாதே.”

“ஒருவரிடமும் ஒன்றும் சொல்லவில்லையே?”

“இல்லை.”

“சரி போகிறது. அவன்மேல் உனக்கு ஆசையுண்டென்று சொல்லுகிறார்களே. நிஜுக்கானு? இல்லாவிட்டால் பொய்யா? ஞானும்பாள் தலைஞரின்துகொண்டு நின்றான்.

“எண்டி, சொல்லேண்டி. என்ன எங்கோசம். எங்களிடத்தில்கூட” என்றார் தாயார்.

“எல்லாம் இருக்கும். ஆசைஇல்லை பெனரூல் நன்றாக்கிறீல்லையென்று சொல்லவில்லோன். இருக்கும். அதான் வாயை முடிக்கொண்டு இருக்கிறுன்.” இன்னம் ஞானும்பாள் ஒன்றும் பேசவில்லை. கடைசியில் அவளைப் போகச்சொல்லவிட்டார்கள். அவனும் போய்விட்டாள்.

“இருக்கிற ஜாடையைப் பார்த்தால் அவன்மேல் ஆசைதானே.”

“என்ன வோ இருக்கும். அவன் இங்கு வந்தபோது அடிக்கடி திரும்பித் திரும்பிப் பார்த்தாள். அப்போதே எனக்குத் தெரியும். என்ன வோ சும்மாயிருக்குவிட்டேன். இல்லாவிட்டால்மீண்டுசிறைக் கேட்டுச் சொல்லுகிறேன்.”

“இருக்கட்டும். அப்படியே இருக்கால் அவனுக்கா கலியாணம் பண்ணிக் கொடுக்கிறது. அவன் எழை. படிப்பும் போதாது.”

“அதுதான் யோஜனையாயிருக்கிறது. ஆனால் அவன் எப்படியும் சம்பாதிப்பான். படிப்பிடீல் என்ன இருக்கிறது? படித்தவர்களைல்லாம்

10ரூபாய்க்குத் தாளம் போடுகிறார்கள். பழக்காதவன் பெரிய உத்தியோகம் பண்ணவில்லையா? என்ன? கொடுக்கிறதானால் கொடுக்கலாம். அவனுக்கு அழகில்லையா? புத்திசாலித்தனம் இல்லையா? குணம் இல்லையா? என்ன சொல்லியும் மாட்டேனன் ற சொல்லிவிட்டானே, பணம்கொடுத்தபோது. அப்பொழுதே யோசித்தேன். அவன் கவியாணம் பண்ணி கொள்ளத்தான் இந்தமாதிரி வேண்டாமென்று சொல்லியிருப்பான் என்று. உங்களுக்கு இங்டமிருந்தால் எனக்கு ஆகோபமில்லை”

“சரிதான் நாளைக்கு சுந்தாமய்யறைக்கண்டு பேசுகிறேன்.”

சாம்பசிவயர் மீயாசிக்க யோசிக்க வேறு வழி அவருக்குத் தோன்ற வில்லை. “கோபாலன் பழக்கவில்லை. ஆனால் புத்தி எப்பேர்ப்பட்டது” எழை; ஆனால் சம்பாதிக்கக்கூடியவன். ஒருவர்க்கீழ் வோலை செய்து அவர் சொன்னபடியெல்லாம் கேட்கிறத்தகவேண்டியவேலையல்ல. சுடியச்சையாய் நடக்கக்கூடியவில்லை. ஆவ்திபில்லை. நாமே எதாவது அவலுக்குகொடுத்தால்—ஆனால் வாங்கிக்கொள்பவன் அல்ல. அன்றையதினம் என்ன சொல்லியும் பணாத்தை வாங்கிக்கொள்ள மாட்டேனன்றான். மிகவும் பிழிவாதக்காரன். நியாயத்தானே. பணத்துக்காகவா அந்தக்காரியத்தில் பிரவேசித்தான்? இல்லை. அப்படியானால் பணம்வாங்குவதுபிசுகுதானே? எழையாய் இருக்கிறவர்கள்கூட கஷ்டப்பட்டாவது பணம்கொடுக்கவருவார்கள். பிற்பாடு சிரமப்படுவார்கள். ஆகையால்தான் எல்லாருக்கும் ஒரேபதிலாய் வேண்டாமென்கிறோன். அப்படியே நமதுமனைவிசொல்லுகிறபடி அவன் அவன்மேல் இங்டம் கொண்டான் என்றால், நியாயம் தானே. தான் காப்பாற்றிய பெண்ணால்லவா? அவன் தூக்கிக்கொண்டு வந்தானல்லவா? மறுவந்தன் தானே. அதிலும் அவன் வயதுக்கு—”

சம்பாஷினையை எல்லாம் ஞானம்பாள் கேட்டுக்கொண்டிருந்தான். அவனுக்கு இந்தப்பேச்சு எப்படி உண்டாயிற்றென்று தெரியாது. யார் இந்த சம்பாஷினையை ஆரம்பித்தார்களென்றும் தெரியாது. தன்னைப்பற்றியும் கோபாலனைப்பற்றியும் பேசியோது அவனுக்குச் சந்தோஷத்தான். சுந்தரமய்யறைக்கண்டு பேசுகிறேன் என்றோதாது தன் கவியாணம் நிச்சயமாய் நடக்கும் என்று எண்ணினால். அவன் மனத்தில் வேறு விவகையம் ஒன்றும் சொல்லவில்லை. எப்பொழுதும் கோபாலனைப்பற்றிய நினைவுதான். நினைக்க நினைக்க அவன் அதிக அழகாய்த் தோன்றினால். தன் மனத்தால் அவனை ஸ்தோத்திரம்செய்தாள். அவனை வர்ணித்தாள். தன் போன்ற பாக்கியசாலி யொருவருயில்லையென்று எண்ணினால். இவ்விதம் அவ்விரவு கழிந்தது.

XIX வாலிபனுடைய காதல்

கோபாலன் தான் இதுவரையில் பிரேரிசித்திருக்க காரியத்தின் சிரமத்தால் எங்கும் போகாமல் வீட்டிலேயே தங்கினான். நன்னுடைய தொழிலைப்பற்றி நினைக்க இஷ்டமேயில்லை. எவ்வளவு கஷ்டத்துடன் தன் மூளையைத் தொந்தரை செய்கிறது என்று எண்ணினான். ஞானம் பாள் விவசாயாக அவன் மனம் பாடுப்பட்டது இவ்வளவு அவ்வளவு என்பதல்ல. ஆகவே அவன் விட்டுமுறை கொண்டாடினான். அவன் வீட்டை விட்டதையவில்லை. நன்னுடைய சாய்மான சாற்காலிபில் சாய்ந்து கொண்டு ஒன்றும் பேசாமலும் செய்யாமலும் படிந்துக்கொண்டிருப்பான். எவ்வளவு நன் மனத்தைச் சுத்தமாய் யாதொரு விசாரமும் யோசனையும் இல்லாமல் வைத்துக்கொள்ள பிரியப்பட்டானே அவ்வளவுக்கு வேறு எண்ணங்கள் அவன் மனத்தில் குடிகொண்டன. அவைகளைத்துரச்த எண்ணங்கொண்டால் அவைகள் போவதில்லை. அவைகள் இன்னம் பலமாய் வேறுஞ்சிக்கொண்டன.

ஞானம்பாள் கோவிலுக்குப் போவாளௌன்றும் அங்கேபோய் அவன் பாதகர்கள்கையில் ஆகப்படுவாளௌன்றும் அரிந்துவிடன் அவன் தொழிலுக்கேற்ற கடமை அவளைக்காப்பாற்றவேண்டும் என்று எண்ணினான். இதைத் த்தவிர வேறுஎண்ணம் முதலில் அவன் மனத்தில் உதிக்கவில்லை. அவன் ஸ்தானத்தில் வேறு எல்லேரும் இருந்தால் அவரும் காப்பாற்றப்பட்டிருப்பார். அங்விதம் ஒரு பெண்ணைக் காப்பாற்றுவதால் அல்லது காப்பாற்ற முயலுவதால் என்னவிலோயும் என்று நினைத்தவனால்ல. ஆனால் அவளைப் பார்த்தவுடன், அவளை ஆச்சர்யத்துடன் மனத்தில் எண்ணினான். அவளைத்துக்கிக்கொண்டு போனபோதும் அவனது பேரூழகையும் அவனது தேகத்தின் மேன்மையையும் கண்டு ஆனந்தங்கொண்டான். அவருடைய கவியாணம் நின்றுபோய், “அவன் கன்னிகையாக இருக்கிறான்” என்பதையறிந்ததும் அவன் மனத்தில் வேறு எண்ணங்கள் புகுஞ்சன. இதுவரையவனிடமிருந்த எண்ணங்கள் எல்லாம் ஓடிவிட்டன. “அவருடைய கவியாணம் கடைபட்டுவிட்டது. இன்னம் வேறு வயன் தேவவில்லை. ஆகையால்—எனக்கு இன்னம் கவியாணம் ஆகவில்லை. ஆகவில்லையென்று அவர்களுக்குத் தெரியுமோ தெரியாதோ. தெரிந்தால்—தெரிந்

தால்—, தெரிந்தாலென்ன? நான் எழை. அவர்கள் பணக்காரர். நான் தாய் தங்கையில்லாத பையன். படிப்பும் அதிகமில்லை, வேறுஎன்ன இருக்கிறது. அவரை நான் கலியாணம் பண்ணிக்கொள்ளலாம் என்று நினைப்பது முடவன் கொம்புத்தேனுக் காசைப்பட்டதுபோல் தான். நான் அப்படி எண்ணாங்கொண்டால் முடலுவேன்.—ஆனால் அவள் என்னை அன்றைய தினம் பார்த்தாள். பார்வை திருப்திகரமாகத்தான் இருக்கிறது. ஆனால் சிக்சயமாய் ஒன்றும் சொல்லமுடியாது. அவள் சிறு பெண். அவளுக்குக் காதலென்பதே தெரியாது. ஒரு வாலிபன் தன்னை கேசிக்கிறேன் என்பது தெரியாது. அது அவளுடைய குற்றமன்று. ஆனால் என் அடிக்கடி என்னைப் பார்த்தாள்? என்மேல் விசுவாசம் இருக்கலாம். தன்னைக் காப்பாற்றினதற்காக விசுவாசமும் என்றியறிவும் இருப்பது நியாயந்தான். ஆனால் என்னைக் கலியாணம் செய்துகொள்ளவேண்டுமென்பது என்ன நியாயம்? என்மேல் காதல் தானுக ஏற்படவேண்டியதேயன்றி அவளுக்கு பகாரம் செய்ததனால் ஏற்படுமா? அவ்வது தன்னைக் காப்பாற்றியபோது நான் இருந்த ரூபத்துக்கும் இப்பொழுதிருக்கும் ரூபத்துக்கும் வித்தியாசம் அங்கம் உண்டு ஆக்கலால் அதற்காக விகோதமாய் என்னைப் பார்த்திருக்கலாம். அடிக்கடி பார்ப்பதற்கும் இடமுண்டு. என? என்னைக் காதவிக்குதும் பார்க்கலாம், காகவின் தன்மையை அறிந்து மிருக்கலாம். சிறு பெண் அறியக்கூடாதென்று எங்கேனும் சாஸ்திரம் உண்டா? அப்படி யிருந்தால் எப்படி யறிகிறது? ஐரோப்பியர்களா, ஒரு விசாரமுமில்லை. கேரில் பெண்ணை கண்டுபேசலாம். வாய் கூசாமல் மெய்சிலிர்க்காமல் பெண்ணிடம்? நீ என்னைக் கலியாணம் செய்துகொள்வாயா? நீ என் பெண் சாதியாயிருக்க இஷ்டப்படுகிறாயா? என்ற தாராளமாய்க் கேட்கலாம். அதனால் குற்றமில்லை. பெண்ணும் குற்றமாக எடுத்துக்கொள்ளமாட்டாள். பிறரும் அப்படி நினைக்கமாட்டார். ஆனால் இந்தியாவிலா? அதிலும் பிராமண ஜாதியிலா? அது முடியாத காரியம். நாம் கண்டுகேட்டால் கம்மைப்படாதபாடு படுத்துவார்கள். என்ன செய்வது? கடவுள் விட்டவழி விட்டடும்.”

இப்படி இருக்க சாம்பசிவம்யர் சுந்தரமய்யர் வரும்படி சொல்லிய னுப்பினார். சாம்பசிவம்யர் பெரிய மனிதர். அதிலும் சுந்தரமய்யருடைய ஸ்ரேகிதர். அவர் சொல்லியனுப்பியதும் சுந்தரமய்யர் வெள்ளிக் குடிக்குப் போய்ப் பார்த்தார். சாம்பசிவம்யர் ஜாரில் தங்களையறியாமல் உண்டான வதங்கிலையும் தம் மனைவி ஞானும்பாளின் தோழியாகிய மீனுக்கி என்னும் பெண்ணின் மூலமாய் ஞானும்பாள் கோபாலன் மேல்

கொண்ட காதலீப்பற்றி அநிந்தத்தையும் கூறினார். அன்றியும் தன் பெண் கோபாலனைக்கலியாணம் செய்துகொள்ள இங்டப்படிவதால் அப்படியே இருவருக்கும் கலியாணம் செய்வித்தல்மிகவும் நலம்னன் ரும் அப்படிப்பட்ட கலியாணம் நல்லசம்பந்தமாய் இருவருக்கும் உள்ளஅன்பை விருத்திசெய்ய எதுவாகும் என்றும் சொன்னார்.

“கோபாலனுக்கு ஞானும்பாளைக் கலியாணம் செய்துகொள்ள விருப்பம் இருந்தால் இந்தக்கலியாணத்தைப்போல நல்லக்கலியாணமே கிடையாதென்பேன்.” என்று சொன்னார்.

கந்தரமய்யர் மிகவும் சந்தோஷமடைந்தாலும் அகைக்காட்டிக் கொள்ளவில்லை. தம்முமப்போல் ஒரு ஏழைக்குடிமப்பத்தில் சம்மந்தம் செய்வது எத்தனையோ காரியங்களுக்கு அனுகூலமென்று எண்ணித் தம் கலியாண விஷயத்தில் மிக ஜாக்கிரதயா யிருந்தார். தான் மணந்த பெண்ணை முதலில் பார்த்துக் காதவித்துப் பிறகு கலியாணம் செய்ய வில்லை. எப்படியோ, நல்ல சம்பந்தம் கேர்ந்தது. இப்பொழுதோ—அதாவது கோபாலன் விஷயத்திலோ—பெண் வீட்டார் மிகவும் பணக்காரர். தானே அல்லது கோபாலனே மிகவும் ஏழை. அதிலும் கோபாலன் படிக்காதவன். இனி மேலே படிப்பதென்றாலும் முடியாத காரியம். தொழிலோ அபாயகரமான தொழில்.

“நீங்கள் சொல்வதை யறிந்துகொண்டேன். ஆனால் கோபாலன் மிகவும் ஏழை. உங்களுக்கு அந்த விஷயம் தெரியாது. நான்தான் அவளைக் காப்பாற்றிவருகிறேன். படிப்போ பூஜ்ஜியம், மேலே படிப்ப தற்கு பணமும் இல்லை. அவனுக்கு மனமும் இல்லை, படிப்பை நிறுத்தி விட்டேன். அவள் என்மேலேயே பார்த்தைப் போட்டுவிட்டான். என் வேலையை கற்றுக்கொள்ளவேண்டுமென்றான். சரி, கற்றுக்கொள், என் ரேன். அந்த வேலையென்ன—ஒரு கால் சுகுகாட்டிலும் ஒரு கால் வீட்டிலும் வைத்துக்கொண்டு வேலை செய்யவேண்டும். எத்தனை தடவை நான் நம்பிக்கையில்லாமல் என் விஷயத்தைக் கைவிட்டுவிட்டு என் மனை விக்கும் மருமானுக்கும் சான் அடையப்போகும் கதியைச் சொல்லக்கூட முடியாதென்று எண்ணினேன். நீங்குபவனுக்கு நீரிலே சாவு என்கிற படி எங்கள் பாடு, எப்பொழுதும் அபாயமானதுதான். ஆகையால் நீங்கள் சம்பந்த விஷயத்தில் சிறிது யோசனை செய்துதான் சொல்லவேண்டும். என் இந்த விஷயத்தை உங்களிடம் சொல்லுகிறேன் என்றால் நீங்கள் எனக்கு வேண்டியவர். உங்களிடத்தில் இவற்றைச் சொல்லாமல் எப்படி யிருப்பேன்? ஆகையினால்தான் நான் உங்களை எச்சரிக்கை செய்கிறேன்.”

“சுந்தரமய்யர், அதெல்லாம் என்னிடத்தில் சொல்லாதேயும். எழூ யாவது பணக்காரனுவது. எழூயாயிருக்கிறவன் ஒரு நிமிவதம் பணக்கார ஞகிருன். பணக்காரன் ஒரு நிமிவதம் எழூயாகிறுன். அதிலெல்லாம் என்னவிருக்கிறது? படிப்புக்கு என்ன? புத்தி அபாரமான புத்தி யிருக்கிறது. குற்றம் கொலை கொள்ளோ இலையெல்லாம் கண்டுபிடிப்பது சாமா னியமா? எவ்வளவு சிரமம்? எவ்வளவு புத்தி நட்பம் வேண்டியிருக்கும்? வேலைக்கென்ன? இங்கிருந்தால் அபாயமில்லையா? எங்கும் அபாயங்தான். நடந்தால்கூட எங்கு கடுக்கிக் கீழேவிழுந்து பல் உடையுமோ என்ற அபாயம் இருக்கிறது. அவற்றையெல்லாம் யோசித்துப்பார்த்துத் தான் உம்மைக் கேட்கிறேன். உங்களுக்கு இந்டமானுல் எல்லாம் இஷ்டக்கந்தான். அவனுக்கு அவள்மேல் இஷ்டமிருக்கிறதா என்பதை யறிக்கு சொல்லும்.”

“அவன் எழூயாயிற்றே. சோற்றுக்குக் துளிக்குக்கூட கிடையாதே. அப்படிப்பட்ட இடத்தில் சம்மந்தம் செய்ய விரும்பிற்கர்களே என்றுதான் மலைக்கிடீறன்.”

“ஆஸ்தி எவ்வளவு இருக்கும்?”

“ஆஸ்தியுமில்லை. கானுக என் வாருமானத்தில் சிறிது அவனுக்கென்று எடுத்துவைக்கிறேன். அவனுக்கச்சம்பாதித்தது ஒரு ஆயிர ரூபாய் வரையில் சேர்ந்திருக்கும். அவன் ஒரு மஹடயன். பணம் வந்தால்கூட வாங்கிக்கொள்ளமாட்டேன் என்கிறுன். இப்படியிருந்தால் எழூயாகவோதானே இருக்கவேண்டும்.”

“அதனுலென்ன, கலியாளமென்று ஒன்று செய்துவிட்டால் அவன் பாடு எங்கள் பாடு. அவனை நாங்கள் கைவிடவா போகிறோம்?”

“அதற்கில்லை. உங்கள் ஸ்திதிக்கும் எங்கள் நிலைமைக்கும் எள்ளுவைத்துப்பார்த்தாலும் முடியாத காரியமே, என்றுதான் சொல்லுமேன்.”

“ஆனால் பெண்ணின் மனம் ஒன்றிருக்கிறதே. அவள் மனம் கோணுமல் இருக்கவேண்டுமென்பது என் கருத்து. அவள் இச்சித்த புருஷனைக்கலியானம் செய்துவைக்கவேண்டியது. அவனிஷ்டமென்ன வென்று கேட்கித் தகவல் சொல்லுவங்கள்.”

“அதற்கென்ன சொல்லுகிறேன்.” என்று சொல்லி விடைபெற்றுக் கொண்டுபோய்விட்டார்.”

இச்சம்பாதனை காலையில் நடந்தது. சுந்தரமய்யர் தமதாருக்குச் சென்றார். செல்லும் வழியில் பின் வாருமாறு யோசனை தோன்றிற்று.

“சாம்பசிவயபர் நமக்கு வேண்டியவர். பணக்காரர். நாமோ என்று. எழை சம்பங்கம் வேண்டாம் என்றேன். கேட்கவில்லை. படிப்பில்லை என்றேன். அதற்கும் கேட்கவில்லை. உத்திமோகமும் நல்ல உத்தி மோகமில்லையென்றேன். மிகவும் அபாயகரமானது என்றேன். அப் பொழுதும் ஒரே பிடிவாதமாயிருக்கிறார். ஞானும்பாள் கோபாலனைக் கலியானம் பண்ணிக்கொள்ளவேண்டுமென்றாள் என்கிறார். அப்படியே கோபாலனுக்கும் ஆஸ்யிருக்குமா? அவனுக்கு வயதாயிற்று. சீக்கிரம் கலியானம் செய்துவைக்கவேண்டியது நமது கடமை. அதற்குத்தான் பிரயத்தனப்படுகிறோம். ஆனால் சம்பங்கம் உயர்ந்ததாயிருக்கிறது. அவரே மாப்பிள்ளை எழையாயிருக்கிறான் என்று எண்ணித் தன்னிட்டப்படி நடக்க எண்ணிறைல், கோபாலன் பிடிவாதக்காரனுரிந்தே. என்ன சொன்னாலும் கேட்கமாட்டானே. ஏதாவது செய்யவேண்டுமென்று எண்ணிறைல் ஒரே பிடிவாதமாயிருப்பானே. ஒருவருக்கொருவர் சற்று கோபம் உண்டாகிவிட்டால் அப்புறம் அனர்த்தந்தானே. போகிறது. எல்லாவற்றையும் நல்லதாகவே எண்ணுவோம். அவனுக்கு இஷ்டமிருக்கிறதா? ஞானும்பாள் ஜாதகம் சரியாயிருக்கிறதா? இவற்றையறிந்து கொண்டல்லவா எல்லாம் மேல் பேசவேண்டுமா?”

வீட்டிற்குச்சென்றதும் கோபாலனை யழைத்து தான் போய் வந்த சமாசாரமணைத்தையும் சொன்னார். “இந்த மாதிரியிருக்கிறது. அவர் உனக்குப்பெண்ணைக்கொடுக்க இஷ்டப்படுகிறார். பெண்ணும் உன்னைக்கலியானம் பண்ணிக்கொள்ள இஷ்டந்தானும். அதையும் விசாரித்தார்களாம். உன்னபிப்பிராயத்தைச் சொல்லு” என்று முடித்தார்.

கோபாலன் அவர் பக்கத்தில் நின்றுகொண்டிருந்தான். அவர் மனைவி ஒரு பக்கமாய் நின்றுகொண்டிருந்தான். கோபாலன் சற்று கேரம் யோசித்தான். என்ன சொல்லுகிறது என்று தோன்றவில்லை. தனக்குக் கிடைக்கவேண்டும் கிடைக்கவேண்டும் என்று தவமிருந்த பொருள் தனக்குக் கிடைப்பதாயிருக்கிறது. வேண்டுமென்றால் இவனுடையதுதான். இல்லையென்றால் இவனுக்கு இனி பாத்தியமில்லை. வேறு எவரேனும் கொண்டுபோய் விடுவார்.

“என்னபிப்பிராயத்தைச் சொல்லுமுன் நான் தங்களையொரு சங்கேதம் கேட்க விரும்புகிறேன்.”

“என் ன சக்தேகம்?”

“இதுவரையில் என்னைக் ‘காப்பாற்றி வருகிறீர்கள். இன்னம் காப்பாற்றுவர் உங்களைத்தவிர வேறு சினைக்கர்கள், பஞ்சுக்கள் ஒருவ

ரும் பூவுகில் இல்லை. என்னுடைய நன்மையைக் கோறுவார் நீங்கள் ஒருவரே. எனக்காகப் பாடுபடுவோரும் நீங்கள் ஒருவரே. ஆகையால் நீங்கள் செய்கின்ற காரியங்கள் எல்லாம் எனது நன்மைக்காக்கத்தான். ஆனால் ஒரு சந்தேகம் உண்டாகிறது.”

“என்ன சந்தேகம்? சொல்லேன்.”

“கலியான விஷயமாம் எல்லாரும் இல்லாததை யெல்லாம் இருக்கிறதென்றும், முட்டாளை வித்வாணன்றும் கையாலாகாதவைனை சாமர்த்தியானைன்றும் சொல்லி எழாற்றுவார்கள். நீங்கள் உள்ளது உள்ள படியே சொன்னதுமன்றி சம்பந்தம் அவ்வளவு உசிதமில்லையென்றும் சொன்னீர்கள். உசிதமில்லையென்று கேரிடையாகச் சொல்லாவிட்டாலும் ஊகித்தறியும்படிச் சொன்னீர்கள். என் அவ்விதம் சொன்னீர்கள் என்பது தெரிந்தால், பிறகு என்னபிப்பிராயத்தைச் சொல்லுகிறேன்.”

“எனு? நாம் ஏழை—அவர்கள் பணக்காரர்கள். ஏழைக்கும் பணக்காரருக்கும் சம்பந்தம் திருப்திகரமாயிருக்காது. பிறகு நமக்குத்தான் கஷ்டம். ஒரு சமயம் நாமே சரியாயிருக்கவில்லை. பெண்ணையனுப்பமாட்டேனென்று சொன்னார்கள். நம்மைத் தொந்தரை செய்தார்கள். நாமென்ன செய்கிறது? அவர்கள் மனம் கோணுதபடி நாம் உடக்கவேண்டும். சற்று ஏற்தாழ என்றிருக்க முடியாது. அவர்களுக்குத் தகுந்த மரியாதைகள் செய்வது என்றால் கம்மால் முடியாது. கம்முடைய வரும் படி நம்முடைய செலவுக்கே போதாது. அது உனக்குத் தெரிந்த விஷயம். அதோடு இன்னென்று விஷயம் இருக்கிறது. நீ ஒரு போக்குக்காரன். உன் சபாவும் அறிந்தாலொழிய உன்னுடன் அவர்கள் டந்து கொள்வது என்றிராது. உனக்குக் கோபம் வந்துவிட்டால் நன்றாயிராது. ஒரு ஏழைக்குமிப்பமா யிருந்தால் ஒன்றுக்கொன்று சரிக்கட்டிக் கொள்ளும். அதனால்தான் சொன்னேன். ஆனால் நான் உன்னைக் குறைவாய்ச் சொன்னேன் என்று என்னுடைதே. உன்னுடைய அறிவு சாமர்த்தியம் எவ்வளவு என்று எனக்குத் தெரியாததல்ல. உன்னுடைய குற்றம் குறைகள் என்னவென்பது எனக்குத் தெரியும். உன்னை அவமானப்படுத்த வேண்டுமென்பதல்ல. உன்னை நானே ஸ்தோத்திரம் செய்யக்கூடாதல்லவா? நீ இன்னம் கெட்டிக்காரனும் இருக்கவேண்டுமென்றல்லா என்னபிப்பிராயம்? ஆனால் நான் சொல்லக்கூடாது, நீ கெட்டிக்காரனென்று. உலகம் சொல்லவேண்டும். அப்பொழுதுதான் கியாதி உனக்கு.”

“ஆகையால், இந்த சம்பந்தம் உங்களுக்குப்பிடிக்கவில்லை?”

“பிடிக்கவில்லையென்று சொல்லவில்லை. பின்னால் ஒரு சமயம் கஷ்டம் கேரிடுமோ என்று என்னிச் சொன்னேன்.”

“அப்படியானால் வேண்டாம்.”

“உங்களுப் பெண் பிடித்திருக்கிறதா?”

“அதைப்பற்றியென்ன?”

“பிடித்திருந்தால் ஒரு சமயம் கவியாணம் நடக்கலாம் அல்லவா?”

“சம்பந்தந்தான் நல்லதில்லையே.”

“நல்லதில்லையென்று சொல்லமுடியுமா? அவர்கள் பணக்காரர்கள். நீக்குப் பிடிக்குமா என்றேன்.”

“உங்களுக்கிஷ்டமிருந்தால் எனக்கிஷ்டம். இல்லாவிட்டால் எனக்கு இல்லை.”

“சரி நீ போ” என்று சொன்னார். கோபாலன் வெளியில் போனார். அவர் மனைவி தன் புருஷன் அருகில் வந்து நின்றார்.

“அந்தப்பெண்ணைப் பார்த்தாயா?”

“பார்த்தேன். நல்ல ஆழுகுள்ளவன்தான்.”

“சம்பந்தம் செய்யலாமா?”

“செய்யாமலென்ன? செய்யலாம்.”

“அதற்கில்லை. அவர்கள் பணக்காரர்கள். நாம் எழை. அதனால் தான் சொன்னேன். நான் எழையென்றுதானே உன்னை ஒரு எழைக்காட்டில் பிடித்துவக்கேன். நீயே தினாந்தோறும் என்னுடன் சள்ளடைசெய்கிறோய். பணக்காரர்ப்பெண்ணாலும் அகம்பாவும், கர்வும், முதலிய துர்க்குணம் எல்லாம் வந்துவிடுமே?”

“அதெல்லாம் அந்தப்பெண்ணைடத்தில் இல்லையென்று சொல்வேன். சிவனேயென்று கவியாணத்திற்கேற்பாடு செய்யுக்கீர்கள். அதுதான் நல்லது. அவனுக்கும் வயது ஆயிற்று. இன்னம் கவியாணம் செய்யாமல் இருந்தால் கண்ரூபியாது. நம்முடைய இஷடப்படியா உலகம் நடக்கி றது. விதிபோல் எல்லாம் நடக்கும். நம்முடைய ஜாக்கிரதையில் ஒன்றுமில்லை.”

தம் மனைவியினுடைய யோசனை நல்லதென்று கொண்டார். “விதியொன்று இருக்கிறது. எவர் கையிலும் அகப்படக்கூடியது அது ஒன்றுதான். அதன்படி நடத்தலே சரி,” என்று எண்ணினார்.

மறுபடியும் கோபாலனைக் கூப்பிட்டு தனக்குச் சம்பந்தமிஷ்டாக தான் என்றும் அவனுக்கு பெண்ணைக்கவியாணம் செய்துகொள்ள மன மிருக்குமானால் தாம் அன்றையதினமே வெள்ளிக்குடிக்குப்போய்த் தகவலைச் சொல்லுவதாயும் சொன்னார். கோபாலன் தனக்கு யாதொரு ஆகேபமும் இல்லை யென்றான்.

XX. “அது வரினும் வந்தெய்தும்.”

சுந்தரமய்யர் தாம் வாக்களித்தபடியே சாம்பசிலய்யரிடம் போய் கலியாணத்திற்கு தமது சம்மதத்தைக் கொடுத்துவிட்டு வந்தார். சாம்ப ஜிவயங்கும் கலியாணத்தை சீக்கிரம் கடத்துவது மேல் என்றெண்ணி தமது பந்துக்களுக்கும் ஸ்கேகிதர்களுக்கும் கடிதம் முதலானவை யெழு தலாஞர். சங்கரனும் சென்னையிலிருந்து சீக்கிரம் வருவதாகக் கடிதம் எழுதியிருந்தான். கலியாணம் சிச்சயமாய் இரண்டு நாளாயிற்று. சாம்ப ஜிவயயர் தன் மாப்பிள்ளையினிடம் பேசுவேண்டி அவனைவர் வழைத்தார். அதற்காக கோபாலன் வெள்ளிக்குடிக்குப்போனான். அவன் என்னைக் கள் எல்லாம் ஞானம்பாளைப்பற்றியே. அவ்வளவு அழகும் புத்தியும்வாய்க்குத் திருப்பூரை ஒரு பெண் தனக்குக்கிடைக்கமாட்டாள் என்று எண்ணியிருக்கத்திமிரு என்று அவனுக்குக்கிடைத்தது, முடவன் ஆசைப்பட்ட கொம்புத்தேன் அம்முடவனுக்குக்கிடைத்துவிட்டது போலாயிற்று. அவன் தன் னைக் காதலித்துத் தன் காதலைத் தன் தந்தையிடம் தெரிவித்துத் தன் னைக் கலியாணம் செய்துகொள்ள ஏற்பாடு செய்தாள் என்பதை நினைக்க அவனுக்கு அடக்கவொண்ணு ஆனந்தம் உண்டாயிற்று. அவன் தன் னைக் காதலிக்கக் கூடிய வயது அவருக்கு இன்னம் ஆகவில்லை என்று நினைத்தது பிச கென்று எண்ணினான். அவ்வளவு வயதும் புத்தியும் உடைய பெண் தன் னைக் கலியாணம் செய்ய இருக்கிறார்கள் என்று எண்ணி மகிழ்ச்சி யடைந்தாள். அவனை யறியாமலே யவன் முகத்தில் பிரகாசமும் உடடி களில் புன் சிரிப்பும் உண்டாயின. அவன் தன் னையறியாமலே நடந்து கொண்டிருந்தான். அவன் திடைரென நிமிர்ந்தான். மேல் மாடியில் ஒரு பெண் இருந்தாள். மேல் மாடியில் உள்ள வைப்பிடிச்சவரில் சாய் ந்துகொண்டு தன் இடது கையை மடித்து சுவரின் மேல் வைத்து மற்ற கையால் தன் கண்ணத்தைத் தாங்கிக்கொண்டிருந்தாள். அவன் அழகுள்ளவளாயிருந்தான் என்று நாம் சொல்லவேண்டிய தில்லை. அவனைப் பார்த்ததும் அவன் இன்னம் அதிக ஆனந்தங்கொண்டான். அப்பெண்மணியும் அவனைப்பார்த்துப் புன்சிரிப்புக்கொண்டாள். கால் நிமிவத நேரம் இருவரும் ஒருவரையொருவர் பார்த்தார்கள். இருவரும் புன்சிரிப்புடன் இருந்தார்கள். அப்பெண்மணி காணமிருந்தவளாய் திடை

பெரன் மறைந்துவிட்டாள். அவள் தான் நின்றுகொண்டிருந்த இடத்தை விட்டகலும்போதே அவள் மனத்தில் பல எண்ணங்கள் உண்டாயின. கோபாலனைப்பார்த்ததும் ஏதோ ஞாபகம் உண்டாயிற்று. நன்றாய் யோசி த்துப்பார்த்தாள். ஆம், தானும் மீண்டியும் ஒருநாள் பேசிக்கொண்டிருந்து பின் யோசனையில் வாழ்ந்து மாடியின் கைப்பிசிச் சுவாரின்மேல் சாய்ந்து கொண்டிருந்தபோது தான் பார்த்து வாவிபன் தான் இவன் என்று தேங்கிறிற்று; எனினைக்க நினைக்க அது வாஸ்தவமான காட்சிதான், என்றும் தோன்றிற்று. அடங்கவாணனை ஆனச்தங்கரண்டாள். கோபாலன் கிழே வருவான் என்று எண்ணைச்சென்றாள். அவன் தன் தங்கூதியிலுள்ள டன் பேகலதிலும் அவன் உட்காரும் நிலைமையிலும், தன் தலையை அசைப்பதிலும், கையை மாட்டுவதிலும் அவன் செய்யும் இவ்வொரு காரி ஈங்களிலும் ஸ்ரூப்ரமுக தேர்ன்றுவதைக் கண்டாள். அவனைப் பார்க்கப் பார்க்க அவன் மேவிருந்த ஆசையதிகாமாயிற்று. அவன் அவனுடன் தனிமையில் பேசி அவனை யாவிங்கனம் செய்து முத்தமிட எண்ணைள்ளன். ஆனால் அத ந்துச் சமயம் வாய்க்கவல்லை. அதனால் காதல் இன்னும் அதிகரித்தது. கோபாலன் ஞானம்பாளைப்போல் காதல் கொள்ளாமலிருக்கவில்லை. அவனுக்கும் இவ்விதம் எண்ணங்கள் உதித்தன.

१० கவியாண்ஶாலம் கொருந்திற்று. பந்துக்களெல்லோரும் வக்குவிட்டார்கள். கோபாலன் தனக்குக் கவியாணம் நடக்குமென்பது உண்மையோ அல்லது கனவோ என்று எண்ணைள்ளன். ஒருகால் இது என் கனவாயிருத்தக்கூடாதென்று ஆலோசித்தான். “ஆயினும் இது கனவல்ல, ஒரு கால் இக்கவியாணம் இவ்வளவு சிருந்திறப்புடன் ஆரம்பமாயிற்றே, காளையதினாம் கவியாண நாளாயிற்றே; முன்போல் அவள் கோயிலுக்குப்போய் மறுபடியும் எதாவது கஷ்டமைடைந்தால்—; ஆனால் முன்பு வந்த அந்தப் பாதகர்கள் பேர்ல்லூரால் பிடிக்கப்பட்டு அநேக குற்றங்கள் செய்ததாகத் தீர்மானிக்கப்பட்டு கொடுக்கண்டனையடைக்கு விட்டார்கள். வீரம்மாஞும் அவர்களுக்குப் பலதடவை உடங்கையாய் இருந்ததாக (அப்பாதகர் களால் காட்டிக்கொடுக்கப்பட்டு) குற்றஞ் சர்ட்டப்பட்டு தக்க தண்டனையடைக்கு விட்டாள். தான் அறிக்க வரையில் மாதொரு பயமுமில்லை. ஆனாலும் வேறுயாராவது வந்தால்,—’ அவன் வேகமாய் சாம்பசிவம்யர் வீட்டிற்குள் நுழைந்து மேல் மாடியில் ஏறி அக்கிருந்த அறைக்குள் புகுந்தான். ஞானும்பாள் அங்கு சுவாரில் இருந்த ஒரு படத்தைப்பார்த்துக்கொண்டிருந்தான். கோபாலன் நுழைந்ததும் அவள் திரும்பிப் பார்த்தாள். கோபாலனுயிருக்கக்கண்டு தலை குணிக்கு நாணத்துடன் நின்றாள். ஆயி

நூம் கடைக்கண்ணுல் சிறிதுப் பார்க்கப்பிரயத்தினப்பட்டுக்கொண்டிருாதாள் என்று சொல்லவாம்.

“ஞானும்பாள்—;”

அவன் ஒன்றும் பதில் சொல்லவில்லை.

“ஞானும்பாள், உன்னைப்பார்க்கவாக்கேண்.”

மறுபடியும் மென்னமாய் இருந்தாள்.

“என் இன்னம் பேசாமலிருக்கிறோய்? என் இங்கு வாங்தேன் என்று கேட்பாயோ? என் விசாரம் எனக்குக் கொரியும். அன்றைய ஞாபகம் வந்தது. உன் பக்கத்திலேயே இருந்தால்—”

சிறிது சிறிப்பும் மக்கமான சுப்தமும் ஞானும்பாளிடம் உள்ள டாயிற்று.

“நாளையதினம் என் மனைவியாவாய். சாஸ்திரோக்தமாய் மனைவி யாவாய். ஆனால் இப்பொழுதே உன்னை மனைவியாக வரித்துவிட்டேன்.”

ஞானும்பாள் கால் கட்டைவிரீலைப் பார்த்துக் கொண்டே நின்றன:

“என்ன கதையில் கடிப்பதுபோல் கடிக்கிறோயே. நீ என்ன பேசா மடாந்தையா? மென்னம் சம்மதம் என்பார்கள். நான் சொல்வதெல்லாம் உனக்குச் சம்மதக்கானு? நீ பேசாமலிருக்கத்தான்வேண்டும். பிராமணப் பெண். நாண்ம் அச்சம் முஷவிய குணங்கள் இருக்க வேண்டியதுதான் ஆனாலும்—(அவன் கிட்டப்போனான்.) நான் என்ன செய்யப்போகிறேன் தெரியுமா? உன் கையைப்பிடிக்கப் போகிறேன். நான் உன் கையைப் பிடிப்பது உனக்கிட்டமில்லை யென்றால் நான் உன்னைத் தொழிழுன் சொல்லிவிடு. கூச்சலிடாதே. சொல்லிவிட்டால் நான் வெளியில் போயிவிடுகிறேன்.” என்று சொல்லிக்கொண்டே, அவன் கையை எடுத்தான். அவன் இன்னம் அதிகமாக ஆண்ட்தமும் புன்சிரிப்பும் கொண்டாள். அவளைத் தன் ஸீரண்டு கையாலும் கட்டியினைத்து ஒரு முத்தமிட்டான்.

“ஞானும்பாள்! இப்பொழுதாவது ஒருவார்த்தை சொல்லமாட்டாயா? உன் வாயிலுள்ள முத்து உதிர்க்குபோமா? என்மேல்தயவில்லையா?”

“நாதா!” என்று மேன்மையான குரவில் சொன்னான்.

“அவ்வளவுதான் எனக்கு வேண்டியது.” மறுபடியும் முத்தமிட்டான்.

“நான் உன்னை முதலில் கண்டபோது உன்னைக் கலியாணம் செய்ய வேண்டும், என்று எண்ணவில்லை. உன்னைப்பார்த்து உன்னைத்தாக்கிக் கொண்டு வாந்தவுடன்,—அதிலும் உனக்குக் கலியாணமாகவில்லை, நீ

ஒரு கண்ணிகை. நான் அடையப் பிரயத்தினப்பட பாத்தியதையுண்டு. என்று என்னொன்னவுடன் உன்மேல் எனக்காசையுண்டாயிற்று. இப்பொழுது தான் அங்க ஆஸை நிறைவேறிற்று."

அவன் சிறிது நேரம் நின்றான். "உட்டாருவோம் வா" என்று ஒரு பெஞ்சியில் உட்கார்ந்தான். ஆனால் அவன் உட்காரமல் பக்கத்தில் நின்று கொள்ளிருக்காள்.

"ஞானம்பாள் உன்னை ஆபத்தினின்றும் கப்பிலிக்குப்பின்பு உன் ஜெயே காதலித்து அக்காதல் என் மனத்தில் வளர்ந்து கொள்ளிருக்கும் போதே உனக்காக நான் பணம் வாங்கலாமோ. உன்னை காதலிக்காவிட்டால் வேறுமாதிரி. நான் செய்த வேலையின் கூவி பணம் அல்ல. மின் என்ன தெரியுமோ?"—

அவனை இருக்க்கழுவி முத்தமிட்டுச் சொன்னான்.

"உன் காதலும் உன்னை ஆவிங்கனம் செய்து முத்தமிட சாச்சுவாழ்மான பாத்தியங்கூடியும் தான் எனக்கு வேண்டியனால். அவைதான் நான் உனக்காசச் சிரமப்பட்டுச் செய்த வேலையின் கூவி. அக்கலி எனக்குப் போதும்."

"நாதா. அவைதான் நானும் விரும்புத்து. அவைகளே எனக்குப் போதுமானவை. உங்களுடைய அன்பும் உங்களுடைய ஆவிங்கனமும் முத்தமும் நான் உங்களை ஆவிங்கனம் செய்து முத்தமிடப் பாத்திய முடையவள் என்பதும் எனக்கிருந்தால் போதும்."

கோபாலனும் அடங்காக மகிழ்ச்சிகொண்டிருவாருடன் கொஞ்சிலிக்கையாடிக்கொண்டிருந்தான். அவர்களிருவரும் உங்களுடைய பொகக்கிலே யேழுஷ்கியிருக்க்கமையால் பக்கத்தில் என்ன நடந்ததென்றாலும் யார் வந்து போயினார் என்றாலும் கவனிக்கவில்லை. ஞானம்பாளின் தாயார் அங்கு வந்து அவர்களை ஜாடையாய் பார்த்துவிட்டுப் போய்விட்டான். சங்கரன் கோபாலனைக் காணவேண்டி உயரச்சென்று பார்த்து, தான் அங்கு வந்து தவறென்று எண்ணி கீழே இறங்கிப் போய்விட்டான். அவன் தந்தை மாடிக்குப்போக எண்ணாக்கொண்டிருப்பதை யறிந்து தடுத்து விட்டான். கோபாலனையும் ஞானம்பாளையும் அறியாமலே ஏத்தனையோ காரியங்கள் நடந்துகொண்டிருந்தன. நட்மையறியாமல் எத்தனையோ காரியங்கள் நடக்கின்றன. எவ்வாலம் நயக்குக் கெறிவாடேன்றால் எவ்வளவு சிரமமும் கூலையும் உண்டாகும்?

மறுங்கள் நல்ல முகூர்த்தத்தின் சிரஞ்சிவி கோபாலனுக்கும் சௌபாக சியவதி ஞானும்பாளுக்கும் கல்யாணம் யாதொருதடையுமின்றி நடந்தே

றியது. எல்லோரும் சங்கதாகவுமணடந்தார்கள். வைதீகர்கள் சாம்பி வயயறை வாழ்த்திச் சென்றார்கள். ஜாரிலுள்ளோ ரெல்லாம் இன்னம் சில காலைக்கு அடுப்பு எக்கேடு செட்டாலென்ன வென்றிருந்தார்கள். இராமாசால்தீரிகள் மிகவும் சங்தோஷமணடந்தார். அவருக்குத் தகுதீன யதிகமாய் கிடைத்தது. சாப்பாடும் முதல்கட்டு சாப்பாடுதான். அவர் மிகவும் திருப்பியைடுதார். அவரைப்போல் தம்பதிகளை மனமாற வாழ்த்துவார் வைதீகர்களில் ஒருவரும் இல்லையென்னலாம்.

மீண்டும் இந்த சம்பந்தத்தைக் கண்டு மிகவும் சங்தோஷந்தகர்கள் டான். இரண்டாம் கால் நூற்றொருவரிடம், “எப்படியோ உன் என்ன ஏத்தை சொல்லித்துவிட்டாய். உன்னிட்டப்படியோ? அவரைக் கலியாண்ம செய்துகொண்டாய். இளி என்னுடன் அதிகமாய்ப் பேசவாயா? உன் நூடன் பேச ஒருவர் வந்து விட்டார் அவ்வாரா? என்னை மறக்காதே.” என்று கேவி செய்தாள்.

சாம்பசிவமயர் மீண்டும் எல்ல மாப்பிள்ளை உணக்குக் கிடைக்கதைப்ப ந்தி வகுக்கிழ்ச்சான். சாப்பசிவமயர் கோபாலனின் குளாங்களையும் அறி வையும் பேசுந்திருக்கமையியுள் கண்டு தேகம் பூரிச்சார். சுக்தரமய்யரும் அவர் மீண்டுமிழு நூற்றொருவரின் குளாத்தையும் அழகையும் கண்டு மன மகிழ்ச்சார்கள். ஜாரிலுள்ளோ ரெல்லாம் இந்த சம்பந்தத்தைப் பற்றிப் புகழ்ந்து பேசினார்கள். எல்லாம் மங்களமாக நான்குநானும் கலியாண்ம நடந்தேற்றி.

கோபாலனுக்கும் ஏனும்பானுக்கும் உண்டான ஆனந்தத்தை யள விட கம்மால் முடியாது. அவ்வளவு சங்தோஷத்திகொண்டார்கள். ஆம், சங்தோஷந்தார்கள். முன்பின் அறியாத இவர்கள் எதோ ஒரு தற்செய வான சம்பவத்தால் ஒருவரை ஒருவர் அறிந்துகொண்டார்கள். பெருந காடுபோன்ற இவ்வுலகத்தில் உள்ள அநேகம் பாதையில் இரண்டில் இவர்கள் நடந்துபோய்க் கொண்மருந்து திடைரை இருவரும் சந்தித்து அச்சங்கிப்பால் காதலுண்டாகி அதனால் அவர்களுக்கு விலாகமுண்டாய் இருவரும் ஒருகாலும் பிரியக்கூடாத கட்டிப்பாட்டிற்குள்ளாய் அவ்வுலக மாகிய ஆரண்யத்தில் தமக்கென்று ஒரு வழி ஏற்படுத்திக்கொண்டு ஒரு வரை யொருவர் கெட்டியாய்ப் பிடித்துக்கொண்டு அவ்வழியில் சென்று கொண்டிருக்கிறார்கள். முன்பின் அறியாதவர்களை யறியச்செய்து அவ் வரிவால் அன்புண்டாக்கி விருத்திசெய்து அதை சுல்லழியில் நடத்தும் கால புருஷத்துடைய மகிழமையை என்னை ரு விவரிப்பது!

